

தாயகத்திலும் கனடாவிலும் வெளிவரும்

உகருவீ

ekuruvi.com

INFORCE LIFE
Financial Services Inc.

WE ARE HIRING

☎ 416.909.0400
☎ www.inforcelife.com
10 Milner Business Court, Suite 707,
Scarborough

சீறகு-04

August

2016


இணைய மாத இதழ்

பறப்பு-08

வாக்களி/கழி க்கலாம் வாங்க !!

சம்பந்தன் தமிழ் மக்களை எங்கு அழைத்துச் செல்கின்றார்?!

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு வெறுங்கையைக் காட்டிய கனடா



THE GUARDIAN MORTGAGE ALLIANCE

GET A TEAM OF EXPERIENCED PROFESSIONALS WORKING FOR YOU.
WE HAVE THE **Right Mortgage** for you!

Gini Annarasa
Mortgage Broker
Independently owned and operated franchise of the Mortgage Alliance Network | Lic# 12821
gini.annarasa@gmail.com

Cell : (416) 830-3241
Tel : (416) 556-7002
Fax : (416) 556-5115
info@mortgageguardian.ca
Cell : (416) 830-3241
www.mortgageguardian.ca

80 Nashdene Rd. Unit D221-222,
Toronto, ON M1V5K4

DOVE SQUARE
PROPERTY MANAGEMENT INC.

www.dovesquare.ca

Integrity | Community | Commitment

416-335-DOVE (3683)
10 Milner Business Court, Suite 510, Toronto, ON, M1B 3C6

Ideal Auto Tech

For all your domestic and imported vehicle repairs and services

Oil Change
\$24.99 + tax
Conditions apply

Tel: 416-752.LUBE(5823)
Fax: 416-752-0457

Century 21
Regal Realty Inc., Brokerage*
The Local Experts -
M.A. REALTOR

Jeyan Inpanayagam Comm.Eng
Sales Representative

Direct: 416-877-3300
Tel: 416-291-0929 www.ihomeandcondo.com

GT Brokers
Protect You & Your Family

நானை நம் கையில் இன்றே செயற்படுங்கள்

Critical Illness | No medical Life | Disability Income | Mortgage Life
Travel & Visitor | Life Insurances. RRSF | RESP

Guna Thuraisingham M.Sc(Eng), P.Eng
Independent Insurance Advisor

Dir: 416 528 1407
Tel: 905 230 4986 | guna@gtbrokers.ca
www.gtbrokers.ca

Super Visa Insurance
100% Refund

INDUSTRIAL ALLIANCE, RBC Royal Bank, Amersham Life, Desjardins, Manulife, Foresters

MRI SUPER RENOVATIONS AND PAINTING
www.mrisuperrenovations.com

Raj Munees
General Contractor

Cell: 416-618-4584 | Off: 416-299-3633
Free Estimate | Reasonable Price | Quality & Relible Work
Full Basement Renovation | Kitchen Cabinets
Hardwood & Tiling | Painting | Electrical & Plumbing

GOBI homes.ca
Real Estate Professional

THIRU GOBIRAJ B.Sc
Sales Representative

647.991.4624

W: gobihomes.ca E: gobi@gobihomes.ca
HomeLife/Future Realty Inc., Brokerage.

Do You Know What Your Home is Worth?
Sellers: Take advantage of the hot market

Tam Sivathasan
Broker of Record

MEDICAL & PROFESSIONAL CENTRE
AT MARKHAM & FINCH

416.804.3443

VEEDU REALTY INC. BROKERAGE

800 SQ. FT AND UP
2016 FALL OCCUPANCY
CALL FOR INFORMATION

Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new Civic LX
The North American Car of the Year

\$57 WEEKLY
2.99% APR
WITH **\$0** DOWN PAYMENT

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com

GET THIS DEAL NOW! ▶



Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new
2016 FIT DX

\$44 WEEKLY
2.99% APR
WITH **\$0** DOWN PAYMENT

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com

GET THIS DEAL NOW! ▶



Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new
2016 ACCORD LX

\$72 WEEKLY
2.99% APR
WITH **\$0** DOWN PAYMENT

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com

GET THIS DEAL NOW! ▶



Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new
2016 ACCORD LX

\$72 WEEKLY
2.99% APR
WITH **\$0** DOWN PAYMENT

GET THIS DEAL NOW! ▶

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com



Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new
Civic LX
The North American Car of the Year

\$57 WEEKLY
2.99% APR
WITH **\$0** DOWN PAYMENT

GET THIS DEAL NOW! ▶

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com



Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new
2016 FIT DX

\$44 WEEKLY
2.99% APR
WITH **\$0** DOWN PAYMENT

GET THIS DEAL NOW! ▶

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com



Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new
2016 CR-V LX

\$72 WEEKLY
1.99% APR
WITH **\$0** DOWN PAYMENT + **\$500**

Honda lease and finance bonus on all 2016 CR-V models.

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com

GET THIS DEAL NOW! ▶



Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new
2016 CR-V LX

\$72 WEEKLY
1.99% APR
WITH **\$0** DOWN PAYMENT + **\$500**

Honda lease and finance bonus on all 2016 CR-V models.

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com

GET THIS DEAL NOW! ▶



Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new
2016 FIT DX

\$44 WEEKLY
2.99% APR WITH **\$0** DOWN PAYMENT

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com

Get this deal now! ▶



Formula Honda
Where You're Treated like Family.

Lease the all-new
2016 CR-V LX

\$72 WEEKLY
1.99% APR
WITH **\$0** DOWN PAYMENT + **\$500**

Honda lease and finance bonus on all 2016 CR-V models.

*Includes freight and fees for 60 months. Taxes extra OAC. See FormulaHonda.com

GET THIS DEAL NOW! ▶




2016 NORTH AMERICAN CAR OF THE YEAR



Shan Sarvananthan
Sales & Leasing Consultant
Cell 416-720-1184

Formula Honda
Where You're Treated like Family.

2240 Markham Road
Scarborough,
ON, M1B 2W4
Telephone:
416-754-4555

formulahonda.com



Rajah Tharmalingam
Sales & Leasing Consultant
Cell 647-833-4998

ரூட்ஜ்ரிவர்: நீதனுக்கு வாக்களிக்கலாம் வாங்க

ஸ்காபுரோ ரூட்ஜ்ரிவர் தேர்தல் கோலம் பூண்டுள்ளது. தொகுதி எங்கும் தேர்தல் பதாதைகள், மக்கள் சந்திப்புக்களில் தேர்தல் பேச்சுக்கள் என கோடைகாலத்தின் முடிவில் இந்த இடைத் தேர்தல் திருவிழா களைகட்டுகின்றது.

நடைபெறுவது இடைத் தேர்தலாக இருந்தாலும் இரண்டே வருடங்களில் ஒன்றிரையோ மாகாணம் எதிர்கொள்ளவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கு கட்டியம் கூறுவது இந்தத் தேர்தல் தான்.

13 ஆண்டுகளாகத் தொடரும் லிபரல் கட்சியின் ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்து விட்டார்களா?

புதிய தலைமையின் கீழ் ஆட்சியமைப்பதற்கு கொன்சவேட்டிவ் கட்சி தன்னை தயார்ப்படுத்தி விட்டதா?

21 வருடங்களின் பின்னர் புதிய ஜனநாயகக் கட்சியினால் மீண்டும் ஆட்சிப் பலத்தை கைப்பற்ற முடியுமா?

போன்ற கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் என்பதற்கு உதாரணமாக அமையப் போகின்றது இந்த இடைத் தேர்தல்.

ஸ்காபுரோ ரூட்ஜ்ரிவர் மாகாண ரீதியில் ஆண்டாண்டு காலமாக லிபரல் கட்சியின் கோட்டையாக விளங்கிய தொகுதி என்பதனால் லிபரல் கட்சிக்கான வெற்றிவாய்ப்பு இங்கு இலகுவானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் அறிவிப்பு வெளியான கணம் முதல் பலர் மத்தியிலும் இருந்தது. தமிழர்கள் பெருமளவில் வாழும் தொகுதியாகையால் மூன்று பிரதான கட்சிகளும் தமிழர்களுையே வேட்பாளர்களாக்கி தமது வெற்றியை உறுதிப்படுத்த முனைவார்கள் என்ற எண்ணத்தில் பலர் இருந்தனர். லிபரல் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிகள் தமிழ் வேட்பாளரையும், கொன்சவேட்டிவ் கட்சி கொரிய இனத்தவர் ஒருவரை தனது வேட்பாளராகவும் இந்த இடைத் தேர்தலில் முன்நிறுத்துகின்றது.

ஆளும் கட்சியின் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதுதான் சிறந்து தெரிவு என ஒரு தரப்பினரும், ஊழல் நிறைந்த லிபரல் அரசாங்கத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என இன்னொரு தரப்பினரும், அடுத்த ஆட்சியை கைப்பற்றப் போகின்ற கட்சிக்கு பிள்ளையார் சுழிபோட்டு இப்போதே வாக்களியுங்கள் என மூன்றாம் தரப்பினரும் இறுதி நேர தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

இந்த இடைத் தேர்தலில் எந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிப்பது ஊடகமொன்றின் கடமையாகும் என்பது இருருவியின் நிலைப்பாடு. கடந்த பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி சிறந்த தெரிவாக இருப்பார் என இருருவி தனது நிலைப்பாட்டை இந்தப் பகுதியில் பதிவு செய்தும் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் வெற்றி தோல்வி குறித்த எதிர்பார்ப்புக்கள் எதுவும் இல்லாமல் பின்வரும் விடயங்களை கருத்தில் கொண்டு இந்த இடைத் தேர்தலிலும் தனது தெரிவை இருருவி முன்வைக்கின்றது.

நடைபெறுவது ஒரு இடைத் தேர்தல்.

இரண்டு வருடத்தில் தேர்தலை ஒன்றிரையோ மாகாணம் எதிர் கொள்ளவுள்ளது.

மாகாண லிபரல் அரசாங்கத்தின் மீது கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு வெறுப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் வேட்பாளர் ஒருவரை களம் இறக்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தை கொன்சவேட்டிவ் கட்சி உதாசீனம் செய்துவிட்டது.

இவ்வாறான பின்னணியில் களம் இறங்கியுள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் இன்றைய நிலையில் இந்தத் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நீதன் சான் சிறந்த தெரிவாக இருப்பார் என்பது இருருவியின் நிலைப்பாடாகும்.

வாக்களியுங்கள்

உள்ளடக்கம்

வாக்களி/கழி க்கலாம் வாங்க !!

- ரமணன் சந்திரசேகரமூர்த்தி

நடைபெறுவுள்ள Scarborough-Rouge River மாகாணசபை இடைத் தேர்தலில் யார் வெற்றிபெறவேண்டும்? ஏன்?

சம்பந்தன் தமிழ் மக்களை எங்கு அழைத்துச் செல்கின்றார்

- புருஜோத்தமன் தங்கமயில்

உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்...

- க. சிவமணி

இருருவி ஐயாவும் நானும் 'ரூட்ஜ்ரிவரில் மண் போட்டவர் ரே'மண் 'சோ ...! -கனடா மூர்த்தி

2016 கோடை ஒலிம்பிக்கில் கனடா

நானும் கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம்

- ஷாலினி சத்யபாலன்

பெரும் படம் பார்த்தல் - சிவதாசன்

விச ஊசி விவகாரமும் அதனை எதிர்கொள்ளலும்

- இந்திரன் ரவீந்திரன்

தமிழர்களுக்கு வெறுங்கையை காட்டிய கனடிய வெளியுறவு அமைச்சர் - நக்கீரன்

கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களுக்கு புதிய பெயர்கள் பரிந்துரை

மரம்ப் ஜயனா தியதியானால் கனடாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா? - ராகவி

கனடிய வரலாறு ஆசியக் கனடியர்கள் - குரு அரவிந்தன்

சிங்களப் படங்கள் ஒளிய்திவு செய்ததால் எம்.எஸ் ஆனந்தனை நாம் மறந்தோமா?

கனடிய தமிழ் காங்கிரசின் நியூபவுன்லாந்தில் "தமிழ் பயணம் 1986" - இருருவி ஐயாவின் புகை படத்தொகுப்பு

25ஆவது ஆண்டில் கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம்

CTCC- ICCC சந்திப்பு - புதிய வாய்ப்புக்களை ஆய்வு செய்வதற்கான ஒரு சந்திப்பு

கனடா நோக்கிய தமிழர்களின் கப்பல் பயணம் - செல்வா பொன்னுச்சாமி

தமிழர்கள் கடல் பயணம் '86 கனடிய அகதிகள் மற்றும் குடிவரவு வரலாற்றில் ஒரு திருப்புமுனை - ஹரி ஆனந்தசங்கரி

"கந்திப்பாவை" நாவல் வெளியீடும் படைப்பாளியுடான சந்திப்பும் -

ஒன்றிரையோ லிபரல் கட்சியின் தொடரும் மிக மோசமான ஊழல் - குயினர்ஸ் துரைசிங்கம்

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் - கானா பிரபா

இய்யுத்தான் ஒருநாள் எல்லாம் மாறிப்போகும்

- இந்திரன் ரவீந்திரன்

வாக்களி/கழிக்கலாம் வாங்க!!

ஸ்காபுரோ ரூட்ஜ் ரிவர் தொகுதிக்கான தேர்தல் தொகுதியில் நடைபெறப் போகும் இறுதித் தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் எழுதப்படும் இந்த கட்டுரையானது அந்த தேர்தலின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற புரிதலோடும் தீர்மானத்தோடும் எழுதப்பட்டது என்பதை முதல் பந்தியில் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

காரணம் தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவிற்கான தமிழ் ஊடகச் சூழலும் வாசகப் பரப்பும் தமிழ் ஊடகத்துறைக்கு இதுவரை கனடாவில் உருவாக்கப்படவில்லை என்ற உண்மை கட்டுரையாளருக்கும் பத்திரிக்கையாளருக்கும் நன்கு தெரிந்தே இருக்கின்றது.

அவ்வாறு இருக்க இந்த கட்டுரையின் அவசியம் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழும் இது ஒரு அவதானியின் பதிவு என்பதாக மட்டுமே கருதப்பட வேண்டும் அதுவே இந்த கட்டுரையின் பிரதான நோக்கம்.

அவதானங்களும் எழுமானங்களும் ஆளுக்காள் வேறுபடும் இந்த கட்டுரையோடு ஒத்துப் போவதும் ஒவ்வாமை கொண்டு திட்டித் தீர்ப்பும் அவரவர் உரிமை.

தமிழர்கள் அதிகமாக வாழும் ஒரு தேர்தல் தொகுதி என்ற வகையிலும் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்த தொகுதி என்ற அடிப்படையிலும் இந்த தொகுதி குறித்த கரிசனை தமிழர்கள் மத்தியில் ஓரளவு இருக்கின்றது.

ஆனால் இந்த தொகுதியில் வாழும் ஓட்டு மொத்த தமிழர்களும் வாக்களிப்பில் கலந்து கொண்டு தமக்கு 'பிடித்த' வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த தொகுதியில் முதல் 'தமிழ்' மாகாண சபை உறுப்பினரை தெரிவு செய்து விடலாம் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் கூட தனது வெற்றியில் மாற்றின சமூகங்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து பல தடவைகள் வெளிப்படுத்தியிருக்கின்றார்

இது பிரதான கட்சிகள் தொடர்பில் வாக்காளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் நம்பிக்கையினங்களுக்கு இடையிலான போட்டியாகவே இருக்கும் என்பதும் வேட்பாளர்கள் யார் எந்த இனத்தவர் எமக்கு என்ன செய்தார்? இனி என்ன செய்வார்? என்ற கேள்விகளின் அடிப்படையில் வெற்றி பெறக் கூடிய தேர்தல் களமோ காலமோ அல்ல.

இரண்டு பிரதான கட்சிகள் தமிழ் வேட்பாளர்களை களமிறக்கிய நிலையில் தமிழர் அல்லாத ஆனால் தமிழ் மக்களுக்கு நன்கு

ரமணன் சந்திரசேகரமூர்த்தி

பரீட்சயமான ரேமண்ட் சோ என்ற கொரிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூதாளரை பழமைவாதக் கட்சி இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளது.

தமிழர் அல்லாத ஒருவருக்கு தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்காமல் பழமை வாதக் கட்சியின் தலைவர் பற்றிக் பிரவுண் 'துரோகம்' செய்து விட்டதாக 'தமிழ் உணர்வாளர்கள்' என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களும் பற்றிக் பிரவுணின் தலைமைத்துவத்திற்கான பயணத்தின் பின்னர் களற்றிவிடப்பட்ட முன்னாள் 'பழமைவாதிகள்' சிலரும் அழுத கண்ணீர் மழையாச்சு.

உண்மையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் தமிழர்கள் தான் போட்டியிட வேண்டும் என்ற வாதமே மிகத் தவறானது.

மூன்று தமிழர்கள் போட்டியிட்டு அதில் ஒருவர் வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடுமா? எல்லோருக்கும் அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தி விடுவார்களா? அல்லது தாயகத்தில் யுத்த வடுக்களை சுமந்து நிற்கும் குடும்பங்களை கனடாவிற்கு அழைத்து வரும் தீர்மானத்தை ஏற்படுத்தி சிரிய அகதிகள் போல் 'தமிழ்' அகதிகளை அழைத்து வந்து இங்கே குடியேற்றுவதற்கு முயல்வார்களா? இல்லைத் தானே சரி இவை தான் வேண்டாம் குறைந்த பட்சம் நம் தமிழ் வேட்பாளர்களின் வெற்றிக்காக காலையும் மாலையும் கால் கடுக்க நடந்து நடந்து வீடு தட்டும் தொண்டர்களில் ஒன்றிரண்டு பேருக்காவது ஏதாவது நல்வழி காட்டுவார்களா என்றால் 'அதுவும் இல்லை' என்ற பதிலையே நாம் உரத்துக் கூறப் போகின்றோம்.

தேர்தலில் வென்ற பின்னர் தமது உறவினர்களையும் நண்பர்களையும் தமக்கு மிக வேண்டியவர்களையும் கவனிப்பதில் தான் இவர்களின் பதவிக் காலம் முடியும்.

இது மாநகர சபை அரசியலில் இருந்து தேசிய அரசியல் வரை நமது தெரிவுகள் செந்த

செய்து கொண்டிருக்கின்ற மகத்தான பணி என்பதை அப்பாவி 'தமிழர்கள்' இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு யார் காரணம்.

அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டினால் எங்கே எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அலைக்கழியும் ஊடகங்களும் நமக்கேன் வீண் வம்பு என்று ஒதுங்கிப் போகும் இந்த கட்டுரையை கூட கடிவாளம் போட்டு எழுதிக் கொண்டிருக்கும் 'நான்' உட்பட சக ஊடகவியலாளர்களின் இயலாமையும் தான் இதற்கு பிரதான காரணம்.

தமிழ் சமூகத்தின் பிரதி ஒருவருந் தேசிய பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும், மாநகரச சபையிலும் கல்விச் சபையிலும் இருக்கின்றார் என்று சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவு தான்.

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் தமிழர்கள் தான் போட்டியிட வேண்டும் என்ற வாதமே மிகத் தவறானது

இந்த போட்டியில் ஈடுபட்டுள்ள இரண்டு தமிழ் வேட்பாளர்களையும் கடந்த வாரம் சந்தித்தோம். ஏன் தமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்கான பதிலில் அவர்கள் காண்பித்த தெளிவும் புரிதலும் ஏன் நீங்கள் வெல்ல வேண்டும் என்ற கேள்வியின் போது காணமல் போனதை அவதானிக்க முடிந்தது. அது ஏன் என்பதை அவர்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்.

நான் பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றேன் பல மேடைகளில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளேன் என்று கூறுவது மட்டும் ஒரு சமூகமாக உங்களை தெரிவு செய்வதற்கு போதுமானதா என்று எனக்கும் தெரியவில்லை

இந்த தேர்தலின் போது தாம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பும் அதற்கான தமிழர்கள் தமக்கு உதவ வேண்டும் என்ற

கோரிக்கையினை முன்வைக்கும் அவர்கள் 'தமிழ்' சமூகத்திற்கு என்ன செய்யப் போகின்றோம் என்ற வாக்குறுதிகளை அளிக்க தவறுகின்றார்கள் என்பது துரதிஸ்டவசமானது.

கடந்த 2003 ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 13 ஆண்டுகளில் 8 முறை தேர்தல்களை சந்தித்த 'பெருமை' புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நீதன் சாணைச் சாரும்.

இந்த வருடம் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு ரொரன் ரோ கல்விச் சபைக்கு தெரிவாகியிருந்த நீதன் அந்த பதவிக் காலம் முடிவதற்குள் மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றார்

நீதனின் இந்த தெளிவான இலக்கற்ற அரசியல் பயணமும் அவர் மீதான நம்பிக்கைகளை பாதிக்கும் நிலையில் இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்ட போது தன்னுடைய பணிகள் இளைஞர்கள் வலுவூட்டல், கல்வி முன்னேற்றம் மற்றும் புதிய குடிவரவாளர்கள் குறித்தே மையப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தான் எந்த விதமான அரசியல் அரங்கில் செயல்பட்டாலும் தன்னால் இந்த விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை மாகாண அரசில் கல்வி விடயங்களை கையாளக் கூடிய அமைச்சு பொறுப்பொன்றே தனது இறுதி இலக்காக அமையும் என்றும் நீதன் தெரிவித்தார்.

மாகாண முதல்வர் கத்தலின் வின் அவர்கள் முன்னாள் கல்விச் சபை உறுப்பினராக இருந்தவர் என்றும் இப்போது தனது போட்டிக் களத்தில் இருக்கும் ரேமண்ட் சோ பல்வேறு அரசியல் தளம்பல்களை கடந்தவர் என்றும் நீதன் சான் கூறினார்.

கனேடிய அரசியலைப் பொறுத்த வரையில் இது போன்று மாறி மாறி தேர்தல்களில் போட்டியிடுவது ஒரு புதுமையான விடயம் அல்ல என்றும் எனவே இது குறித்து அதிகமாக கலைப்பட வேண்டியதில்லை என்பதும் நீதனின் கருத்து நிலைப்பாடாக இருந்தது.

இதேவேளை ரொரன்ரோ கல்விச் சபையில் தமது குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக நீதனை தெரிவு செய்த மக்களுக்கு நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அந்த பதவியை கைவிட்டு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவது உங்களை தெரிவு செய்த மக்களுக்கு ஏமாற்றமளிக்காதா என்று கேட்ட போது தன்னை கல்விச் சபைக்கு தெரிவு செய்த மக்களே மாகாண சபைக்கும் தெரிவு செய்வார்கள் என்றும் எனவே அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை தான் நிறைவேற்று வேன் என்ற அவர்களின் நம்பிக்கைக்கு அமைவாக மாகாண

அரசியல் கல்வித்துறை சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தன்னால் ஆன பங்களிப்பை வழங்குவேன் என்றும் அதற்குரிய அறிவும் ஆற்றலும் அனுபவமும் தனக்கு இருப்பதாகவும் நீதன் சான் தெரிவித்தார்.

இருவி சார்பில் லிபரல் கட்சியின் வேட்பாளர் பிரகல் திரு அவர்களையும் சந்தித்தோம் இந்த தேர்தலில் ஏன் பிரகல் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ஆளும் கட்சியில் உள்ள ஒருவரால் மட்டுமே விரும்பிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்றும் எனவே ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் தன்னை வெற்றி பெற வைப்பதன் மூலம் ரூட்ஜ் ரிவர் தொகுதி மக்களின் தேவைகளை தன்னால் உடனடியாக பூர்த்தி செய்து வைக்க முடியும் என்று அவர் கூறினார்.

கடந்த 13 ஆண்டுகளாக ஆளும் லிபர் கட்சியின் வெற்றிக் கோட்டைகளில் ஒன்றாக விளங்கும் ஸ்காட்பிரோ ரூட்ஜ் ரிவர் தொகுதியில் இதுவரை இருந்த 'ஆளும் கட்சியின்' மாகாண சபை உறுப்பினர்கள் பல தேவைகளை பூர்த்தி செய்ய தவறியிருக்கின்றார்களா என்ற கேள்வியை பிரகலின் இந்த பதில் தோற்று வித்திருக்கின்றது.

அதே சமயம் ஆளும் லிபரல் அரசாங்கம் உட்கட்டுமான திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகப் பெரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதனை நடைமுறையப்படுத்துவதன் மூலம் மக்களின் தேவைகள் பலவற்றை பூர்த்தி செய்ய முடியும் என்று தான் நம்புவதாகவும் பிரகல் கூறினார்.

பிரகல் கனேடிய அரசியலில் ஒரு புதிய முகம் எவ்வாறு பல வருட அரசியல் அனுபவம் கொண்ட போட்டியாளர்களை எதிர் கொள்ளப் போகின்றீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரகல் திரு அரசியலும் சமூக சேவையும் தனக்கு புதிதான ஒன்றல்ல என்று கூறினார்.

14 வயதில் லிபரல் கட்சியின் தன்னார்வ தொண்டனாக தனது பயணத்தை ஆரம்பித்ததாகவும் தற்போது ஒன்றாறியோ லிபரல் கட்சியின் உப தலைவர் என்ற நிலை வரை தான் உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய அரசியல் முதல் மாநகர சபை அரசியல் வரை பல்வேறு தேர்தல் களங்களில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரோரி உட்பட பலருடைய வெற்றிக்காகவும் தான் கடுமையாக உழைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுவயதில் தாயாருடன் அகதியான இந்த நாட்டிற்கு வந்த ஒருவர் என்ற வகையில் இங்கு வாழும் குடிவரவாளர்களின் பிரச்சினைகளை தான் நன்கு அறிந்துள்ளதாகவும் அவை குறித்து மாகாண அரசில் குரல் எழுப்பவும், நடவடிக்கை எடுக்கவும் தன்னால் முடியும் என்றும் பிரகல் நம்பிக்கை வெளியிட்டார்.

நீங்கள் சார்ந்துள்ள ஒரு தமிழ் அமைப்பை உங்கள் வெற்றிக்காக

நீங்கள் பயன்படுத்துவது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டை எவ்வாறு எதிர் கொள்கின்றீர்கள் என்று கேட்ட போது இதுபோன்ற பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் ஆனால் சமூகத்திற்கு நன்மை செய்வதற்கு அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் எனவே தான் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் பதிலளித்தார்.

கனடாவில் பெட்னா மாநட்டை நடத்தியதில் தான் முக்கிய பங்காற்றியதாகவும், தாயக மக்களின் அவலங்கள் குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு தெளிவு படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் எனினும் அவை குறித்து வெளிப்படையான பேச முடியாதிருப்பதாகவும் பிரகல் திரு கூறினார்.

இந்த இரண்டு தமிழ் வேட்பாளர்களினதும் சந்திப்பிற்கு பின்னர் ஒரு விடயம் மட்டும் தெளிவானது அதாவது அவர்கள் தாம் போட்டியிடும் கட்சிகளுக்கு 'பொருத்தமான' தெரிவாக இருக்கின்றார்கள்.

ஒரு கட்சியின் பிரதிநிதியாக தங்களை முன்னிலைப்படுத்தும் இவர்களுக்கு தமிழ் அடையாளம் சூட்டப்படுவது எந்த வகையில் நியாயமாகின்றது.

அவர்களின் வெற்றிக்கு தமிழ் சமூகம் உதவ வேண்டும் என்ற கோரிக்கை பொருத்தமற்ற ஒன்றானவே எனக்கு தென்படுகின்றது.

அவர்களின் வெற்றிக்கு தமிழர்களின் வாக்குகள் வேண்டும் வென்ற பின்னர் அவர்கள் தொகுதி மக்களாகி பத்தோடு பதினொன்றாகி விடுவார்கள் என்ற நிலைப்படும் நியாயப்படுத்தலும் ஏற்படையதல்ல

ஒரு சமூகத்தை நோக்கி நீங்கள் ஆதரவு கோரும் போது அந்த சமூகத்திற்கு என்ன நன்மைகளை நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள் என்பதையும் குறிப்பிட்டிக் கூற வேண்டுமல்லவா?

தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதி இது என்று பல முறை கூறும் உங்களால் இந்த தொகுதியில் வாழும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் சிலவற்றையேனும் பட்டியலிட முடியவில்லையே?

இந்த தொகுதியில் இதுவரை இருந்த மாற்றின் சமூகத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களால் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகள் இவை இவற்றை தீர்ப்பதற்காக என்னை நீங்கள் மாகாண சபைக்கு அனுப்புங்கள் என்று தமது வாக்கு சேகரிப்பில் கருத்துக்களை முன்வைக்க இவர்கள் முன்னவராதது ஏன்?

வீடு தட்டும் போது தமிழ் வாக்காளர்கள் இந்த கேள்விகளை எழுப்பியிருந்தால் அவர்கள் உணர்ந்திருக்கலாம் ஆனால் நாம் தான் கேள்வி கேட்காமலே இருக்க பழகிவிட்டோமே அல்லது பழக்கப்படுத்தப்பட்டு விட்டோமே

எமது சமூகத்தின் நலன்களை

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று ஒதுங்கி இருக்கும் தமிழ் புலமையாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக அக்கறை கொண்ட ஈசகமனம் கொண்ட செயற்பாட்டாளர்களை மீண்டும் செயல்பாட்டு தளத்திற்கு அழைத்து வர வேண்டும்

இருக்கக் கூடிய தலைவர்களையும் அவர்களின் தலைமையில் செயல்படக் கூடிய அமைப்புகளையும் தமிழர்கள் சரியாக இதுவரை உருவாக்கவில்லை என்ற கசப்பான உண்மை மீண்டும் மீண்டும் உயிரூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழர்களுக்கான அமைப்புகளாக தம்மை காட்டிக் கொள்பவர்களும் அதனை வழிநடத்தும் 'தலைவர்களின்' 'கொள்கை' முன்னெடுப்பு பிரிவாக செயல்படும் அவலம் தான் இங்கு தொடர்கின்றது.

தமிழர் அமைப்பு ஒரு பேட்பாளரை ஆதரிப்பதா எதிர்ப்பதா அவரின் வெற்றிக்கு உழைப்பதா அல்லது அவரை இழுத்து விழுத்தி தேற்கடிப்பதா என்பதை எல்லாம் யாரோ ஒரு சில 'தலைவர்கள்' தீர்மானிக்கும் நிலை நீடிக்கும் வரை தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் வெல்வதும் தோற்பதும் தமிழர்களுக்கு முக்கியத்துவமற்ற ஒன்றாகவே இருக்கும்.

கனடாவில் வாழும் தமிழ்ச் சமூகம் எதிர் நோக்கும் சவால்கள் என்ன? எங்கள் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கான பங்களிப்பை ஒரு சமூகமாக நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம்? எங்கள் சமூகத்தில் காணப்படும் உறவுச் சிக்கல்கள், மூதாளர்களின் பிரச்சினைகள், புதிய குடிவரவாளர்கள் எதிர் நோக்கும் சவால்கள், அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நிரக்கதியாய் நிற்பவர்களின் நிலைகள் குறித் தெல்லாம் அக்கறை கொள்வதற்கு யார் இங்கே இருக்கின்றார்கள்?

நாங்கள் நட்சத்திரங்களை அடுக்கி விழா எடுபதிலும் தெருக்களை மூடி திருவிழா கொண்டாடுவதிலும் அதில் அரசியல் தலைவர்களை அழைத்து எங்கள் வீர தீரங்களை அவர்களுக்கு எடுத்துக் காட்டி பின்கதவால் எங்களுக்கு வேண்டியவர்களுக்கும் அரசாங்க உத்தியோகம் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்க சலுகைகளை பெறுவதற்கும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் 'சமூகத் தலைவர்களை' நம்பியவாறு தமிழ் சமூகம் என்றும் தமிழ் பிரதிநிதிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டும் திரியப் போகின்றோம்.

18 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் வரும் அப்போதும் பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதற்கு நல்ல வேட்பாளர்களை தேடி அலையும் சமூகமாக தான் நாம் இருக்கப் போகின்றோமா?

அல்லது இதுவரை கற்றுக் கொண்ட

தெரிந்த விடயங்களை வைத்துக் கொண்டு ஒரு சமூகமாக சிந்திக்க தலைப்படுவோமா?

தமிழர்கள் கட்சி பேதங்கள் அமைப்பு பேதங்கள், கொள்கை பேதங்கள், இயக்க பேதங்கள் மறந்து தமிழர் நலன் என்ற ஒரு விடயத்தை மட்டும் முன்னிறுத்தி ஒன்றுபடும் சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

வெளிப்படையான உரையாடல்கள் கருத்து பகிர்வுகள் தமிழ் சூழலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று ஒதுங்கி இருக்கும் தமிழ் புலமையாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக அக்கறை கொண்ட, ஈசகமனம் கொண்ட செயற்பாட்டாளர்களை மீண்டும் செயல்பாட்டு தளத்திற்கு அழைத்து வர வேண்டும்.

இதையெல்லாம் யார் செய்வது என்ற கேள்வி உங்களைப் போல எனக்கும் இருக்கின்றது. மாற்றம் ஒன்று தான் மாறாதது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இவை சாத்தியமானால் மிகப் பெரிய மாற்றமும் மறுமலர்ச்சியும் தமிழர் வாழ்வில் ஏற்படும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

நீதன் சான் அவர்களுடன் செவ்வி காணொளியில் பார்வையிட உங்கள் QR Code மூலமோ அல்லது <http://www.biztha.com/video/பார்க்கலாம்>



பிரகல் திரு அவர்களுடன் செவ்வி காணொளியில் பார்வையிட உங்கள் QR Code மூலமோ அல்லது <http://www.biztha.com/video/பார்க்கலாம்>





Silver Jubilee Gala

முயற்சி ★ வளர்ச்சி ★ எழுச்சி

SATURDAY, SEP 10, 2016

Metro Toronto Convention Centre - North Building
255 Front Street West, Toronto, ON M5V 2W6

Registration & Networking | 5:30 PM
Doors Open | 6:30 PM • Dress Code | Formal

சம்பந்தன் தமிழ் மக்களை எங்கு அழைத்துச் செல்கின்றார்?!

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 'இகுருவி' ஆசிரியர் உறுப்பினர்களுடான சந்திப்பொன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், "தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைத்துவிடும். அது, முடியாமல் போனால் தமிழ் மக்களினால் என்றைக்குமே தீர்வொன்றினைப் பெற முடியாது." எனும் கருத்தினை முன்வைத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த பொதுத் தேர்தல் காலத்திலிருந்து "2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைத்துவிடும்" என்று கூறி வந்திருக்கின்றார். அந்தக் கருத்துக்களை அவர் இடத்துக்கு ஏற்ற மாதிரி சுருதியை ஏற்றி இறக்கி இன்னமும் பேசி வருகின்றார். 2016ஆம் ஆண்டின் எட்டாவது மாதத்தில் நாம் இப்போது இருக்கின்றோம். சம்பந்தன், சுமந்திரன் கணக்குப்படி பார்த்தால் தீர்வு கிடைக்க இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்றன. 70 ஆண்டுகளை அண்மித்த தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில், தீர்க்கமான தீர்வொன்றை அவ்வளவு இலகுவாக பெற்றுத்தரும் வல்லமை பெற்றவர்களா இருவரும் என்கிற கேள்விகள் பலருக்கும் எழலாம். ஆனாலும், இந்த 2016, என்கிற வரையறை தொடர்பில் கொஞ்சம் கவனம் செலுத்திக் கொண்டு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். அது, இன்னும் சில விடயங்களை தொட்டுச் செல்ல உதவும்.

தென்னிலங்கை அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு தன்னை தயார்ப்படுத்தி வருகின்றது. அதற்காக முன்வரைபுகள் பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஜே.ஆர்.

ஜெயவர்த்தன காலத்துக்குப் பின்னர் அரசியலமைப்பு மாற்றமொன்று செய்யப்படவில்லை. திருத்தங்கள் மாத்திரமே அவ்வப்போது செய்யப்பட்டு வந்திருக்கின்றன. சுமார் 40 ஆண்டுகள் பழமையான அரசியலமைப்பொன்றை வைத்திருப்பதில் தென்னிலங்கைக்கு பல சிக்கல்கள் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், மைத்திரி-ரணில் அரசாங்கம் மிகவேகமாக அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை செய்து முடிக்க நினைக்கின்றது. இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இறுதி செய்யப்படும் என்று சம்பந்தனும், சுமந்திரனும் நம்பிக்கை கொண்டு கருத்துரைத்து வருகின்றார்கள். "பெளத்தத்தை முதன்மைப்படுத்தும்—ஒற்றையாட்சிக்கு எந்தவித பங்களிப்பும் ஏற்படாத அரசியலமைப்பு

சீர்திருத்தமொன்று செய்யப்படும்" என்று மைத்திரியும், ரணிலும் ஒவ்வொரு பெளத்த பீடங்களாக ஏறி வாக்குறுதியளித்து வருகின்றார்கள்.

இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அதிகாரக் கோரிக்கை என்பது கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனங்களில், "ஒருங்கிணைந்த இலங்கைக்குள், இணைக்கப்பட்ட வடக்கு—கிழக்கில் சமஷ்டி அதிகாரப் பங்கீடு" என்றே குறிப்பிட்டு வந்திருக்கின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும், தேர்தல் விஞ்ஞானங்களில் தெரிவிக்கப்பட்டுவந்ததுமாதிரி, சமஷ்டி அடிப்படையிலேயே தீர்வு இறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதுவே, தீர்மானமாகவும் ஊடகங்களிடம் அறிவிக்கப்பட்டது.

ஆனால்,

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்ற பொது அமைப்புக்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட "தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்" எனும் கருத்தரங்கில் கருத்து வெளியிட்ட சம்பந்தன், "ஒற்றையாட்சி(க்குள்) சமஷ்டி (Unitary Federalism)" என்கிற விடயமொன்று பற்றி பேசியிருந்தார். தமிழ்த் தேசியப் போராட்டங்கள் ஆரம்பித்த காலம் முதல் "தனித்

தமிழ் மக்களுக்கான தீர்க்கமான தீர்வொன்றினை அமெரிக்க ஜனமானர்கள் பெற்றுத் தந்துவிடுவார்கள் என்று சம்பந்தனும், சுமந்திரனும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழீழம், சமஷ்டிக் அதிகாரப் பங்கீடு" பற்றிய கோரிக்கைகள் எல்லாம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சமஷ்டி அதிகாரப் பங்கீட்டு முறைகளுக்கே முரணான ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்கிற விடயம் பேசப்பட்டிருக்கவில்லை. ஒஸ்திரியாவில் ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்கிற வடிவமே நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால், சமஷ்டி என்பதன் அடிப்படையே பிராந்தியங்களுக்கான அதிகாரப் பங்கீடுகள் சார்ந்தது. அப்படியான நிலையில், 'ஒருங்கிணைந்த இலங்கைக்குள்' என்கிற விடயத்தை 'ஒற்றையாட்சிக்குள்' என்று சம்பந்தன் ஏன் சுருக்க நினைத்தார் என்பதையும், குறிப்பாக, ஆங்கிலத்தில் 'ஹிஸ்டீரீவீக்ஷன்' என்கிற வார்த்தையை அவர் திரும்பத் திரும்ப குறிப்பிடக் காரணம் என்ன என்ற கேள்வியும் முக்கியமானதாக எழுகின்றது.

புருஜோத்தமன் தங்கமயில்

BAMATHI RAMTHAS

✉ bamathi@inforcelife.com

☎ 416 321 6000

☎ 905 999 8023

Insurance Solutions for....

- ♥ Life
- ♥ Health
- ♥ Group
- ♥ Investments

Securing your financial future!

iNFORCE LIFE
Financial Services Inc.

ஏனெனில், தமிழீழத்தைப் பற்றி பேசுகின்ற போது தென்னிலங்கைக்கு இருந்த அதே ஒவ்வாமையே சமஷ்டி பற்றிப் பேசும் போதும் ஏற்படுகின்றது. பௌத்தம் முதன்மைப்படுத்தப்படும் ஒற்றையாட்சிக்குள் இருந்து இறங்கி வருவது தொடர்பில் தென்னிலங்கை எந்தவித விட்டுக் கொடுப்புக்கும் தயாரில்லை. அப்படியான நிலையில், சமஷ்டி என்றாலே வெப்பங்காய் கசப்பு இயல்பானதுதான். ஆனால், மற்றவர்களுக்கு கசக்கின்றது என்பதற்காக, எந்தவித அடிப்படைகளும் இன்றி ஒட்டுமொத்தமான விட்டுக்கொடுப்பொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தனும் தயாராகிவிட்டார்களா என்கிற விடயம் மேலோங்கி வருகின்றது.

இனப்படுகொலை பற்றிய உரையாடல்களை குறைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அமெரிக்கா கடந்த ஒருவருட்காலமாக அழுத்தம் திருத்தமாக கூறி வருகின்றது. கிட்டத்தட்ட போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய பேச்சுக்களை எடுக்கவே கூடாது என்கிற அழுத்தம் வழங்கப்பட்டு விட்டது. அந்த நிலையின் தொடர்ச்சியாகவே சமஷ்டி அதிகாரப் பங்கீடு தொடர்பிலும் வலியுறுத்தப்படுவதாக தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்களின் போது இனி, சமஷ்டி பற்றி உரையாடக் கூடாது என்கிற ஆணை அண்மையில் அமெரிக்காவினால் வழங்கப்பட்டதாக உள்கட்சி தகவல் சொல்கின்றது. அப்படிப்பட்ட நிலையிலேயே, ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்ற விடயத்தை சம்பந்தன் உச்சரித்திருக்கின்றார் என்ற சந்தேகம் எழுகின்றது. விடயமொன்றுக்கு மக்களை தயார்ப்படுத்துதல் என்பது வாய்தடுமாறி சொல்வது போல சொல்லி, அதற்கு ஏற்படும் எதிர்வினைகள் சார்ந்து முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது சாணாக்கியம் மிக்க தலைவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்கிற விடயம் தமிழ் மக்களினால் இரசிக்கப்படவேயில்லை. மன்னார் கலந்துரையாடல்களின் பின்னர் அந்த வார்த்தைப் பிரயோகத்தை சம்பந்தன் பிரயோகிக்கவில்லை. ஆனால், இன்னொரு விடயம் அரங்கேறியது.

அதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மறைந்த முருகேசு

சிவசிதம்பரத்தின் 93வது பிறந்த தின நிகழ்வு கரவெட்டியில் கடந்த மாதம் நடைபெற்றது. அங்கு நினைவுப் பேருரையை ஆற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரஷுப் ஹக்கீம் திட்டமிட்ட கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்தார். குறிப்பாக, “இணக்கமான தீர்வொன்றுக்கு தமிழ் மக்கள் வர வேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகள் பற்றி உரையாடிக்கொண்டிருப்பதால் பலனில்லை. அவற்றை மறந்துவிட்டு, புதிய பக்கத்திற்கு நகர வேண்டும்.” என்றார். அதாவது, போர்க்குற்ற விசாரணைகள் பற்றியோ, சமஷ்டிக் கோரிக்கைகள் பற்றியோ தமிழ் மக்களோ, அவர்களின் தலைவர்களோ பேசக்கூடாது. பேசாமல் இருப்பதே நல்லது என்றார். ஹக்கீம், தன்னுடைய கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற பெரும் அழுத்தங்களை சகித்துக்கொண்டு வந்து, ரணில் அரசாங்கத்தின் கருத்தினை மிக கவனமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல யாழ்ப்பாணத்தில் ஏற்றிச் சென்றிருக்கின்றார். ஹக்கீமின் குறித்த உரையை சம்பந்தன் வெகுவாக ரசித்தார். அது, தமிழ்ச் சூழலில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் சந்திப்பொன்றில், இணைந்த வடக்கு—கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்கிற விடயம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரனால் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, அவர் இன்னொரு விடயத்தினையும் சேர்த்துக் கொண்டார். அதாவது, வடக்கு—கிழக்கு இணைக்கப்படும் போது, முஸ்லிம்களுக்கு என்றொரு தனி அலகு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். ஆனால், விக்கேஸ்வரன் பேசிய அடுத்தநாள், அவசர அவசரமாக கிழக்கு முஸ்லிம்களில் அமைப்புகளின் ஒன்றியத்தினால் பிரகடனமொன்று வெளியிடப்பட்டது. அதில், “வடக்கு—கிழக்கு இணைக்கப்படக்கூடாது. சமஷ்டி அவசியமற்றது. ஒற்றையாட்சியும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளின் தடுமாற்றம் அச்சுறுத்தும் அளவுக்கு இருக்கின்றது.

தமிழ் மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில்

தனித்தனியாக குறுகிய அரசியலுக்கான உழைப்பையே பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் சார்பிலான முடிவினை சம்பந்தன் எழுந்தமானமாக எடுத்து முடிக்கின்றார்கள். அதனை தட்டிக்கேட்பதற்கான சூழ்நிலைகளையும் தற்போது காணமுடியவில்லை.

காணப்படுகின்ற முரண்பாடுகளும், நம்பிக்கையினங்களும் கழையப்பட வேண்டிய தேவைப்பாடு இருப்பதை மறுப்பதற்கு இல்லை. மாறாக, முரண்பாடுகளைத் கழைதல் என்பது தமிழ் மக்களின் அடிப்படைகளிலிருந்து விலகிச் சென்று ஏற்படுத்த வேண்டியதல்ல. அவரவர் அடிப்படைகளையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துவதனுடைய செய்ப்பட வேண்டியது. ஆனால், இங்கு நிகழ்வதோ வேறு மாதிரியான சதிராட்டம். முஸ்லிம் தலைவர்களைக் கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை மலின்படுத்தி, அதிகாரங்களுக்கான கோரிக்கைகளை பொய்த்துப் போகச் செய்தலாகும். அதனை, சம்பந்தன் என்ன வகையான மனநிலையில் அனுமதிக்கின்றார் என்பது தெரியவில்லை.

இப்படியான சூழ்நிலையே, தென்னிலங்கை கொண்டு வரப்போகும் புதிய அரசியலமைப்பினூடே தமிழ் மக்களுக்கான தீர்க்கமான தீர்வொன்றினை அமெரிக்க எஜமானர்கள் பெற்றுத் தந்து விடுவார்கள் என்று சம்பந்தனும், சுமந்திரனும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அந்த நம்பிக்கைகளில் வெளிச்சத்துக்குப் பதில் இருளே சூழ்ந்திருக்கின்றது. அந்த இருள் தமிழ் மக்களை இன்னமும் மீளமுடியாத துயருக்குள் தள்ளும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றது.

கடந்த பொதுத் தேர்தலிலும் தமிழ் மக்கள் பெரும் ஆணையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கியிருக்கின்றார்கள். அந்த ஆணை, புதிதாக பெரிய விடயங்களைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது சார்ந்தது அல்ல. மாறாக, இருக்கின்ற விடங்களை யாவது காப்பாற்றும் அடிப்படையிலானது. ஆனால், தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது பாரிய விட்டுக்கொடுப்பாகும். இன்னமும் வடக்கு கிழக்கில் புத்த சிலைகள் முளைக்கின்றன. காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சிங்களக்

குடியேற்றங்கள் தொடர்கின்றன. இனமுரண்பாடுகளுக்கான தூபங்கள் பாதுகாப்பு தரப்பினால் போடப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், பெரிய விழிப்புணர்வொன்று அவசியமாக இருக்கின்றது. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல், அரசியலமைப்பினூடே தீர்க்கமான தீர்வொன்றைப் பெற்றுவிடலாம் என்று பேசிக் கொண்டிருப்பதில் பெரும் அபத்தமே தொனிக்கின்றது.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலின் இருப்பு கோரையாகிப் போய்க் கொண்டிருக்கின்றது. நம்பிக்கைகளின் எழுச்சிக்குப் பதிலாக, நம்பிக்கையினங்களின் தொடர்ச்சியே நீடிக்கின்றது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. பெரும்பான்மையாக ஆதரித்து, அரசியல் தலைமையாக ஏற்றுக் கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் அரசியல் எழுச்சி சார்ந்து செய்ய வேண்டிய வேலைகளும் நிறைய உண்டு. ஆனால், அதற்கான எந்தவித ஏற்பாடும் செய்யப்படவில்லை. தனித்தனியாக குறுகிய அரசியலுக்கான உழைப்பையே பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் சார்பிலான முடிவினை சம்பந்தன் எழுந்தமானமாக எடுத்து முடிக்கின்றார்கள். அதனை தட்டிக்கேட்பதற்கான சூழ்நிலைகளையும் தற்போது காணமுடியவில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரம் எதிர்ப்பு அரசியல் செய்யக் கிளம்பும் சிலரும் தற்போது இருக்கின்ற இடம் தெரியாமல் கலைந்து போயிருக்கின்றார்கள். இவ்வாறானதொரு நிலையை தமிழ்த் தேசிய அரசியல் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதுதான் இப்போதுள்ள கேள்விக்கு இந்தக் கேள்விக்கான பதிலை சீக்கிரமாக சீரியமாக தேடாது விட்டால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கனடியத் தமிழர் வர்த்தக சம்மொளனத்தன் 25வது 25 ஆண்டு நிறைவு

வெள்ளிவிழாக் கொண்டாட்டம்

புரட்டாத் மாதம் 09 மற்றும் 10ம் திகத்களில்

2016

GOLD SPONSOR




GOLD SPONSOR

NAVA LAW
PROFESSIONAL CORPORATION
www.nava.law

GOLD SPONSOR



GOLD SPONSOR



காரணம் ஆயிரம்!

ஓன்ராரியோ மாகாணத்தின் முன்னாள் பிரீமியர் டால்ட்டன் மக்கின்ரியின் மிக மோசமான லஞ்ச ஊழல்களையும், மக்களின் வரிப்பணத்தை சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தியதையும் மறைக்க, ஓன்ராரியோ லிபரல் கட்சியினர் காட்டிய காரணங்கள் ஆயிரம் ஆயிரம்!

மக்களின் வரிப்பணத்தில் பல மில்லியன்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை வெளிச்சத்திற்கு வர, அதை மறுதலித்து தப்பிக்க முயற்சித்தது ஓன்ராரியோ லிபரல் தலைமை. அடுக்கடுக்காக எத்தனையோ காரணங்களைக் காட்டி தப்பிக்க முயற்சித்த அதேவேளை, தமது ஊழல்களுக்கான ஆதாரங்களை மூடி மறைக்க, இரகசியமாக காய் நகர்த்தினார் டால்ட்டன் மக்கென்றி. கணினியிலிருந்து பல ஆயிரம் கோப்புகள் அழிக்கப்பட்டன. பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கொளுத்தப்பட்டன. இத்தகைய ஆதாரங்களை அழித்ததற்கு விளக்கம் கேட்டபோது, அதை மறைக்க இன்னும் பல்வேறு காரணங்களை அடுக்கியது ஓன்ராரியோ லிபரல் கட்சித் தலைமை.

எந்தக் காரணமும் எடுபடாமல் போக, சட்ட ஒழுங்கை மீறியதாக நீதித்துறையும் அவர்மேல் பாய, வேறு எந்தக் காரணமும் சொல்லித் தப்பிக்க முடியாமல், பதவியிலிருந்து வெளியேறினார் டால்ட்டன் மக்கென்றி. ஓன்ராரியோவின் ஆணைகள் என்று தன்னைப் பலரும் புகழ்ந்து வருவதாகக் கூறித்திரிந்த டால்ட்டன் மக்கென்றி, ஓன்ராரியோ லிபரல் கட்சியின் மிக மோசமான ஊழல் நாயகனாக வெளியேற, அதே டால்ட்டன் அமைச்சில் ஒரு அமைச்சராகப் பதவி வகித்து, டால்ட்டனின் ஊழல்கள் ஊடகங்களுடாகக் கசிந்தபோது அவற்றை நிராகரித்து, டால்ட்டனின் பதவியைத் தக்கவைக்க பகிர்ப் பிரயத்தனம் செய்த கத்தலின் வெய்ன், பின்னர் லிபரல் கட்சியின் தலைமையையும் பிரீமியர் கதிரையையும் பொறுப்பேற்றார்.

டால்ட்டன் ஆடிய ஆட்டமும் நடத்திய நாடகங்களும் தனக்குத் தெரியாது என்பதுபோல கத்தலின் வெய்ன் வெட்டி முறித்தாலும், மைய ஊடகங்கள் அவ்வப்போது உண்மையைப் போட்டுடைக்க மறக்கவில்லை. குறிப்பாக, தொடர்ந்து ஓன்ராரியோவில் தங்கள் கட்சி ஆட்சியைத் தக்கவைக்கவும், தங்கள் கட்சிக்கான செலவுப் பணத்தை இலகுவாக சேகரிப்பதற்கும் ஏதுவாக, ஓன்ராரியோ ஆசிரியர் யூனியனுக்கு (Ontario Teachers Union) பல மில்லியன் பணத்தை, ஓன்ராரியோ மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுப்பனவாக வழங்கி, அதே யூனியனைப் பயன்படுத்தி, லிபரல் கட்சிக்கு அன்பளிப்பாக பல மில்லியன் பணம் வழங்குவதாகக் காட்டி, கட்சிக்கு தவறான முறையில் பணம் சேகரித்தமை வெளிச்சத்திற்கு வந்தது. டால்ட்டன் மக்கென்றி காலத்தில் கிட்டத்தட்ட 4 மில்லியன் டொலர்களை இப்படி வழங்கியிருக்கலாம் என்று எழுந்த குற்றச்சாட்டு, பின்னர் 40 மில்லியனுக்கும் அதிகம் இப்படி ரீச்சர்ஸ் யூனியனுக்கு நிதி வழங்கி, ரீச்சர்ஸ் யூனியனிடமிருந்து கட்சிக்கு



ஓன்ராரியோ லிபரல் கட்சியின் தொடரும் மிக மோசமான ஊழல்

அன்பளிப்பாக பல மில்லியனை மீளப்பெற்றமை ஆதாரத்துடன் அம்பலமானது.

இவ்வருடம் மே மாதத்தில், கத்தலின் வெய்ன் அம்மையாரின் ஆட்சியிலும் இந்த ஊழல் தொடர்ந்திருப்பது அறிக்கையாக வெளிவந்திருக்கிறது. ரீச்சர்ஸ் யூனியனுக்கு பல மில்லியன்களை நிதியாக ஆட்சியிலுள்ள கத்தலின் வெய்ன் லிபரல் கட்சி வழங்குவதும், பின்னர் அதே அமைப்பிலிருந்து நிதி அன்பளிப்பாக மட்டுமன்றி, பாரிய விளம்பரங்களுக்கான கட்டணமாகவும், ஏனைய தேர்தல் பிரச்சார செலவுகளுக்கான கட்டணங்களாக அறவிடுவதும் வெளிவந்துள்ளது. மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓரிரு மில்லியன்களில், 70 மில்லியனுக்கும் அதிகம் இப்படி வாரியிடைக்கப்பட்டுள்ளது.

ஓன்ராரியோவின் நகரசபை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கான வருடாந்த ஒன்றுகூடல் இவ்வாரம் ஓன்ராரியோவின் வினட்சர் நகரில் நடைபெறுகிறது. அங்கு உரையாற்றிய கத்தலின் வெய்ன், ஓன்ராரியோவின் கடன் சுமையைப் போக்க, பொதுமக்கள் மீதான மேலதிக வரி அதிகரிப்பு விரைவில் வரலாம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டுள்ளார். ஓன்ராரியோவின் 444 நகரசபைகளைப் பொறுத்தவரை, சில நகரங்களுக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஆராயப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக ரொறன்ரோவைப் பொறுத்தவரை, விசேட வரியை அறவிடுவதற்கு ஏற்கனவே ரொறன்ரோ நகரசபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், ரொறன்ரோவில் வரி அதிகரிப்பு என்பது ஆராயப்படலாம் என்ற தோரணையில் பேசியிருக்கிறார். கத்தலின் வெய்னின் இந்த முன்மொழிதலை, வினட்சர் நகரபிதா ட்றூ டில்க்கின்ஸ் மிகவும் ஆபத்தான ஒரு திட்டம் என்று எச்சரித்ததுடன், ஒவ்வொரு நகரசபையும் தன்னிஸ்டப்படி வரி விதிக்க அனுமதிப்பதோ கருத்துரைப்பதோ மிகவும் தவறான ஒன்று என்று சாடியுள்ளார். சிறு வர்த்தகம் செய்வோர்

மீதான வரி குறித்து கத்தலின் வெய்ன் கூறிய கருத்தும், வர்த்தக நிறுவன அதிகாரிகளின் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

மருத்துவம் மற்றும் சுகாதாரம் குறித்த அத்தியாவசிய தேவைகளில் மேலதிக நிதித் தடைகளை அறிமுகம் செய்துவந்த கத்தலின் வெய்ன் அரசு, ஓன்ராரியோ முதியவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு மருத்துவ சலுகைகளில் பாரிய வெட்டுக்களை அறிமுகம் செய்ததால், முதியோருக்கான அமைப்புகளின் பலத்த கண்டனத்தை எதிர்கொண்டு வருகிறார்.

வீட்டின் விலைகளை மீளவும் மதிப்பீடு செய்து, அதிகரித்த பெறுமதியைப் பதிவு செய்யும் புதிய பத்திரங்கள் ஓன்ராரியோ வீட்டு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மிக உயர்வாக தங்களது வீடுகள் மீள்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று பெருமைப்படும் வீட்டு உரிமையாளர்கள், இதற்குப் பின்னே ஒழிந்திருக்கும் கத்தலின் வெய்ன் அரசாங்கத்தின் திட்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று எச்சரித்திருக்கிறது நஷனல் போஸ்ட் பத்திரிகை. வருகிற வருடத்திலிருந்து, வீட்டு வரியை புதிய வீட்டு விலைக்கேற்ப உயர்த்தி அறிவிடும் இரகசிய திட்டத்துடனேயே ஓன்ராரியோ அமைச்சு இந்த மீள்மதிப்பீட்டைச் செய்து வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவித்திருக்கிறது. அடுத்த வருடத்திலிருந்து, இன்னும் பல மடங்கு அதிகரித்த வீட்டு வரியைக் கட்டுவதற்குக் கட்டியம் கூறுவதே இந்த புதிய வீட்டுப் பெறுமதி அறிவிப்புக்கள் என்பதைப் போட்டுடைத்திருக்கிறது கனடியப் பத்திரிகை.

ஓன்ராரியோ வைத்தியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் விடயத்திலும் பாரிய முரண்பாடு தோன்றியிருக்கிறது. ஓன்ராரியோ வைத்தியர்களுக்கான ஒன்றியத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளும், அதன் இறுதியில் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை போன்ற விடயங்களில் நடைபெற்ற

வாக்கெடுப்பும் தோல்வியடைந்ததால், ஓன்ராரியோ லிபரல் அரசு, மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. ஓன்ராரியோ சுகாதார அமைச்சரான கெளரவ எரிக் ஹொஸ்கின்ஸ், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவர் பதவி விலக வேண்டும் என்ற விமர்சனங்களும் பரவலாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

மொத்தத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலான ஓன்ராரியோ லிபரல் ஆட்சியில் ஓன்ராரியோ மக்களின் வரிப்பணம் விரயம் செய்யப்பட்டதும், சூறையாடப்பட்டதும், ஊழல்கள் விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டதும், இவற்றை மறைக்க இன்னும் பல மில்லியன் டொலர்கள் மேலதிகமாக செலவிடப்பட்டு வருவதும் பலரும் அறியாத பரகசியம்.

கடந்த 13 வருடங்களுக்கும் அதிகமான ஓன்ராரியோ லிபரல் ஆட்சியில், தமிழர் சமூகத்திற்கும் எதுவித அனுசூலங்களும் கிடைத்ததாகத் தெரியவில்லை. என்டிபி மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சிகளில், கடந்த காலத்தில் பல தமிழர்கள் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்ட போதிலும், ஓன்ராரியோ லிபரல் கட்சி, இதுவரை எந்தத் தமிழரையும் ஏற்றெடுத்தும் பார்க்கவில்லை. ஏனைய இரு கட்சிகளுக்கும் பரவலாக தமிழர் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கவனித்ததால், தற்போது திடுதிப்பென ஒரு தமிழரைக் களமிறக்கியிருக்கிறது. பற்றிக் பிரவுண், அன்றியா ஹாவர்த் போன்ற கட்சித் தலைவர்கள், ஈழத் தமிழர்களுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருபவர்கள். கத்தலின் வெய்ன், டால்ட்டன் மக்கென்றி போன்றவர்களின் ஆட்சியில், தமிழர்களுக்கு ஆதரவாக எந்தக் குரலும் கேட்டதில்லை. தற்போது தனது கட்சியை வெற்றிபெற வைப்பதற்காக, திடீர் வாக்குறுதிகளை வழங்க கத்தலின் வெய்ன் அம்மையார் தயாராகி வருவது தெரிகிறது. ஏற்கனவே தமிழர்களுக்கான கலாச்சார மையமொன்றை அமைப்பதற்கு உறுதியளித்திருக்கிறார் பற்றிக் பிரவுண். இப்போது திடீரென கத்தலின் வெய்ன் அம்மையாரும் இதே வாக்குறுதியை, தேர்தல் வெற்றிக்காக வெளிவிடலாம் என்ற ஊகங்கள் அடிபடுகின்றன. வெற்று வாக்குறுதிகளை நம்பி, நிரந்தர தமிழர் பலத்தைக் காற்றிப் பறக்க விடுவது ஒரு ஆபத்தான முன்னெடுப்பாக அமைந்து விடலாம்.

கனடாவில் மிக அதிக அளவில் ஈழத் தமிழ் மக்கள் வாழும் மாகாணம் என்று பெருமைப்படும் ஓன்ராரியோவில், பல வாரங்களாகவும் மாதங்களாகவும் தமிழர்கள் தங்களது தாயக உறவுகள் படுகொலை செய்யப்படுவதாக வீதியில் ஓலமிட்டபோதும் குழறி அழுதபோதும், ஓன்ராரியோ அரசு மூச்சும் விடவில்லை. மத்திய அரசில் அங்கம் வகித்த பற்றிக் பிரவுணும், ஜாக் லெய்ட்டனுமே துணிவுடன் வெளியே வந்து தங்கள் பகிரங்க ஆதரவைக் காட்டினர்.

நன்றி மறக்கலாமா?

குயின்ரஸ் துரைசிங்கம்

கடந்த 13 வருடங்களுக்கும் அதிகமான ஓன்ராரியோ லிபரல் ஆட்சியில், தமிழர் சமூகத்திற்கும் எதுவித அனுசூலங்களும் கிடைத்ததாகத் தெரியவில்லை. என்டிபி மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சிகளில், கடந்த காலத்தில் பல தமிழர்கள் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்ட போதிலும், ஓன்ராரியோ லிபரல் கட்சி, இதுவரை எந்தத் தமிழரையும் ஏற்றெடுத்தும் பார்க்கவில்லை



RE/MAX
COMMUNITY
Realty Inc, Brokerage



RAJEEF KONESWARAN

LOGANATHAN VELUMAILUM



AKILAN SIVAPALAN*



BAKEER SUBRAMANIAM*



BJORN NORRIS*



BRANDON WILLIAMS*



CHANDREW CHANDRASEKAR*



CHRISTINA VILOSANAN*



AFZAL PARACHA*



THAKSHAAN JEYARANJAN*



DEXTER PARAZO JAVIER*



EMILY NERY*



GOBI KRISHNABAL*



JAMBO VISVALINGAM*



JEJA JEYANTHINI*



JEYAKUMAR SOMASUNDARAM*



JOEY QUIAMBAO*



THARUNA SOMASUNDERAMPILLAI*



KANNAN PANCHALINGAM*



KANTHAN SATHASIVAM*



KAREEM WEEKES*



KAYAN KANESALINGAM*



KEN KIRUPA*



KOSHALA SINHARAJAH*



KRISHNA VIGNESWARAMOORTHY*



THAS VALLIPURAM*



LAAMINA NATHAN*



LEON WILLIAMS*



LOURDEZ MARTINEZ*



MAHAN GHAJEMUKAN*



MANOJ MANIVASAGAR*



MANSOOR BAJWA*



MARK LOUIE ANTAZO*



THEEPAN LOGESWARAN*



MAYURAN RAJASHIVAM*



MOHAN PANCHALINGAM*



MURALI SIVAGURU*



NEKEISHA NEMARD*



NETHA THIAGESHWARAN*



NILA RAVINDRAN*



PIRAPA NALLATHAMBIY*



UMESH MAHENDRARAJAH*



PRABA KANDASAMY*



PRATHEEPAN SELVARATNAM*



RAJAH THARMALINGAM*



VARAN PARAMESWARANATHAN*



RANVIR DOGRA*



RASHEELA SINNARAJAH*



RICHARD M. PEREIRA*



THIBHARAN GNANUGURAJAH*



SAYON BALASUNTHARAM*



SELVAN PUVANESWARANATHAN*



SHAMIL HUSSAIN*



SHERON HURLEY*



SINGER SIVAMATHAN*



SUBA AYNKHARAN*



SUTHAN ARULNATHANAM*



UTHAYAK SUBRAMANIAM*



V. ELANGO*



Balu Logendralingam*



Joya Visakesan*



Nisa Karan*



Ragu Mahesu*



Viji Vasu*



Zakir Patel*



Rajah Rajalingam*



Samuel Sriranganathan*



Shanthi Chandrasogaran*

Get Your **ROADMAP**
TO **SUCCESS**
Training, Coaching, Mentoring,

MORE INCOME

MORE SALES

MORE LEADS

Agents will learn how to:
Generate more leads
Close more sales
Take control of their finances
Get organized
Become excellent negotiators
And more!

25 ஆவது ஆண்டில் கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் இருவியின் பார்வை

கனடிய பொருளாதாரத்தினுள் மெதுவாகவும் சீராகவும் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் வர்த்தக சமூகத்தின் மத்தியில் தொழில் முனைவோரை வளரச்செய்ய 1990ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம்.

கனடாவில் இலங்கைத் தமிழர்களின் குடியேற்ற வரலாற்றை 1983க்கு முன்னைய காலம் மற்றும் 1983க்குப் பின்னைய காலம் என இரண்டாகப் பிரிக்கலாம். 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் கனடாவிற்கு வந்து குடியேறிய தமிழர்கள் பெரிய எண்ணிக்கையில் இல்லை. இந்த காலத்தில் கனடாவிற்கு வந்த தமிழர்கள் பெரும்பாலும் மேற்படிப்பு அல்லது தொழில்முறை காரணங்களுக்காகத்தான் வந்தனர். அவர்களில் பலர் அரசு அல்லது



வர்த்தக சம்மேளன முதலாவது தலைவரும் ஆரம்ப கர்த்தாவாகவும் இருந்த அமர்திரூ கிங்ஸ்லி அரியரட்ணம் அவர்களுக்கு 2011 வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது வர்த்தக சம்மேளன கடந்த காலத் தலைவர்கள் அருகே நிற்பதை படத்தில் காணலாம்.



வருடந்தோறும் நடைபெறும் நிதிசேர் நடைபவனி மிகவும் பிரபல்யமானது. பாரிய அளவில் தமிழர்களால் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதி சேர் நிகழ்வு, இன்று பல தமிழர் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் நிதிசேர் நடைபவனிக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. இந்த நடைபவனி மூலம் இதுவரை \$200,000 ற்கு மேற்பட்ட நிதி சேர்க்கப்பட்டு, அதன் பெரும்பகுதி Scarborough Hospital Foundations க்கும், ஒரு பகுதி Providence Healthcare Foundation க்கும் வழங்கப்பட்டுள்ளது.

மதிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரித்த இலங்கைத் தமிழர்களின் குடியேற்றம், குறிப்பாக டொராண்டோவில் இலங்கைத் தமிழர்களின் அதிகளவிலான குடியேற்றம் வர்த்தக சமூகம் ஒன்றின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கின்றது. இவர்களில் பலர், தமிழ் சமூகத்தின் வளர்ந்து வரும் மற்றும் தனித்துவமான தேவைகளுக்கு பதிலளிக்க மற்றும் கனடிய அனுபவம் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு

சாத்தியமாகாத வேலை வாய்ப்புகள் போன்றவற்றால் சொந்த வியாபாரங்களை உருவாக்குவதன் மூலம் சுதந்திர நிறுவனங்களால் கவரப்பட்டனர். வர்த்தக சமூகம் மெதுவாக மற்றும் சீராக பொருளாதார



கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தில் ஒக்டோபர் மாதம் ஜனநாயக முறையில் இன்னமும் தேர்தல் நடைபெற்று அதன் மூலம் தலைவர் மற்றும் உறுப்பினர் சபை தெரிவு செய்யும் ஒரே ஒரு பெரிய அமைப்பாக உள்ளது.

நடவடிக்கையின் பல்வேறு துறைகளில் 1,000 வணிகங்களுக்கு மேல் வளர்ந்த ஒரு சமூகமாக இயங்குகின்றது. இந்த எண்ணிக்கை, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வங்கியாளர்கள், வீடு விற்பனைத்துறை முகவர்கள்



வர்த்தக சம்மேளன 20 ஆவது ஆண்டு விழாவும் அதன் விருது விழாவும் 2011, 20 வருட கனடிய வர்த்தகத்தில் 20 வருடங்களுக்கு மேலான வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் போது.

தனியார்துறை பணிமுறைகளில் ஈடுபட்டு வந்தனர். இன்னும் சிலர் ஒரு சில தொழில் முனைவோர் பணிகளில் ஈடுபட்டனர். 1983ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் கனடாவில் அதிகமாகத் தஞ்சமடையத் தொடங்கினர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில், கனடாவில் புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் மக்கள் தொகை 300,000 என்னும் அளவிற்கு அதிகரித்துவிட்டது என

2014 இல் நடந்த கலை கலாச்சார நிகழ்வுகளுடன் பெருமளவிலான வர்த்தக சாவடிகளுடன் நடந்த Trade Show "வாணிப வசந்தம்" முதலாவது Trade Show ஐ கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அறிமுகம் செய்தது





கனடிய தமிழ் ஊடகங்களுக்கான முதலாவது ஒன்று கூடல் நிகழ்வு கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தினால் 2010 இல் நடத்தப்பட்டது

போன்ற தொழில்முறை பிரிவுகளில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் சொந்த தொழில் சேவைகளை மேற்கொள்கின்றனர்.

கனடிய தமிழ் சமூகத்தின் மத்தியில் அதிகரித்து வந்த தொழில்கள் மற்றும் தொழில் முனைவர்களின் எண்ணிக்கை, இவர்களை ஊக்குவிக்க மற்றும் சமூகத்தில் தமிழ் தொழில் முனைவோர்களை உருவாக்க ஒரு வர்த்தக சம்மேளனத்தை உருவாக்குவது அவசியமானது. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தை உருவாக்கிய உறுப்பினர்களின் தூரநோக்குப் பார்வை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அதன் வளர்ச்சி மூலம் தெளிவாகின்றது. இன்று CTCC தமிழ் சமூகத்திடையே மட்டும் அல்லாமல் ஏனைய சமூகங்கள் மத்தியிலும் ஒரு அங்கீகாரம் மற்றும் புகழை பெற்று உள்ளது. தமிழ் வர்த்தக சமூகத்தின் மெதுவான மற்றும் சீரான வளர்ச்சி டொராண்டோ வணிக துறையில் முக்கியமான பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் முக்கிய நடவடிக்கைகள் சில:

1) வணிக நடவடிக்கையின் பல்வேறு துறைகளில் திறமையான தொழில் முனைவோரை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும்

ஏப்ரல் மாதம் விருது வழங்கும் விழா நடத்தப்படும்.

2) வணிக உத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் நிதி மற்றும் வரி திட்டமிடல் போனவற்றை உறுப்பினர்களுக்கு கல்வி புகட்ட காலாண்டு கூட்டங்கள் வடிவில் வர்த்தக கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றது.

3) தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சமூகத்தின் பங்களிப்புடன் இணைந்து

வணிகங்கள் வெளிப்படுத்த வருடாந்திர வர்த்தக கண்காட்சி நடத்தப்படுகின்றது.

4) ஸ்கார்பரோ மருத்துவமனை அறக்கட்டளை மற்றும் பிராவிடன்ஸ் பராமரிப்பு மையம் ஆகியவற்றிற்கு நிதி திரட்ட ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வுகள் சம்மேளனத்தால் நடத்தப்படுகிறது. இந்த வருடாந்திர நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது முதல் பல ஆயிரக்கணக்கான டொலர்கள்



வருடந்தோறும் குழிப் பந்தாட்டப் போட்டிகளை நடத்தி வரும் கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் நிதியை பெற்றுக் கொண்ட ஸ்காபரோ மருத்துவ அறக்கட்டளைக்கு வழங்குகின்றார்கள் தமிழர் மத்தியிலுள்ள தொழில் முனைவோருக்கு உடற்பயிற்சிகளின் அத்தியாவசியத்தை உணர்த்துவதற்கும், பல்வேறு சமூகத்தினரை ஒருவித்தியாசமான சூழ்நிலையில் சந்திக்க வைக்கும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முயற்சியே குழிப்பந்தாட்டமாகும் (Golf Tournament)



விருது விழா காட்சி லிபரா நிறுவன தொழிலதிபர் ரதிசன் யோகலிங்கம் அவர்கள், பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு, Dr T. Yoganathan அவர்களுக்கு Most Outstanding Professional Award விருது வழங்கும் காட்சி

சேகரிக்கப்பட்டு உள்ளன.

5) ஹெய்டியர்கள் புகம்பத்தால் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்காக பன்னிரண்டு ஆயிரம் டொலர்கள் ஐந்து மணி நேரத்தில் சேகரிக்கப்பட்டன.

6) சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கு வருடாந்த Golf போட்டி கோடைக்காலத்தில் வருடாந்திர அடிப்படையில் நடைபெறுகிறது

7) 3000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் Roy Thompson மண்டபத்தில் கலந்து கொண்ட பத்தாவது ஆண்டு கொண்டாட்டங்களின் போது வர்த்தக சமூகத்தின் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

8) பரஸ்பர நன்மைக்காக உறுப்பினர்கள் தங்கள்

தொழில்களை ஊக்குவிக்க ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் networking கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வுகள் RBC, TD, Scotia வங்கி, வர்த்தக அபிவிருத்தி வங்கி போன்ற முக்கிய வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களான Co-operators மற்றும் Sunlife, கனடா வீடமைப்பு மற்றும் அடைமான கழகம், Heart & Stroke Foundation, Meridian Credit Union ஆகியவர்களால் ஆதரவு வழங்கப்படுவது கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அங்கீகாரத்தை பறைசாற்றுகின்றது.

கனடாவில் வெளியாகும் தமிழ் வணிக விளம்பரப் புத்தகத்தின் பக்கங்களை பார்த்தீர்கள் என்றால் 1,000க்கும் மேற்பட்ட வணிகங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விளம்பரம் செய்திருப்பதைக் காணலாம். இது தமிழ் வர்த்தக சமூகம் கடந்த இருபது ஆண்டுகளில் எந்த அளவிற்கு வளர்ந்து நிற்கிறது என்பதை குறிக்கும் விதமாக இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் தமிழ் வணிக நபர்கள் கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளனர். அவர்கள் புதிய தொழில்களை உருவாக்கி உள்ளனர். வரிகளை செலுத்தி உள்ளனர். வீடு விற்பனைத்துறை, வங்கி தொழில், வாகன தொழில், மற்றும் பிற நிதி மற்றும் பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவி உள்ளனர். தமிழ் வர்த்தக சமூகம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிற சமூகங்கள் அளவுக்கு தன்னுடைய திறன் மற்றும் பங்களிப்பை அளித்திருக்கிறது.

இவை அனைத்தும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம், கனடாவில் தமிழ் வர்த்தக சமூகத்தை வளர்ப்பதில் எவ்வளவு முக்கியமான மற்றும் துடிப்பான பங்கு கொண்டிருக்கின்றது எனவும், மற்றும் அதன் மூலம் கனடிய பொருளாதாரத்தின் பொது வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை வகித்து வருகிறது என்பதையும் தெளிவாகக் கூறுகிறது. தொழில் முனைவோர் ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாகும் என சம்மேளனம் அங்கீகரிக்கிறது. தொழில் முனைவோர் வணிக துறையில் அதன் சிறந்த வெளிப்பாட்டைக் காண்கிறது எனவும் சம்மேளனம் அங்கீகரிக்கிறது.

கனடியத் தமிழர்கள் வர்த்தக சம்மேளனம் மற்றும் அதன் நடவடிக்கைகள், தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தி 300,000 வலுவான கனடிய தமிழ் சமூகத்தை அடைய விரும்பும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் பயனுள்ள தகவல் இணைப்பாக மாறிவிட்டது எனச் சொல்வது தான் பொருத்தமானதாகும்.

தொகுப்பு
சிவா சிவப்பிரகாசம்
நவஜீவன் அனந்தராஜ்
இகுருவி ஐயா



தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் நிகழ்வு 2014 இலிருந்து ஆரம்பித்துவைக்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மையப்படுத்தி தை மாதத்தினை உலகளாவிய தமிழ் மரபுத் திங்களென ஒன்றாறியோ மாநிலம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



சம்மேளனத்தில் தொடர்ந்து ஆறு வருடம் சேவையாற்றிய சாந்தா பஞ்சலிங்கம் அவர்களுக்கு கடந்த கால சம்மேளன தலைவர்கள் விருது வழங்கி கொளரவிப்பதை படத்தில் காணலாம்.



Boat Cruise நிகழ்வு இளம்தொழில் முனைவோர்களை ஊக்கிவிப்பதற்கும் அவர்களுக்கிடையிலான



Big Bike நிகழ்ச்சியும், எம்மவர்கள் பங்கு பற்றி அதன் மூலம் கிடைக்கும் நிதி, Heart & Stroke Foundations, Life Saving ஆராய்ச்சிக்கு வழங்கப்படுகின்றது.

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது

உங்கள் உறவுகளின் கிறுதியாத்திரையை முறையாகவும்
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்

Chapel
Ridge

FUNERAL HOME INC.

PROVIDING PEACEFUL FINAL ARRANGEMENTS
8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1

Chapel
Ridge

Chapel
Ridge

Call :

Vilosan Sivatharman B.Eng

Canada's First Tamil Funeral Director

(416) 993-0826



Call :

Christeen Seevaratnam

Funeral Counsellor


(416) 258-6759



எங்களுடைய சேவைகள் மார்க்கம் / மிஸிஸாகா (Dundas & Cawthra) பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது

 **RE/MAX[®]**
COMMUNITY
Realty Inc., Brokerage
Independently Owned and Operated.

*Buying or Selling
a home ?*



Your Friendly Realtor

Thipan Raj
Sales Rep.

Cell : 416-629-2444



1265 Morningside Ave, Suite 203 Toronto, ON. M1B 3V9 | Office: 416-287-2222 | Fax: 416-282-4488

கனடிய தமிழர்கள் வர்த்தக சம்மேளனத்துடன் (CTCC) எனது பயணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது என் நண்பர் ஒருவர் ஒரு நிகழ்வுக்கு என்னை அழைத்தார். நான் அதில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டேன். நான் முதல் சிஜிசிசி நிகழ்வில் கலந்து கொண்ட அந்த சனிக்கிழமை காலையில் மழை பெய்து கொண்டிருந்தது கூட இன்னும் என் மனதில் நினைவாய் பதிந்துள்ளது.

நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த மண்டபத்தின் உள்ளே எதிர்பார்ப்புகள் எதுவுமற்ற ஒருத்தியாய் தான் நுழைந்தேன். அங்கு என்ன நடைபெறப் போகின்றது என்பது பற்றியோ அது எத்தகைய நிகழ்வு என்பது பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாத நிலையில் ஒரு பார்வையாள மனநிலையில் தான் உள்ளே சென்றேன்.

நான் உள்ளே நுழைந்த கணத்தில் அப்போது துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் என்னை வரவேற்று 100.00 டொலர்கள் பெறுமதியான அங்கத்துவத்தில் என்னை பதிவு செய்து கொண்டார்.

அந்த அங்கத்துவ பதிவில் ஓர் வருடத்தில் நடைபெறும்; 4 நிகழ்வுகளுக்கான நுழைவு கட்டணம் மற்றும் இரவு உணவு விருந்திற்கான கட்டணம் என்பன உள்ளடங்கியிருப்பதாக அவர் கூறினார். கொடுத்த பணத்திற்கு பெறுமதியான ஒரு விடயம் என நான் அப்போது எண்ணிக் கொண்டேன்.

ஏனெனில் இந்தக் காலப் பகுதியில் நான் ஈடுபட்டு இருக்கும் துறைசார் அமைப்புகளில் அங்கத்துவம் பெறுவதற்கு 500 டொலர்கள் முதல் 750 டொலர்கள் வரை செலத்த வேண்டியிருந்தது. எனவே ஒப்பீட்டளவில் மிக மலிவான அங்கத்துவம் ஒன்றை பெற்றுக் கொண்டதான நிறைவு மனதில் தோன்றியது.

கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அங்கத்துவத்தை பெற்ற பின்னர் வர்த்தக சம்மேளனத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் தவிராமல் கலந்து கொள்ளத் தொடங்கினேன்.

இந்த நிகழ்வுகளில் ஊடாக புதிய புதிய நட்புகளும் வர்த்தக தொடர்புகளும் ஏற்படத் தொடங்கியது.

ஒவ்வொரு நிகழ்விலும் பல

நானும் கனடியத் தமிழர்கள் வர்த்தக சம்மேளன வெள்ளிவிழாவும்

சாலினி சத்யபாலன்



புதிய விடயங்களையும் அனுபவங்களையும் ஏனைய அங்கத்தவர்கள் மற்றும் அழைக்கப்படும் சிறப்பு பேச்சாளர்கள் மூலமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருதொழில்முனைவோராகவும் மேலாளராகவும் இரு வேறு பணிகளை தனித்து மேற்கொள்ளும் பலரின் வெற்றிக் கதைகளையும் அவர்கள் தடைகளை தாண்டிய அனுபவங்களையும் எனது வெற்றிக்கான பாடங்களாக நான் அங்கு கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.

வர்த்தக சம்மேளனக் கூட்டங்களுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான ஆளுமைகளும் ஆற்றல்களும் இருந்தன அவற்றை கேட்டுத் தெரிந்து கொள்வதும் அவர்களின் வழிகாட்டல்கள் மற்றும் அனுபவ பகிர்வுகளை உள்வாங்கிக் கொள்வதும் எனது தொழில் மேலாண்மையில் மேலான தாக்கத்தை ஏற்படுத்தக் தொடங்கியது.

கனடாவில் வாழும் தமிழ் வர்த்தக சமூகம் கடந்த முப்பதாண்டுகளில் கணிசமான வளர்ச்சியினையும் வெற்றியினையும் அடைந்துள்ளது என்பதை நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பு வர்த்தக சம்மேளனத்தின் மூலம் எனக்கு கிடைத்தது.

கனடாவில் வாழும் பல்லின சமூகங்கள் மத்தியில் தமிழ் சமூகத்தின் வளர்ச்சி அபரிதமானதாகவும் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியானதாகவும் மாறிக் கொண்டிருக்கின்றது என்பதை வர்த்தக சம்மேளனத்துடனான எனது பயணத்தின் வழியில் நான் கண்டுணர்கின்றேன்.

பொது வெளியில் அடையாளப் படுத்தப்படாத பல தமிழ் வர்த்தக முனைவோரை வர்த்தக சம்மேளனம் எனக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

அவர்களுடைய வெற்றிக் கதைகள் எமது சமூகத்தின் தொழில் முனைவில் ஈடுபட விரும்பும் இளம் தலைமுறையினருக்கு சிறப்பான பாடமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

அதே சமயம் அரசியல், கலை, கலாசாரம், சமூக சேவைகள், விளையாட்டு என சகல தளங்களிலும் சாதனை செய்யும் தமிழர்களை அடையாளப்படுத்த கனடாவில் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன.

வீடின்ன உலகத்தையே வாங்கலாம்!

PURCHASE - REFINANCE - EQUITY TAKE OUT

Suganthan Thavarajasingam

Mortgage Agent Lic # M08010501

CALL 416.859.2564

Office: 416.283.2377 x 116

35 Grand Marshall Dr. Toronto, ON M1R 5W9 FSC0 #10473



ஆனால் தொழில் முனைவில் ஈடுபட்டு வெற்றிகளை தமதாக்கி வருபவர்களை இனம் கண்டு வெளிக் கொண்டு வருவதற்கும் தொழில் துறைகளில் முன்னேற்றம் காண விரும்பும் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் செயல்படும் ஒரே அமைப்பாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தையே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இந்த வெள்ளி விழா ஆண்டில் அர்ப்பணிப்பு மற்றும் ஊக்குவிக்கும் உணர்வு கொண்ட இயக்குநர் குழுவுடன் இணைந்து சமூக உறவுகளின் துணை தலைவராக பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன்.

அஜித் சபாரத்தினம் அவர்களின் வினைத் திறன் மிக்க தலைமைத்துவத்தின் கீழ் புதிய பல மாற்றங்களோடு ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் தமிழ் வர்த்தக சமூகத்திற்கு பல்வேறு விதமான நன்மைகளை கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஆற்றி வருகின்றமை தமிழர்களாக நாம் எல்லோரும் பெருமை கொள்ளும் விடயமாகவே இருக்கின்றது.

இந்த வருடம் மகரீர் தினத்தை முன்னிட்டு பெண் தொழில் முனைவோரை முன்னிலைப்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியதும் அதற்கு கிடைத்த

வரவேற்பும் மிக முக்கியமானதாக நான் கருதுகின்றேன்.

கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் துணை தலைவர் டிலானி குனராஜா மற்றும் நிர்வாக உதவியாளர் அனுலீ குனராஜா ஆகியோருடன் இணைந்து பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும் பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடும் நோக்கிலும் பெண்களின் சக்தி என்ற தொனிப் பொருளில் இந்த கருத்தரங்களை ஏற்பாடு செய்திருந்தோம்.

கனடாவில் தமிழ் பெண்கள் பெரும்பாலான தொழில் முனைவுகளில் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றனர். அவர்கள் அந்த வணிகத்தின் முகமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்களில் பலர் அந்த நிறுவனங்களில் தொழில் துறை முன்னேற்றங்களின் அங்கமாக அவற்றின் நிர்வாகம், செயலாக்கம் மற்றும் புதிய வணிக உத்திகளுக்கு பின்னால் இருந்து பணியாற்றி வருகின்றார்கள் அவர்களை முன்னிலைப்படுத்துவதும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதும் எமது பிரதான இலக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இதே போன்று தொழில் முனைவில் ஈடுபட்டுள்ள சகலருக்குமான ஆலோசனைகள், சட்ட உதவிகள், நிதி முகாமைத்துவ வசதிகள், மற்றும் கடன் பெறுவதற்கான சேவைகள் என

அனைவரும் ஒன்று கூடி வெள்ளி விழாக் காணும் சுவர்த்தக சம்மேளனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முன்வர வேண்டும்.

பல்வேறு விதமான உதவிகளையும் வழங்கும் ஒரு அமைப்பாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தனது செயல்பாடுகளை விரிவாக்கியுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதுபோன்று நமது எதிர்கால சந்ததியும் வினைத்திறன் மிக்க ஒரு சமூகமாக மாற்றம் பெறுவதற்கும் தொழில் முனைவில் ஈடுபட்டு இன்னும் பல உயரங்களை தாண்டுவதற்குமான ஒரு பலமான தளமாக இந்த வர்த்தக சம்மேளனம் திகழ வேண்டும் என்பதே எனது பேராவல்.

அது கனடாவில் வாழும் வர்த்தக துறை சார்ந்த அனைவரின் ஒத்துழைப்பின் மூலமே சாத்தியமாகும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

அனைவரும் ஒன்று கூடி வெள்ளி விழாக் காணும் சுவர்த்தக சம்மேளனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முன்வர வேண்டும்.

கனடாவில் மட்டுமன்றி தாயகத்தில் வாழும் மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் ஒழைக்கும் வலுவான ஒரு அமைப்பாக இதனை கட்டியெழுப்புவது காலத்தின் தேவவியாகவும் மாறியுள்ளது.

நாம் பலம் மிக்க சமூகமாக

எழுச்சி பெறுவதற்கு எங்கள் பொருளாதாரமும் அதன் நிலையான தன்மையும் மிகவும் இன்றியமையாதது அதனை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் விளங்குகின்றது.

25 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க ஒரு அமைப்பு தமிழர்கள் வாழும் புலம் பெயர் தேசங்களில் உள்ள தமிழர் வர்த்தக சம்மேளனங்களுக்கு தாய் அமைப்பாக தலைமை தாங்கும் அமைப்பாக தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற பலரின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேற வேண்டும்.

அதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் ஒட்டுமொத்த சக்தியை இந்த உலகத்திற்கு வெளிப்படும் நிலை விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான திட சங்கற்பத்தை இந்த வெள்ளி விழா ஆண்டில் கனேடிய தமிழர் வர்த்தக சமூகம் பூண வேண்டும் என்ற வேண்டுகோளையும; உங்கள் முன் வைக்கின்றேன்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உறுதியாக நம்புவோம் இனி வரும் காலம் நமதாகும் !!



அவசர சிகிச்சை நிலைய திறப்பு விழா

Dr. செந்தில் மோகன் அவர்களின் Medcentre Urgent Care Service சிகிச்சை நிலையத்தில் புதிதாக Urgent Care Centre பகுதியும் கடந்த 7 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இதில் Dr. செந்தில் மோகன் அவர்களின் சகோதரியும் விஞ்ஞானியுமான திருமதி செந்தில் ராஜா, Dr. சுசந்தி ரவீந்திரன் Dr. சுபாஷினி செந்தில்மோகன் ஆகியவர்கள் சிறப்புவிருத்தினராக நாடாளை வெட்டி திறந்து வைத்தார்கள். அன்று Medcentre நிறுவனத்தின் சிறந்த சேவைக்கான விருதுகள் வைத்தியர்களுக்கு, தாதிகளுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது.



Lebara's
Tamil Fest
 தமிழர் தெரு விழா
 POWERED BY
IDEAL GROUP
**மாபெரும்
 மூன்று நாள்
 கொண்டாட்டம்**

**தமிழர்
 தெரு
 விழா**

பலகவை தரும் உணவுச் சாவுடிகள், மலிவு விலை வர்த்தக அங்காடிகள்,
 மனதை மயக்கும் கலை நிகழ்ச்சிகள், சிறுவர் குதூகல விளையாட்டுகள் இன்றும் பல...

2016 ஆகஸ்ட் மாதம் 26,27,28 • அனுமதி இலவசம்
 MARKHAM ROAD (PASSMORE AVE. / MCNICOLL AVE)

TITLE SPONSOR

Lebara

POWERED BY SPONSOR

IDEAL
 DEVELOPMENTS

ZONE SPONSORS

Aalayaa

ADAGA Catering
 416-738-9191

BonaFide
 Mortgage

COMPUTEK COLLEGE
 BUSINESS - HEALTHCARE - TECHNOLOGY

Formula Honda
 Where You're Treated like Family.

NAVA LAW
 PROFESSIONAL CORPORATION

SUTHAHOMES
 REALTY INC. 416-871-8888

UBER

MEDIA SPONSORS

ATN
 ANNA TELEVISION NETWORK

doto

LANKASRI

metrolandmedia
 toronto Connected to your community!

Proudly Hosted By **TC**

Canadian Tamil Congress
 கனடியத் தமிழர் பேரவை
 Congrès Tamoul Canadien
 "Voice of Tamil Canadians"

Danton Thurairajah
 Executive Director
 Canadian Tamil Congress

416 240 0078 **tamilfest.ca**

Cell: (647) 300-1973

Fax: (416) 240-1601

Email: dantont@canadiantamilcongress.ca

Website: www.canadiantamilcongress.ca



Outstanding Agent
for Outstanding Results.

FOR SALE

Yonge/Hwy 7/Bantry



For Sale

Bedrooms:2 / Washrooms:2
Richmond Hill

Spadina/Fort York



For Sale

Bedrooms:1 / Washrooms:1
Toronto

Parklawn/Lakeshore



For Sale

Bedrooms:1 / Washrooms:1
Toronto

Yonge/19th



For Sale

Bedrooms:4 / Washrooms:3
Richmond Hill

Bayview / Laurel Wood Gate



For Sale

Bedrooms:2+2 / Washrooms:3
Newmarket

Warden/Enterprise Blvd



For Sale

Bedrooms:4+1 / Washrooms:4
Markham

Woodbine/S Of Major Mack



For Sale


Bedrooms:4+1 / Washrooms:5
Markham

Warden/Major Mac



For Sale

Bedrooms:7 / Washrooms:7
Markham



Raj Nadarajah

Sales Representative

Dir: 416.333.6115

nanohomes@gmail.com

RE/MAX Excel Realty Ltd., Brokerage*

Bus: 905.475.4750 Fax: 905.475.4770

50 Acadia Ave. Suite 120, Markham, ON L3R 0B3

*Independently Owned And Operated

Not intended to solicit Sellers or Buyers currently under written contract with another Realtor.


உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்...

என் எண்ணங்களையும் மனோநிலையையும் ஆவணி 13ம் திகதி கழுவில் ஏற்றி கொண்டுபோட்டிருந்தது. காரணம் இதே நாள் 2013ம் ஆண்டு சகோதரி என்னும் நல்ல கவிதையை வீதியில் வைத்து விபத்து என்று சொல்லி கொலையாடி விட்டான் கயவஞ்சகன் காலன். கரைந்த மனதோடு 14ம் திகதி காலை கணினிக்குள் காலடி வைத்த போது காலனின் கையாடலில் நா, முத்துக்குமாரும் முடிவுறுப் போனதாய் இணைய மேகங்கள் இடிகளை இறக்கிவிட்டுச் சென்றன. இதயத்துக்கு மூச்சுத்திணறியது, புத்தியில் கண்ணீர் கசிந்தது எனக்கும் முத்துக்குமாருக்கும் என்ன தொடர்பு, ஏன் இந்த ஏக்கம்? அவரது பாடல்கள் உங்களைப்போல் என்னையும் பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தியிருக்கிறது. அதனால் தான் இந்தக் கவிஞரின் மறைவும் என்னையும் பாதித்துச் சென்றுள்ளது.

தமிழ் திரை உலகின் பிரபல பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார். புகழ்பெற்ற இயக்குனர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணியாற்றி வந்த இவர் சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 1,500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். இதில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.ஓ படமும் ஒன்று. இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் திரைஉலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்து வந்த இவர் சமீபத்தில் மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இவர் 14 ம் தேதி காலமானார் என்ற செய்தியைக் படித்த போது நெஞ்சம் நோய்வாய் பட்டுக்கொண்டது.

சினிமாவின் மூலம் சிகரம் தொடர்ந்தாலும் முத்துக்குமார் என்ன சினிமாக்காரன் மட்டும் தானா? காஞ்சிபுரம் மாவட்டம் கன்னியாபுரம் கிராமத்தில் பிறந்த

நா.முத்துக்குமார், சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். தந்தையின் ஆர்வத்தால் முத்துக்குமாருக்கு கவிதை, பாடல்கள் எழுதும் எண்ணம் ஏற்பட்டது. இளநிலை இயற்பியல் பட்டம் முடித்த முத்துக்குமார், சென்னையில் எம்எஸ்சி மற்றும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார், தமிழ் சினிமாவில் இலக்கிய தரம்வாய்த் பாடல் ஆசிரியர்களுள் கவிஞர் நா.முத்துக்குமாரும் முக்கியமான ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் பெரும் புகழை இவருக்கு தேடித்தந்தது. இந்தபாடலும், சைவம் படத்தில் அழகே அழகே எதுவும் அழகே பாடலும் தேசிய விருதுகளை பெற்றன. 2005 ல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.



பிரபலமாய் இருந்தலென்ன பிச்சையாய் இருந்தல் என்ன மரணம் ஜாதி பார்ப்பதில்லை, மதம் பார்ப்பதில்லை ஈவு இரக்கம் காடுவதில்லை என்பதும் காலங்கள் கற்றுத்தரும் பாடம். இந்த வேளை மரணத்தை மருத்துவம் எவ்வாறு பார்க்கிறது என்பதையும் இங்கே பார்ப்பதும் உணர்வுபெருக்கை (emotional)தாண்டிய அறிவூட்டலாகவும் இருக்கும். மருத்துவம் மரணத்தினை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகின்றது.

1. Necrobiosis

2. Necrosis

க.சிவமணி



3. Clinical Death
4. Brain Death
5. Somatic Death

1. Necrobiosis : உண்மையில் நேற்றிருந்த நாம் வேறு, இன்றிருக்கும் நாம் வேறு. ஒவ்வொரு நாளும் நாம் இறந்துகொண்டே யிருக்கின்றோம். ஆனால், பிறந்து கொண்டே யிருக்கின்றோம். எப்படி? தினமும், நமது உடலில் உள்ள செல்கள் (Cell) இறந்து புதிது புதிதான செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த Necrobiosis என்பது உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் செல்களின் இறப்பைக் குறிக்கின்றது.

2. Necrosis : சட்டென்று ஒரே நேரத்தில் பல செல்கள் இறந்து விடுவது Necrosis எனப்படும். அதாவது நமது உடலின் ஒரு பகுதியோ அல்லது ஒரு உறுப்போ முற்றிலும் செயலிழந்துவிடுவது. இதனை infarction என்றும் மருத்துவத்தில் கூறுவார்கள். நமக்குத் தெரியும் நமது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் உயிர்வளி அவசியமென்று. இது ஏதேனும் ஒரு காரணத்தினால் ஒரு பகுதியில் (குருதியோட்டமின்றி) தடைபடுமாயின் அடுத்தபகுதியில் உயிர்வளி கிடைக்காமல் அங்குள்ள திசுக்கள் இறந்துவிடும். மேலும், மருத்துவம் பயின்றோரிடம் மேல் விளக்கம் கேட்டுத் தெளிந்துகொள்வோம்.

3. Clinical Death : சுவாசமில்லை, குருதியோட்டமில்லை, மூளைச்செயல்பாடுகள் இல்லை என்றால் அதனை Clinical Death என்று கூறலாம். ஆனால் இதுவே முழு மரணம் எனக் கூற இயலாது. மரணத்தின் தொடக்க நிலை என்று வேண்டுமானால் கூறலாம். ஏனெனில் இந்நிலைக்குப் பிறகு, நின்றுபோன மேற்சொன்ன நிலைகளை எதிர்த்தும் திரும்ப இயங்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. நிகழ்ந்த சம்பவங்களும் சான்றுகளோடு உண்டு. உதாரணத்திற்கு Cardiac Arrest, Heart attack என்று

தமிழில் சொல்வோமில்லையா:)) நிலையில் இதயம் தன் செயல்பாடை நிறுத்திக்கொள்ளும். இது ஒரு நான்கு நிமிடங்கள் நீடிக்கலாம். அதற்குள் அதனை Cardiopulmonary Resuscitation (CPR) என்ற முறையில் செயற்கைச் சுவாசமுட்டியும், செயற்கைமுறையில் இதயத்தைச் செயல்படத் தூண்டியும் செயல்படவைக்க வாய்ப்பிருக்கின்றது.

ஆனால், Clinical Death நிகழ்ந்து சிறிது நிமிடங்கள் கழித்து இறப்பு நிலைப்பட்டுவிடும். ஏனெனில், இறப்பு இந்நிலையிலிருந்து அடுத்த நிலையான Brain Deathற்குச் செல்கின்றது.

4. Brain Death : நமது மூளையானது உயிர்வளியோட்டமின்றி 3லிருந்து 7 நிமிடங்கள் வரை ஓரளவிற்குத் தாக்குப்பிடிக்கும். இன்றிருக்கும் மருத்துவ வளர்ச்சி நிலையில் இதற்குப்பின் ஒருவரை மரணத்திலிருந்து மீட்டு வர இயலாது என்றே தோன்றுகின்றது. ஏனெனில், மூளைச்சாவு ஏற்பட்டவுடன் மற்ற உறுப்புக்களுக்குத் தெரியாது தாம் எப்படி இயங்கவேண்டுமென்று.

5. Somatic Death : இந்நிலையையே நிச்சயமான இறப்புநிலை எனக் கூறலாம். அதாவது Clinical Death மற்றும் Brain Death இரண்டின் கூட்டு. இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்துவிட்டால் இறப்பு என உறுதிப்படுத்தலாம். இன்றிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியில், மூளைச்சாவு ஏற்பட்டும் செயற்கை முறையில் சுவாசமும், குருதியோட்டமும் அளித்து உடலுறுப்புக்களைச் செயல்பாட்டில் வைக்க முடிகின்றது. எப்பொழுது இச்செயற்கை முறை நிறுத்தப்படுகின்றதோ அப்பொழுது Somatic Death நிகழ்ந்துவிடும். இந்நிலையே உறுதியான இறப்புநிலை.

பிறப்பைப் பின் தொடர்வதுதான் இறப்பு. இது உறுதியானது, நிச்சயக்கப்பட்டது. அது தொடங்கும் போது முடியும்... நீ தொடங்கும் போது முடியும்...

சினிமா என்கிற மாயக் காட்டில் அயராது வேட்டைக்குச் சென்ற வேட்டைக்காரன். அந்த மாயக் காடு விருந்துகளும் சிற்றின்பங்களும் கேளிக்கைகளும் நிறைந்த இருட்டு உலகம் என்றே பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. அந்த மாயக் காடு ஒழுக்க விதிகளுக்குப் புறம்பானது என்றே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால், வேட்டைக்குச் செல்பவனுக்குத்தான் தெரியும், காடு எத்தகையது என்று. ஆபத்துகளும், காயங்களும், அச்சுறுத்தும் பெரும் தனிமையும், வெகு சொற்ப இரை விலங்குகளும், போட்டிகளும் வீரோதங்களும் நிறைந்தது அந்தக் காடு. இரை விலங்குகள் அகப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவனுக்கு அகப்பட்டது, இறுதியில் இயற்கையின் விதிபடி இரைக்கு இரையானான்.

ஆகஸ்ட் 14 காலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த முதல் மாரடைப்பே அவனை எடுத்துக்கொண்டது. 15 நிமிடம் முன்பு வந்திருந்தால் அவன் இருந்திருப்பான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். 'இறந்து போனதை அறிந்த பிறகுதான் இறக்க வேண்டும் நான்' என்று எழுதியவன், எதுவும் அறியாமலே இறந்துபோனான். மாயக் காடு அவனை எடுத்துக் கொண்டது. அந்தக் காட்டைப் பற்றியும் அதன் வேட்டைக்காரர்களைப் பற்றியும் கதை சொல்பவர்கள் கதை சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அவனுக்குக் கதைகள் பிடிக்கும். முத்து, நீ கேட்டுக் கொண்டிருப்பாய் தானே?

-இயக்குனர் ராம்

கடந்த மாதம் (யூலை 28, 29) கனடிய வெளியுறவு அமைச்சர் Stéphane Dion இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். பதினமூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் கனடிய வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இலங்கையில் சனாதிபதி சிறிசேனா — பிரதமர் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசு பதவிக்கு வந்த பின்னர் பல நாடுகளது தலைவர்கள் இலங்கை சென்று வருகின்றனர். இதுபோலவே கனடிய வெளியுறவு அமைச்சரின் பயணம் அமைந்தது.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் Stéphane Dion கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர். கியூபெக் பிரிவினையை எதிர்த்தவர். முன்பு (2006 —2008) லிபரல் கட்சியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.

கனடிய வெளியுறவு அமைச்சர் Dion இலங்கைக்கு பயணம் செய்கிறார் என்ற செய்தி வந்தபோது

தமிழர்களுக்கு வெறுங்கையைக் காட்டிய கனடிய வெளியுறவு அமைச்சர்!



நக்கீரன்

பொதுவாக இலங்கைக்கும் சிறப்பாக தமிழ் மக்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. வெளியுறவு அமைச்சர் Dion இலங்கைக்கு, குறிப்பாக வடக்கு கிழக்குக்கு, கடகம் மண்வெட்டியோடு அள்ளிக் கொடுக்கப் போகிறார் எனப் பலர் எதிர்பார்த்தார்கள்.

கனடிய தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கையிலும் அவ்வாறானதொரு எதிர்பார்ப்பு வெளியாகியிருந்தது.

"போரினால் பாதிக்கப்பட்ட மக்களது மீள்வாழ்வுக்கு ரூடோ அரசு காத்திரமான நிதிப் பங்களிப்பை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படியான பங்களிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். போருக்குப் பிந்திய கால மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் கனடா நி7 நாடுகளில் முன்னணி நாடாகும். அப்படியான உதவிநிதி "வறிய மற்றும் தாக்குதலுக்கான கடிய மற்றும் வலுவற்ற நாடுகளின் வளர்ச்சியில் கனடா மீள்-மையப்படுத்தப்பட வேண்டும்" என்பது பிரதமர் யஸ்ரின் ரூடோவின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் என கனடிய தமிழர் பேரவையின் அறிக்கை எதிர்வு கூறியிருந்தது.

ஆனால் எதிர்பார்த்தபடி எந்தவிதமான நிதியுதவியும் அளிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சர் அள்ளிக் கொடுக்காதது மட்டுமல்ல எச்சில் கையாலும் கிள்ளிப் போடாமல் நாடு திரும்பியுள்ளார்.

இலங்கையில் தனது பயணக் காலத்தில் தேசிய மொழிகளது மேம்பாட்டுக்கு 11.2 மில்லியன் டொலர்கள் அடுத்த ஆண்டு

காலப் பகுதியில் கொடுக்கப் போவதாக அமைச்சர் Dion அறிவித்துள்ளார். முதலில் பசியால் வாடும் ஒருவனுக்கு தாகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். பின்னர் பசித்த வயிற்றுக்கு உணவு கொடுக்க வேண்டும். இதனை வெளிநாட்டு அமைச்சர் செய்யவில்லை.

யூலை 28 அன்று அமைச்சர் Dion உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு சனாதிபதி சிறிசேனாவை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியது. இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சனாதிபதி சிறிசேனா விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த கனடிய வெளியுறவு அமைச்சர் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். அவ்வாறே சிறிய தொழில் முயற்சியாளர்களை வலுவடையச் செய்யும் நோக்கில் அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். ஆனால் நிதியுதவி பற்றி அமைச்சர் Dion வாயே திறக்கவில்லை. மூச்சே விடவில்லை. இது கனடாவுக்கு அவமானமாகும்.

ஆனாலும் போரினால் பாதிக்கப்பட்ட இராக் நாட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 158 மில்லியன் டொலர் களை கொடுக்கப் போவதாக கனடா அறிவித்துள்ளது. அதற்கு மேலாக நி7 நாடுகளின் மாநாட்டில் ஒப்புக் கொண்டது போல இராக்கின் பொருளாதாரத்தை சீர்திருத்த மேலும் 200 மில்லியன் டொலர் களை கொடுக்கப் போவதாக கனடா தெரிவித்துள்ளது. இந்த 158 மில்லியன் டொலர்கள் உதவி என்பது கனடா மூன்று ஆண்டு

காலத்துக்கு கொடுக்கப் போவதாக அறிவித்துள்ள 1.6 பில்லியன் டொலர்களில் ஒரு பகுதியாகும். இந்த 16 பில்லியன் டொலர்களில் 840 மில்லியன் டொலர்கள் மனிதாபிமான கொடுப்பனவு ஆகும்.

இராக் நாட்டுக்கு கனடா கொடுக்கும் நிதி என்பது இலங்கையோடு ஒப்பிடும் போது மலையளவாகும். இவ்வளவிற்கும் இராக் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு ஆகும். கனடா ஏன் இலங்கை யோடு இப்படிக்கஞ்சத்தனமாக நடந்து கொள்கிறது? இலங்கையர்கள் கனடா நாட்டில்தான் இலங்கைக்கு வெளியே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

இலங்கை இப்போது கீழ் நடுத்தர வருவாயுள்ள (Lower-middle-income) நாடாம். அதாவது இலங்கையர் ஒருவரின் ஆண்டு மொத்த வருவாய் 1,045 முதல் 4,125 டொலர்களாக உள்ளது. இலங்கையின் மொத்த தனியாள் ஆண்டு வருமானம் 3,279.89 டொலர்கள் ஆகும். இராக் நாட்டின் தனியாள் வருமானம் 14,017.80 அமெரிக்க டொலர்களாகும். இராக் நாட்டின் தனியாள் வருமானம் இலங்கையைவிட 4 மடங்கு அதிகம். இருந்தும் இலங்கைக்கான கனடாவின் உதவி 8.8 மில்லியன் டொலர். இராக்குக்கான கனடாவின் உதவி 1.6 பில்லியன் டொலர். கணக்கு எங்கோ உதைக்கிறதே?

கனடாவின் வெளியுறவு அமைச்சராக Stéphane Dion நீடிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்வாதாரங்களை கட்டியெழுப்ப கனடா உதவப் போவதில்லை என்றே அவரது அண்மைய இலங்கை பயணம் உணர்த்துகின்றது.

International Colloquium to Remember Tamil Victims of Enforced Disappearance and to Observe the INTERNATIONAL DAY OF THE DISAPPEARED

Searching for the Unknown Feeling the Piercing Scream of the Disappeared in Sri Lanka



THE UN RANKS SRI LANKA AS THE COUNTRY WITH THE SECOND HIGHEST NUMBER OF DISAPPEARED IN THE WORLD. AMNESTY INTERNATIONAL

Tuesday, August 30, 2016 6.00pm to 8:30pm

Keynote Address Disappearing Countries, Disappearing People: Tamil Experience from the Polish Perspective Ms. Agata Kolakowska & Prof. Dr. Philip Klaus

And Other Speakers from Amnesty International Canadian Law Society

"Injustice anywhere is a threat to justice everywhere" - Martin Luther King

"I regret to inform you that the very large number of people in the lists of missing people are not among the living anymore. I don't know what happened to them." - Sri Lankan Prime Minister, Jan 16, 2016

Venue: Best Western Hotel 38 Estate Drive, Toronto ON M1H 2Z1

Organized by Transnational Government of Tamil Eelam Canadian Tamil Forum Canadian Human Rights Voice Global Village Foundation International Association of Tamil Academics

2008 ஆம் ஆண்டு அவன் ஒரு 13 வயது நிரம்பிய சின்னப்பையன். அமெரிக்காவின் அசைக்கமுடியாத தங்க மகன்களில் ஒருவரும் தனது கனவு நாயகனுமான Michael Phelps அவர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்து போகிறான். கூட நின்று ஒரு படமும் எடுத்துக்கொள்கிறான்.

"நான் பெரிய ஆளாகி உங்களைப்போல் வரவேண்டும் என்பதுதான் என் கனவு" அதற்காக தினமும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறான் அந்தச் சிறுவன்.


அந்தச் சிறிய சந்திப்பு நிறைவடைகிறது. ஒரு புன்சிரிப்போடு வழியனுப்பிவிடுகிறார் Michael Phelps. ஒரு பெரும் கனவோடு விடைபெற்றுச் செல்கிறான் சிறுவன் Joseph Schooling.

அசைக்கமுடியாத அமெரிக்காவின் தங்கமகனை வீழ்த்தி வென்றுவிடுகிறது அந்த சிங்கப்பூரின் சிறுத்தைக்குட்டி. புதிய உலக சாதனை வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது.

ஆம் 24 வருடங்களாக 22 தங்கம் வென்ற 31 வயதான அமெரிக்க வீரர் Michael Phelps அவர்களை தனது 12 வருட விடா முயற்சியில் 21 வயதேயான Joseph Schooling வீழ்த்திவிட்டார்.

ஒருபுறம் ஆச்சரியத்தால் விழிகள் உயருகின்றன. உலக உடைகங்கள் பக்கம் பக்கமாக எழுதுகின்றன. வரலாற்றில் முதல் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் திளைக்கிறது சிங்கப்பூர். தன் தாயிற்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்ததில் கிடைக்கும் பேரானந்தத்தை அணு அணுவாக அனுபவித்துக்கொண்டிருக்கிறார் Joseph Schooling.

மறுபுறம் போட்டியில் இருந்து ஓய்வுபெறப்போவதாக சொல்கிறார் Michael Phelps. அவரின் ஆர்வலர்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கெஞ்சுகிறார்கள் என ஒரே



இந்திரன் ரவீந்திரன்

இப்படித்தான் ஒருநாளில் எல்லாம் மாறிப்போகும்.

காலம் மாறுகிறது. 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் ஆடுகளம். கனவு நாயகன் Michael Phelps அவர்களும் சின்னப்பையன் Joseph Schooling அவர்களும் மீண்டும் ஒரு முறை சந்தித்துக்கொள்கிறார்கள்.

இந்த சந்திப்பு கூட நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள அல்ல. அவருக்கு போட்டியாக நீச்சலிட. ஒரு புன்சிரிப்புடன் களத்தில் இறங்குகிறான் அந்தச்சிறுவன்.

வெறும் 50.39 செக்கன்களில் எல்லாமே மாறிப்போகிறது.

அல்லோல கல்லோலம்.

இன்னொருபுறம் இப்படித்தான் ஒரு நாளில் எல்லாம் மாறிப்போகும். அந்த ஒரு சில வினாடிகள் வரலாற்றையே புரட்டிப்போடும். என் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் நிச்சயம் பெருமை சேர்க்கவேண்டும் என்ற பெரும் கனவுகள் யாரிற்கும் தெரியாமல் அங்கங்கே கருக்கொள்ளும்.

உலகம் வென்றவனின் மகிழ்ச்சியிலும் தோற்றவனின் சோகத்திலும் வெல்லப் போகின்றவனின் முயற்சியிலும் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது நண்பர்களே. நம்பிக்கை கொண்டு நடவுங்கள். ஒரு நாள் எல்லாம் மாறும். உங்கள் கனவுகளும் நனவாகும்.



BEST DEAL FROM ROGERS

Student Offer is Back

High Speed Unlimited Internet

Free advance Wifi Modem

\$ 49.99
Only

Home Phone, Internet Digital Basic TV

\$ 99.95

Tamil Channel Starting from

\$ 8.00

Internet

Starting from

\$ 49.95

Home Phone


\$ 8.99 only

தமிழ் TV அலைவரிசைகளின் புதிய பொதி



\$30

மாநம் ஒன்றுக்கு



தமிழில் தொடர்புகளிற்கு:

ROGERS™

SANJAY 416.315.2917

Digitized by Noolaham Foundation
noolaham.org | eavaham.org

கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களுக்கு புதிய பெயர்கள் பரிந்துரை

வேதியியல் உலகில் மூலகங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஆவர்த்தன அட்டவணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. மூலகங்களின் சடப்பொருள் மற்றும் வேதிப் பண்புகளைக் கருத்திற்கொண்டு அவை கூட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மூலகமும், ஆய்வாளர்களால் அதன் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டு, பக்கச்சார்பின்றி அம்முடிவு மீண்டுமொரு தடவை அடையப்பட்ட பின்னரே அம்மூலகத்திற்கு இந்த அட்டவணையில் இடம் ஒதுக்கப்படுகின்றது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களுக்கு கண்டுபிடித்தவர்களால் பிரேரிக்கப்படும் பெயர்கள் உரிய படிமுறைகள் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அம்மூலகத்திற்கான பெயரிடலுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறுகின்றது.

ஆய்வாளர்களால் அண்மைக் காலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மூலகங்கள் நான்கிற்கான புதிய பெயர்கள் கண்டுபிடிப்பில் ஈடுபட்டவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வேதியியற் துறையில் உலகளாவிய ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளவும், ஒருங்கிணைந்த பொதுவான வேதியியற் குறியீடுகள் உருவாக்கவுமென சர்வதேச தூய மற்றும் பிரயோக வேதியியல் கூட்டமைப்பு (International Union of Pure and Applied Chemistry - IUPAC) செயற்பட்டு வருகின்றது. இந்த அமைப்பே, மூலக ஆவர்த்தன அட்டவணையில் மாற்றங்கள் செய்வதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

அணுவெண் 113, 115, 117 மற்றும் 118 கொண்ட மூலகங்களுக்கான பெயர்கள் முறையே, நிக்கோனியம், மாஸ்கோவியம், ரெனெசீன் மற்றும் ஓகநெசன் என்பவையும், அவற்றுக்கான குறியீடுகள் முறையே Nh, Mc, Ts மற்றும் Og எனவும் முன்மொழியப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலகமொன்றினைப் பெயரிடுகையில், அம்மூலகத்தின் பின்னணியினை அவதானித்து இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. மூலகம் தொடர்பான மக்களால் அறியப்பட்ட கருத்துருவம், அது காணப்படும் கனியம், மூலகத்துடன் சம்பந்தப்பட்ட இடம் அல்லது வலயம், மூலகத்தின் பண்பு மற்றும் கண்டுபிடித்த அறிவியலாளர் என்பவற்றில் ஏதாவதொன்று மூலகத்தின் பெயரிடலில் தாக்கம் செலுத்தியிருப்பதைப் பொதுவாக அவதானிக்கலாம்.

அணுவெண் 113 கொண்ட மூலகம் நிக்கோனியம் ஜப்பானிய நாட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்நாட்டினர் நாம் குறிப்பிடுவதுபோல் 'ஜப்பான்' எனத் தமது நாட்டினை அழைக்காது, தமது ஜப்பானிய மொழியில் 'நிப்பான்' என அழைக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் நாட்டின் பெயர் மூலகத்தில் ஒலிக்கும் வண்ணம் இப்பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இப்பெயர் அங்கீகரிக்கப்பட்டால், முதன்முதலாக கிழக்கு ஆசிய நாடொன்றின் பெயர் ஆவர்த்தன அட்டவணையில் ஒலிக்கச் சந்தர்ப்பம் ஏற்படும்.

மூலகங்களான மொஸ்கோவியம்

மற்றும் ரெனெசீன் என்பவை அமெரிக்க ஆய்வகங்களான ஓக் ரிட்ச் மற்றும் லோரன்ஸ் லிவர்மோர் உம், ரஷ்ய ஆய்வகமான அணு ஆய்வு கூட்டிணைவு நிறுவனம் என்பவற்றின் கூட்டுமுயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.

இதனால் ஒரு மூலகம் (அணுவெண் 115) ரஷ்ய ஆய்வகம் அமைந்துள்ள மொஸ்கோ தலைநகரினை நினைவுபடுத்தும் வகையில் அமைகின்றது. மற்றையது, அமெரிக்காவில் பார மூலகங்கள் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வலயமான ரெனெசீன் இடத்தினைக் கௌரவிக்கும் வகையில் இப்பெயர் அணுவெண் 117 கொண்ட மூலகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதற்குமுன்னர், ஒருமூலகமொன்று இதே நோக்கில் கலிபோர்னியம் என பெயரிடப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

உலகில் கடின உழைப்பினை மேற்கொண்டவர்கள் வாழும் போது கௌரவிக்கப் படுவது மிகக்குறைவு. ஆனால், அவர்கள் மறைந்த பின்னர் கௌரவிக் கப்படும் நிகழ்வுகள் பல இடம் பெறுவதைக் காணலாம். குறிப்பிட்ட ஒரு மூலகத்தினைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக உழைத்த அறிவியலாளரைக் கௌரவிக்கும் வகையில் அவர் பெயரால் அம்மூலகம் அழைக்கப்படவுள்ளது. தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் அணு ஆய்வாளரான யூரி ஓகநெசன் என்பவரை வேதியுலகம் இப்போது மட்டுமல்லாமல், காலாதிக்காலமாக நினைவு கூரும் வகையில் அணுவெண் 118 கொண்ட மூலகம் ஓகநெசன் என அழைக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினர் இப்பெயரினைப் பரிந்துரைத்துள்ளனர். இதற்கு முன் 1993 இல் மூலகங்களைப் பெயரிடுகையில், வாழும் அறிவியலாளர் ஒருவரின் பெயர் மூலகத்தின் பெயராக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் தற்போது பொதுமக்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்களின் கருத்துகளுக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஐந்து மாத காலத்திற்கு இப்பெயரிடல்கள் தொடர்பான கருத்துக்கள் சர்வதேச தூய மற்றும் பிரயோக வேதியியல் கூட்டமைப்பினால் பெற்றுக்கொள்ளப்படும். புதிய பெயர்கள் மற்றும் குறியீடுகள் வெவ்வேறு மொழிக் குழுமங்களால் பயன்படுத்தப்படும் வகையில் ஏதாவது பிழையான புரிதல்கள் நிகழச் சாத்தியம் உள்ளதா என அறிவதற்காகவே மேற்குறிப்பிட்ட கால எல்லை வழங்கப்பட்டு கருத்துக்கள் பெறப்படுகின்றன.

இப்புதிய பெயரிடல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறாதவிடத்து, இவை இறுதி செய்யப்பட்டு அவையே அம்மூலகங்களின் பெயர்களாக கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்படும். இப்பெயர்கள் புவி மாந்தர்கள் இருக்கும் வரை வேதியியல் துறைக்குள் நுழையும் அனைவரினாலும் உச்சரிக்கப்படுவதாக அமையும்.

DEBT FREE CREDIT SOLUTION

Seeking freedom from **DEBT?**

We offer Total Debt **FREE SOLUTIONS**



Elankeeran .T
Certified Insolvency Counsellor
By Canadian Association of Insolvency and Restructuring Professionals (CAIRP)

• கடன் தொகையினை 80% வரை குறைத்து அதனை வட்டியின்றி ஒரு மாதத் தவணையில் கட்ட ஏற்பாடு செய்தல்.

We provide expert advice on how to consolidate and reduce debt payments safely without borrowing money.

• பாதுகாப்பான முறையில் கடனை அடைப்பது பற்றிய அறிவுரையும் ஆலோசனையும் தரப்படும்.
We shield you from your creditors and offer you a guaranteed protection.

**SETTLEMENT
CONSUMER PROPOSAL
BANKRUPTCY**


Cell. 416.834.7227 Fax. 1.877.800.789
Tel. 416.434.1522 freedebt.toro@gmail.com

Head Office:
10 Milner Business Court, Suite 334
Toronto, ON. M1B 3C6

Branch Office:
101 Palstan Road
Mississauga, ON. L4Y 4E7

www.TotalDebtFree.ca

Shan Thayaparan



“Helping you is what we do”



Shan Thayaparan

Sales Representative

“Long Name, Amazing Results”

Dir: 416-567-7675

Email: info@shan123.com

 **RE/MAX®**
COMMUNITY
Realty Inc., Brokerage

www.shan123.com
1265 Morningside Ave, Suite 203
Toronto, ON M1B 3V9

Dir : 416 567 7675
Office : 416 287 2222
Fax : 416 282 4488



யாழ் மத்திய கல்லூரியின்

200-ம் ஆண்டுக்கொண்டாட்டம்



JAFFNA CENTRAL COLLEGE
BICENTENNIAL 1816-2016

அரவிந்தன்

இடைவிடா

இசைவள்ளத்தில்



இசை, நாட்டியம், நாடகம்

காலம் : செப்டம்பர் மாதம் (17.09.2016) சனிக்கிழமை

நேரம் : மாலை 5.30 மணிக்கு

முகவரி : **Sir John Macdonald Collegiate**
2300 Pharmacy Avenue, Scarborough
(Pharmacy and Finch)

அனுமதிக்கட்டணம்

\$10 VIP
\$50

Platinum Sponsors

CustomEyes - Dr. Sukanthy
Bream & Associates

CANTAM
Group Ltd.
PLANNING • ARCHITECTURE • ENGINEERING
WWW.CANTAMGROUP.COM
T: (416) 338-3183

NAVA LAW
PROFESSIONAL CORPORATION

Gold Sponsors

Aversan

CLUBREPORT
Banquet & Convention Centre

the co-operators
A Better Place For You

Event Sponsors

H & ME Fine Cars
வசந்தன் : 416-894-9309

The Kennedy Law
416-613-4900



**CHILDREN'S
EDUCATION
FUNDS INC.**

**Siva
Kanapathypillai**
416-899-6044

New Ranganas
Tel: 416- 613- 4926

DR.மணிவண்ணன் & அசோசியேற்றஸ்
416-496-1990

**MORTGAGE
ALLIANCE**
Access Inc.

சிவா: 416-899-6044 வசந்தன் : 416-894-9309 திரு 905-417-2872 DR KT : 416-335-3453

அனைவரும் வருக... வந்து மகிழ்ச்சியுடன் கண்டு களியுங்கள்.

கனடியத் தமிழர் பேரவையின் நியூபவுன்லாந்தில்-தமிழ்ப் பயணம்-1986.


கனடியத் தமிழ் அகதிகளின் வரலாற்றில் 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் நாள் நியூபவுன்லாந்து தென்கிழக்கு கரையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தத்தமிழ்துக் கொண்டிருந்த 155 இலங்கைத் தமிழ் அகதிகளை காப்பாற்றி கரை சேர்க்க உதவிய மீன்பிடிப் படகின் கப்டன். Gus Dalton அவர்களையும், அவரால் அவசர உதவி கோரி மேலும் அழைக்கப்பட்ட கனடிய மனிதநேயப் பண்பாளர்களையும், அப்போதைய அரசின் குடிவரவு குடியகல்வு அமைச்சர் Gerry Weiner அவர்களையும் கனடியத் தமிழ்ப் பண்பாட்டுடன் கௌரவித்த கனடியத் தமிழர்களின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த நிகழ்வுகள். இகுருவி ஐயாவின் புகைப்படங்களை ekuruvi.com இணையத்தில் பார்வையிடலாம்.



நியூபவுன்லாந்து தமிழ் மக்களும் டொரொண்டோவிலிருந்து சென்ற மக்களும்



காப்பாற்றி பாதுகாப்பாக கரை சேர்த்த கனடிய கரையோர பாதுகாப்பு கப்பல் முன் வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகையாளர் சந்திப்பு



'அகதிகள், இடம்பெயர்தல், மற்றும் நீர் மூலம் வருகை' கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கனடா முன்னணி அகதிகள் உரிமைகளுக்கான நிபுணர்கள், அதே போல் பயிற்சியாளர், சட்ட, மற்றும் சமூக குரல்களின் பிரதிநிதிகள் கனடிய அகதிகள் தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்பவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



வாகன விபத்தில் காயமடைந்துவிட்டீர்களா?



அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்றபின் உங்கள் முடிவை எடுங்கள்.



SERIOUS PERSONAL TRAUMATIC INJURIES AS RESULT OF A **MOTOR VEHICLE ACCIDENT**
Fractures | Spinal Cord Injury | Brain or Head Injury | Internal Injuries | Scarring or Disfigurement | Catastrophic Injuries

FOR CASH SETTLEMENT KNOW YOUR RIGHTS AGAINST THE INSURANCE COMPANY.

MATRIX LEGAL SERVICES
PROFESSIONAL CORPORATION

Over 30 Years Combined Experience

Even if you are at fault:
Unemployed • Employed
Passenger • Pedestrian
Cyclist • Travelling in
public transit • Student
Housewife.



DON'T BE MISLEAD INTO TAKING A POOR OR SMALL **CASH SETTLEMENT** IF YOU ARE INJURED PHYSICALLY AND/ OR PSYCHOLOGICALLY **CALL US NOW!**

இலவச ஆலோசனைகளுக்கு இன்றே அழையுங்கள்.

தீபன்
(416) 505-9804
(416) 831-4444

24 Direct Line

2190 Warden Ave., Suite 202, Toronto, ON M1T 1V6

MAJESTY CLEANING SERVICES INC.
Nanthan
416 804 9070

HomeLife/Future
Realty Inc., Brokerage*
Athesivan Narayanasamy
Sales Representative
Cell: 416 568 - 1924
Tel: 905-201-9977
Fax: 905-201-9229

BS.KISHOR
Transportation
Call: 647.654.3874

CENTUM
Advance Realty Inc.
Thusi Sivarajah
Mortgage Consultant
Tel: 416.290.1200 416.837.1549
BEST MORTGAGE RATE IN TOWN

CITYSCAPE
REALTY INC. BROKERAGE
James F. Pongalan, S.S.M.
Sales Representative
Direct: 416.305.5530
Office: 905.241.2222
Fax: 905.241.3333
jfernas@hotmail.com
407 - 25 Winton Ave., Mississauga, ON L4Z 2Z1

ASIA GOLD INC.
Specialized in Singapore 22 & 24K Gold Jewellery. Experts in Custom Jewellery and Repairs. High Quality Diamonds, Natural Gemstones & Wedding Bands.
We Do Money Transfer
We Buy Old Gold
190-8910 Steeles Ave. W., Unit 101, Markham, ON L3R 0Y4
Tel: 416-749-2942
www.asiagold.com

ALLSTARS
TRAVEL & TOURS
Tony Thaya
Manager
www.allstarstravels.com
tony@allstarstravels.com

POPULAR CUSTOM CABINETRY
AKILAN
116-224-1002
153 Gervais St. Toronto, ON M5B 1Y7

CSM
CSM SALES & GROUP INC. Tel: 905-794-0584
CSM ENTERPRISE & INC. Tel: 416-910-4357

Shakthy Studio
THE DREAMS FACTORY
Kiruba@416 841 6513

RE/MAX
RUBY THAMBAH
OFF: (905) 486-1000
DIR: (416) 999-5337



தியாய்
மார்ச்சு 9 மணி
AUG 27 SAT
காலை 9 மணி
நாள் உயிருக்கு
தொடர்பு
பல்பாணி காலையா
வீழும் சிவாநாதன்

Parking & Food Free As Usual

Asian Cash & Carry
Multi Groceries
Fresh Fish & meat
Phone cards
Fresh Vegetables & Fruits
Open 7 Days a week
905.794.0015

Window Glass & Door Services
Window Glass & Door Repair & Replacement
Vijay
Tel: (416) 415-4442
www.windowglass.com

Chinna Kadai Fish & Meat Market
Selling Fresh Fish, Pigs & Beef Market

Manasa Anasartham
Mortgage Agent
Tel: 416.671.8160

Abarnaas Fashion
416.335.1515
www.abarnaas.com
3031 Markham Rd. Scarborough, ON

Raja
Tel: 416 742-4668

இலிட்: Centennial Park, Etobicoke

வினாயகாக மடிந்தவர்களை மறந்து வாழ்வதில் சாத்தியத்தை

Toronto Blues

வினையாட்டுக்கழகம்



வது ஆண்டு

சாத்தியங்கள் 2016

நினைவாக நின் ஒளியில்
பிறழும் உடைபயந்தாட்ட சுற்றும் டிராட்டி

செயிராக நெசிந்த தொழர்கள், என்னைக்
தொள் நின்று போராடிய நுஸதிகள் நான்
நாக வளர்ந்தெடுத்த போராணிகள் களத்தில்
கலாஃ எனது இதயம் வெடிக்கும். ஆயினும்
சேகாத்தால் நான் சேர்ந்து
போவதில்லை. இந்த
அழப்புகள் எனது இலட்சிய
உறுதிக்க மேலும்
உரமுட்டியிருக்கின்றன.
- மேதகு வேலுப்பிள்ளை
பிரபாகரன்



Special

- Best Player
- Best Defence
- Best Keeper
- Golden Boots
- MVP



சுற்றுச்சூழல் சீரமைப்பில் உயர்ந்த தரத்தை உறுதிப்படுத்துவதில் உதவிக்கின்றது. உயர்ந்த தரத்தை உறுதிப்படுத்துவதில் உதவிக்கின்றது.

Toronto Blues: 647.539.3303
Pakeer: 416.908.7057
torontoblues1986@gmail.com

BLUES NIGHT
DEC 2016

INTRODUCING
INTERNATIONAL
STANDARD
GOLD CUP

PRO DISTRIBUTORS INC.
CANADA
Wishnu Siva
416.805.3085

Golumbia Printing
Kamran Para
Digital Printing Specialist
344 Kennedy Road, 3 Unit #15, Scarborough, ON M1W 2C4
Phone: 905-489-1100 | Fax: 905-555-0882
kamran@golumbiaprinting.com | www.golumbiaprinting.com

HomeLife/Future
Realty Inc. Brokerage
Nivethika Athesivan
Sales Representative
Cell: 416-268-7737
Tel: 905-201-9977
Fax: 905-201-9229
nivethika19@gmail.com
215-7 Danville Dr. Markham, On L3S 4N8

Liberty Kitchen
ERROL
Office - (905) 672-7835 Cell - (416) 607-7835
info@libertykitchens.com

Thinking of...
Buying or Selling your home?
Call your neighbourhood REALTOR
Xavier Sebastian
416 301 1183
Specializing in your Neighbourhood!

A&C Photos, Videos
ALL KINDS OF DIGITAL WORKS
647 888 9048
647 402 1075

உகுருவீ
ekuruvi.com

RENT CHAIR & TABLE FOR RENT
கந்திர, மேசை, வாடகைக்கு வீட்டாடும்
Call : Moorthy
Res : 416.747.0495 Cell : 416.989.7666

Asas
515
as.com
m Rd,
n, ON

RAGU
416-992-7801
R.S.K. TRADING CO.

Kestrel Bakery
Sri Lankan, North & South Indian Take-Out & Catering
4-5010 Steeles Avenue West,
(Kipling & Steeles)
Etobicoke, ON M9V 5C6 Tel: (416) 744-7279

Plus Real Estate
Direct: 416-704-9288
Office: 905-201-9977
Fax: 905-201-2229
Email: jasabonifacio@gmail.com
HOME LIFE/FUTURE REALTY INC., Brokerage

Century 21 Affiliates Realty Inc.
27 Chestnut Dr. Suite 205, Toronto, ON M1X 2G8
Tel: 416.290.1200
Cell: 416.666.4202
Fax: 416.290.1900
Email: visva99@yahoo.com
Visva Vythingam
Sales Representative

Asas
515
as.com
m Rd,
n, ON

RAVI VIDEO MOVIES
Since 1984 in Vadamarachy
In Canada From 1982
Digital Video Production
Quality Services @ Affordable Price
Ravi
416-292-2922 / 416-816-7284

SAT METAL
Professional inc.
Tel: 416.798.2248 Cell: 416.871.8218
sasi@satmetal.com www.satmetal.com
24 - 22 Goodmark Place, Etobicoke, On. M9W 6R2

Life 100
INSURANCE & INVESTMENTS INC.
416-918-9771
10 Milner Business Ct. Suite 208
Scarborough, ON. M1B 3C6

UTHAYA'S SUPER MARKET
3010 STEELES AVE WEST #14
ETOBICOKE ONTARIO, M9W5C6
Tel: 416 7407971
Fax: 416 7408568
Video Line: 416 742 1425

Prabhu Salon
For Men & Ladies
2-4685

PRABHU
PRESIDENT/CEO
Tel: 416-917-4309
Cell: 647-667-7006 (24hrs)

HomeLife/Future Realty Inc., Brokerage
Direct: 416-858-4288
Office: 905-201-9977
Fax: 905-201-9229
Email: praveen.cowdry@hotmail.com
GABRIELLA V. DEOKARAN
905-564-6899

DPLS LLP
Barristers & Solicitors
GABRIELLA V. DEOKARAN
905-564-6899

AISHWARRIAM
T. BALA
Cell: 416-451-5993
Tel: 416-748-7474
Fax: 416-748-7475
aishwariam@hotmail.com

Toronto Blues: 647.539.3303 | torontoblues1986@gmail.com

We are more than just
your ordinary Brokerage,

We're an extraordinary
COMMUNITY

that works together-
and we're taking over the
GTA!



For more information visit:

www.yourcareers.ca

At RE/MAX Community Realty, we provide:

- › 24/ 7 Support & Coaching
- › Leading Industry Training
- › Innovative Technology
- › Mentorship Program



Rajeef Koneswaran

Broker/Manager

416.568.1068

rajeef@remaxcommunity.ca



RE/MAX®

COMMUNITY
Realty Inc., Brokerage



Logan Velumailum

Broker of Record

416.500.7965

logan@remaxcommunity.ca

உங்கள் வசதிக்கு ஏற்ற, அதியயன் தரும் ஆயுட் காப்புறுதித் திட்டங்கள்

உங்கள் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் உடல் நிலைக்கும் ஏற்ப சரியான காப்புறுதியைப் பெறுவதற்கும், உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விக்கான சேமிப்பு, வரிக் கழிவு பெற்ற சேமிப்பு, ஓய்வூதியச் சேமிப்பு போன்ற முதலீடுகளுக்குமான ஆலோசனைகளை என்னிடம் பெறுங்கள்!

- கொடிய நோய்க்குரிய காப்புறுதி
- அடமானக்கடனுக்குரிய காப்புறுதி
- மருத்துவப் பரிசோதனை இல்லாத காப்புறுதி

• 20 வருடம் மட்டுமே பணம் செலுத்தும் காப்புறுதி

- Disability Insurance
- Final Expense Insurance
- பிரயாணக் காப்புறுதி

- சுயப் விசா மருத்துவக் காப்புறுதி

முதலீட்டுத் திட்டங்கள்

- RRSP • RESP
- TFSA

Term Life Insurance													
Age		25		30		35		40		45		50	
		M	F	M	F	M	F	M	F	M	F	M	F
200K	T20	18	15	19	15	21	17	28	22	43	31	67	48
500K	T20	36	25	37	27	40	30	56	40	88	60	148	97
1 Mill	T20	68	45	68	48	75	53	106	75	171	115	288	188
Permanent Life Insurance - Premium Never Change													
200K	WL	81	71	98	89	121	105	150	131	196	166	233	200
500K	WL	188	164	232	201	289	251	364	313	476	401	590	488
1 Mill	WL	363	310	450	387	566	484	712	606	935	791	1129	965
Critical Illness Insurance- 100% Money Back													
50K	T75	44	42	56	51	70	65	90	85	120	113	177	148
100K	T75	76	72	96	88	123	112	157	145	212	205	321	265



Thana Manickavasagar Broker

Cell: 416.728.5772 Office: 416.519.3896

- Life Insurance • Critical Illness Insurance • Disability Insurance • Mortgage Insurance • RRSP • RESP
- Non-Medical Insurance • Travel Insurance • Super Visa Medical Coverage • Drug and Dental Plan • TFSA

thana7@gmail.com www.thana.ca Fax: 647.547.8147 80 Nashdene Road, #D218, Scarborough, ON, M1V 5E4



கடன்தொல்லை?

- கடன் பிரச்சினையால் நிம்மதியற்ற வாழ்க்கையா?
- நாளாந்த வாழ்கை கைநழுவிப் போகிறதா?
- வீடு, கார் பறிமுதலாகிவிடும் என்ற ஏக்கமா?
- Collection Agencyயின் தொலைபேசி மிரட்டலா?
- உங்கள் சம்பளம் கடன் தந்தோரால் பறிமுதலாகும் என்ற கவலையா?

நாங்கள் ஒரு புதிய ஆரம்பத்திற்கு வழிகாட்டுகிறோம், இனி

- நிம்மதியான தூக்கம்
- மீண்டும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கலாம்
- ஏக்கத்தை விட்டொழிக்கலாம்
- உங்கள் மேலிருக்கும் அந்தச்சமையை அகற்றிவிடலாம்
- உங்களைப் பற்றி பெருமையாயும், ஆனந்தமாயும் உணர்வுகள்
- இனி கட்டவேண்டியாத பில்லைப்பற்றி கவலையில்லை.
- நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கும் சிறுமையும் இனி இல்லை

அனைத்து கடன் பிரச்சனைகளுக்கான இலவச ஆலோசனைகளுக்கு

V. SRI

Certified Insolvency Counsellor

CREDIT SOLUTION CENTRE

Trustee in bankruptcy இணைந்து ஒரே கூரையின் கீழ் இயங்கும் ஒரு தமிழர் நிறுவனம்

80 Corporate Drive, Suite 309
Scarborough, ON M1H 3G5

Tel: **416.439.0224**

Fax: 416.439.0226

creditsolutioncentre@gmail.com





EXPERIENCE TAMIL FEST 2016!

26 August 27 August 28 August

தமிழ் உலகிற்கு கருவாட்டுப் பிரியானியை

அந்முகம் செய்த

ADADA
CATERING

இப்போது அந்முகப்படுத்துகிறது...



கருவாட்டு புட்டு மிக்ஸ்

இறால் புட்டு மிக்ஸ்

கருவாட்டு கடலை சுண்டல்

மற்றும் அடக்கம்...

- ★ கொத்து விரட்டி / Kothu roti
- ★ அப்பம் / Hopper
- ★ தோசை / Dosai
- ★ கரம் சுண்டல் / karam sundal
- ★ கருவாட்டு புட்டு / cassava

★ குமுழி சர்ப்பத்
★ குமுழி மாங்கோ புதுஸ்



இவற்றோடு இன்னும் ஏராளம் தெரிவுகள்..

சந்திப்போம்...

August 26, 27, 28

For convenience and fast service,
please bring exact change or small
bills when purchasing food

விவரமான தகவல்களுக்கு அழகிய செய்தி
விவரமான தகவல்களுக்கு அழகிய செய்தி

ADADA CATERING
416-738-9191

www.adadacatering.com

30 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க 155 தமிழர்கள் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கனடிய அகதிகள் மற்றும் குடிவரவு வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை, தமிழ்க் கனடியர்கள் மற்றும் Newfoundland வாசிகளுக்கு மட்டும் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் அல்ல. கனடியர்கள் அனைவருக்கும் இது ஒரு சிறப்பு வாய்ந்த நாள். அன்றைய தினம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 155 தமிழ் அகதிகள் மூன்று மீன்பிடி படகுகள் மூலம் Newfoundland பகுதியில் உள்ள St. Shotts கடற்கரையை தடம்புரண்டு வந்து சேர்ந்த தினம். 1986ஆம் ஆண்டு நடந்த அந்த மீட்பு சம்பவம், கனடாவில் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க 155 தமிழர்களை அனுமதித்தது மட்டும் இல்லாமல் கனடிய அகதிகள் மற்றும் குடிவரவு வரலாற்றில் ஒரு திருப்பு முனையையும் ஏற்படுத்தியது.

Newfoundland மற்றும் Labrador மாகாணத்தின் St. Mary's Bay கடற்கரையை சேர்ந்த கப்டன். கஸ் டால்டன் (Gus Dalton) மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்களும், இரண்டு மீன்பிடி இழுவைப் படகுகள் சேர்ந்தவர்களும், தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்த இரண்டு வலுவற்ற படகுகளை கண்டனர். தமிழ் அகதிகள் 155 பேர், மனித கடத்தல்காரர் மூலம் இரவில் அந்த இடத்தில் விட்டுச் செல்லப்பட்டனர். மேற்கு திசையில் சென்றால் Montreal நகரைச் சென்றடையலாம் எனவும் அந்தக் கடத்தல்காரர்கள் தமிழ் அகதிகளிடம் கூறியிருந்தனர்.

கப்டன் டால்டன் கனடிய கடற்படையை உதவிக்கு அழைத்தார். தமிழ் அகதிகளைக் காப்பாற்ற தமது மீன்பிடி படகுகளில் அகதிகளுக்கு இடமளிக்கும் முகமாக தம்மால் பிடிக்கப்பட்ட மீன்கள் மீண்டும் கடலில் எறிந்தார். தங்களிடம் இருந்த சிறுநண்டுகளை கொடுத்து, மூன்று நாட்களுக்கு கடலில் தத்தளித்த அந்தத் தமிழ் அகதிகளை நன்கு உபசரித்தார். கடலோரப் பாதுகாப்பு ரோந்துக் கப்பலான CCG Leonard J. Crowley தமிழ் அகதிகளின் உதவிக்கு விரைந்தது. கடலில் பயணித்த தமிழர்கள் St. John நகருக்குக்கும் பின்னர் Memorial பல்கலைக்கழகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கே அவர்களுக்கு உணவு, உறைவிடம் வழங்கப்பட்டு அகதிகளாக பதியப்பட்டனர்.

கனடா தனது கடற்கரைகளில் வந்தடையும் ஐரோப்பியர் அல்லாத அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அவ்வளவாக வரவேற்பது இல்லை. 1914ஆம் ஆண்டில், Komagata Maru எனும் கப்பல், பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள Burrard Inlet பகுதியில் பெரும்பாலும் சிக்கிய மக்களை உள்ளடக்கிய கப்பலாக இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் இருந்து 376 பயணிகளுடன் வந்து சேர்ந்தது. அவர்கள் இரண்டு மாதங்கள் அந்தக் கப்பலிலேயே கடலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கனடிய கடல் பகுதியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்தியா திரும்பிய பின் அவர்களுள் குறைந்தது 19 பயணிகள் கொல்லப்பட்டனர், எண்ணற்றவர்கள் சிறை வைக்கப்பட்டனர். 101 ஆண்டுகளுக்கு



தமிழர்கள் கடல் பயணம் 86 கனடிய அகதிகள் மற்றும் குடிவரவு வரலாற்றில் ஒரு திருப்புமுனை

பின்னர், இந்த வருடத்தின் வசந்த காலத்தில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ Komagatu Maru சம்பவத்திற்காக மன்னிப்பை கனடிய பாராளுமன்றத்தில் கோரியது இங்கு நினைவு கூறத்தக்கது.

மீண்டும் இதேபோன்றதொரு துயரமான சம்பவமாக, 1938இல் MS St. Louis கப்பலில் வந்த 908 யூத அகதிகள் கனடாவில் நுழைய அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். ஐரோப்பா திரும்பிய யூத அகதிகள் பலர் ஹிட்லரின் மரண முகாம்களை எதிர்கொண்டனர். ஆனாலும் 1986ஆம் ஆண்டுக்கு பின்னர் கனடா மீண்டும் அதே தவறை செய்யவில்லை.

1986ஆம் ஆண்டு கப்பல் மூலம் கனடாவை வந்தடைந்த தமிழர்களின் வருகைக்கு சர்ச்சைகள் இருக்காமல் இல்லை. ஏனைய அகதிகள் போல், தாங்களும் மோசமாக நடத்தப்படுவோமோ என அஞ்சினர். இதனால் தமது பயணத்தின் ஆரம்பப் புள்ளி குறித்து கனடிய அதிகாரிகளிடம் பொய்களை கூறினர். 1986ஆம் ஆண்டு கனடாவை வந்தடைந்தவர்கள் இலங்கையில் பிறந்த தமிழர்கள். 1983 இல் உள்நாட்டுப் போர் வெடித்தபோது ஏற்பட்ட கடுமையான எண்ணற்ற கொடுமைகள் அவர்களை அங்கிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற வைத்தது. அங்கிருந்து வெளியேறிய பலர் ஜெர்மனியில் தஞ்சம் கோரினர். ஆனால் அங்கு அமுலில் இருந்த கடுமையான அகதிகள் பாதுகாப்பு சட்டங்கள் காரணமாக ஒரு சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இடத்தை தேடினர்.

கனடியர்கள் சிலர் வெறுப்புற்று அகதிகள் மீது மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்தச் சர்ச்சை மிகப் பெரியதாக வெடிக்கத் ஆரம்பித்த கட்டத்தில் அப்போதைய கனடியப் பிரதமர் பிரையன் மல்ரோனி(Brian Mulroney), அகதிகளை திருப்பி அனுப்ப வலியுறுத்தியவர்களின் வாயை அடைக்கும் வகையில் முடிவுகளை எடுத்தார். "அகதிகளை திருப்பி அனுப்புவது அனுப்பும் இந்த விடயத்தில்

இடமில்லை", என தேசிய செய்தி ஊடகம் மூலம் கனடிய மக்கள் அனைவருக்கும் பிரதமர் மல்ரோனி தெரிவித்தார். பின்னர் சில நாட்களிலேயே அந்த 155 தமிழர்கள் அனைவரும் மொன்ரியல் மற்றும் டொரன்டோவில் குடியமர்த்தப்பட்டனர். அங்கு அவர்கள் புதிய தொழில், குடும்பம் மற்றும் புதிய வாழ்வை தொடங்கினர்.

எனினும், 1986ஆம் ஆண்டு தமிழர்களுக்கு கிடைத்த வரவேற்பு, 2009 மற்றும் 2010ல் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு MV Oceanலிண்டிவ் கப்பலில் வந்த 76 தமிழர்கள் மற்றும் விசு Sun Sea கப்பலில் வந்த 492 தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த இரு குழுக்களும் பயங்கரவாதிகள் என முத்திரையிடப்பட்டனர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய தேர்தல் பிரச்சாரத்தில் கூட MV Sun Sea பற்றிய விலியங்கள் அகதிகளை பூதாகரமாக சித்தரிக்க பயன்படுத்தப்பட்டன. MV Ocean Lady மற்றும் MV Sun Sea கப்பல்களின் வருகையை ஒட்டிய எதிர்மறை காரணமாக, அவர்களின் வழக்குகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அகதி அந்தஸ்த்து கோரியிருக்கும் பலர் இன்னும் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே வாழ்கின்றனர்.


St. Shotts பகுதியில் வந்திறங்கிய முப்பது ஆண்டுகளுக்கு பின், தமிழர்கள் தங்களது கனடிய பயணம் தொடங்கிய Newfoundland பகுதிக்கு இந்த வருடம் திரும்பினர். இம்முறை புதிய தேசமொன்றில் அசாதாரண வாழ்க்கையை உருவாக்கிய தமிழ் கனடியர்களாக, Newfoundland மாகாண மக்கள் மற்றும் கனடாவுக்கு நன்றி தெரிவித்தனர். கப்பலில் பயணம் செய்தவர்களுடன், தமிழ் சமூகத்தில் 1986இல் தலைமை பதவிகளில் இருந்தவர்கள், தற்போது தலைமை பதவிகளில் இருப்பவர்கள், அகதி பெற்றோருக்கு பிறந்த எதிர்கால கனடிய தலைவர்கள் உட்பட பலர் இணைந்து இந்த முப்பது வருட நிகழ்வுத் திட்டத்தை ஒருங்கிணைத்துள்ளனர்.

பழைய தவறை செய்யாது. எங்கள் கதவுகள் அகதிகளுக்கு எப்போதும் திறந்திருக்கும். எமது கடற்கரைகளில் வந்து தஞ்சமடையும் அகதிகளுக்கு மட்டும் அல்ல, அடைக்கலம் தேடி ஏனைய கடற்கரைகளை கடக்க அபாயங்களை சந்திக்கும் அகதிகளுக்கும் கூட எங்கள் கதவுகள் திறந்திருக்கும். சாதாரண சூழ்நிலையில் வாழும் மக்கள், பொருளாதார ஸ்திரத்தன்மையின்மை போன்ற காரணங்களுக்காக தப்பித்து செல்ல தங்கள் உயிர்களை அல்லது தங்கள் குடும்பத்தாரின் உயிர்களை பணயம் வைப்பது இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Newfoundland மாகாணத்தின் St. Mary's Bay மக்களை, அவர்களது பெருந்தன்மைக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம்.எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தங்களின் திறந்த மனதுடன் உதவி செய்யும் கனடிய மக்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். இதே போல், கனடியர்களாக, நாம் ஒருபோதும் புகலிடம் கோரி நமது கடற்கரைகளில் வந்து தஞ்சம் அடைகிறவர்களை மீண்டும் அனுப்பிவிடும் வரலாற்றை நிகழ விடக்கூடாது. தங்கள் சொந்த நாட்டில் ஏற்படும் குழப்பங்களால் அங்கிருந்து தப்பி செல்லும் மக்களுக்கு நாம் இன்னும் நிறைய உதவ வேண்டும்.

கனடியர்கள் நீரில் மூழ்கி கடற்கரையில் இறந்து கிடந்த மூன்று வயது சிரிய நாட்டை சேர்ந்த சிறுவன் Alan Kurdi கதையை கேட்டு நெகிழ்ந்து போனார்கள். இதன் எதிரொலியாக அண்மைய மாதங்களில் 25,000 சிரிய அகதிகளை வரவேற்கும் சரியான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம், ஆனால் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் இன்னும் பல.

தமிழர்கள் கடல் பயணம் '86 கனடிய அகதிகள் மற்றும் குடிவரவு வரலாற்றில் ஒரு திருப்புமுனை
- ஹரி ஆனந்தசங்கரி (MP) Toronto Star இல் வந்த கட்டுரை சில திருத்தங்களுடன் மொழியாக்கம்]



பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

கானா பிரபா

இயக்குநர் வஸந்த்

"அண்ணா! இந்தப் பாட்டைக் கேட்ட ஒரு பெண் தன் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டாள்" என்று நா.முத்துக்குமார் மகிழ்ச்சியோடு சொன்னதைச் சொல்லி நெகிழ்ந்தார்.

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி பாடலாசிரியர் முத்துக்குமார் அவர்கள் உடல் நலக் குறைவால் திடீர் மரணமுற்ற செய்தியைத் திரையுலகம் மட்டுமன்றி, திரையிசை ரசிகர்களும் பேரதிர்ச்சியோடு எதிர் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினரிசம் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்திய ஆளுமையாகத் திகழ்ந்திருக்கிறார் என்பதை இணையப் பரப்பில் பகிரப்பட்ட துயர் பகிர்வுகளே சான்று பகிரும்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகத் தமிழ் திரையிசையில் இளவரசனாகத் திகழ்ந்த நா.முத்துக்குமாரின் எழுத்து "காதல் கொண்டேன்" படத்தில் வந்த "தேவதையைக் கண்டேன்" பாடல் மூலமாகத் தான் வெகுஜன அந்தஸ்தை எட்டிப் பிடிக்க மூல காரணியாக இருந்தது. இந்தப் பாடலுக்கான வரிகளை நா.முத்துக்குமார் எழுதித் தன் நண்பர் அஜயன் பாலாவுக்குப் பகிர்ந்த போது "இதென்ன வார்த்தை ஜாலமில்லாத வெகு இயல்பான வரிகளாக இருக்கிறதே" என்று சங்கோஜப்பட்டாராம் அஜயன் பாலா. ஆனால் இந்த வரிகள் தான் குறித்த பாத்திரப் படைப்புக்கு, அந்த எளிமை நிறைந்த வாலிபனுக்குப் பயன்படும் என்று சொன்ன முத்துக்குமாரின் வாக்குத்தான் பலித்தது. இன்றைய இளைஞரின் நாடித் துடிப்பை உணர்ந்த அந்தப் படைப்பாளி அந்தப் பாதையிலேயே வெற்றிகரமாக நடைபோட்டார்.

எழுத்தாளர் சுஜாதாவின் கவனத்தை ஈர்த்து

அடையாளப்படுத்தப்பட்ட நா.முத்துக்குமார்,

இயக்குநர் சீமானின் "வீரநடை" படத்திற்காக முதன் முதலில் பாடலை எழுதியவர். திரையிசை பாடலாசிரியராகக் கிட்டிய அறிமுகத்தை நிரூபிக்கக் "காதல் கொண்டேன்" படத்தின் வெற்றி உறுதுணை புரிந்தது. தொடர்ந்து அதே வெற்றிக் கூட்டணி இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கொடுத்த "7ஜி ரெயின்போ காலனி" பாடல்கள் மேலும் அவரின் புகழ்க்கு மகுடம் வைத்தது.

ஒரு வருடத்தில் அதிக பாடல்களை எழுதும் பாடலாசிரியர், ஒரே படத்தில் எல்லாப் பாடல்களையும் அதிகம் எழுதிய பாடலாசிரியர் போன்ற சிறப்பு கண்ணதாசன், வாலி, வைரமுத்து காலத்துக்குப் பின் இவருக்கே கிட்டியது.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் போய்ச் சேர்ந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பின்னர் பாடலாசிரியராகத் தன்னை நிலை நிறுத்திய பின்னர் அதிலேயே மிகுந்த கவனமெடுத்தார். பொது வாழ்வில் தூய இலக்கியத்தை நேசிக்கும் படைப்பாளியாகப் புத்தக விழாக்களிலும், வெகுஜனப் பத்திதிகைகளில் தன் சுய வரலாறோடு இலக்கியம் சமைத்தார்.

புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் பலரின் முக்கியமான பாடல்களில் நா.முத்துக்குமார் இருக்கிறார். "உனக்கென இருப்பேன்" என்று காதல் படத்தில் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையிலும், "சுட்டும் விழா" கலந்து கொண்ட

கஜினியில் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் இசையிலும் என்று சில சோறு பதம், இன்னும் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் போன்றோரின் எண்ணற்ற படங்களின் வெற்றிப்பாடல்களில் இவரின் பங்கைக் காணலாம். கடந்த தசாப்தத்தின் தலை சிறந்த திரையிசைப் பாடல்களைப் பட்டியலிட்டால் கை கொள்ளாத அளவுக்கு நிரம்பவும் பாடல்களைக் கொடுத்த சிறப்பைப் பெற்ற நா.முத்துக்குமார் வெறுமனே இளைய சமுதாயத்தின் காதலுணர்வின் வெளிப்பாடுகளை மட்டும் கொடுத்தாரில்லை. "கற்றது தமிழ்", "தங்க மீன்கள்" போன்ற கருத்தாழம் மிக்க படைப்புகளையும் தன் பாடல் வரிகளால் சுமந்தார்.

"ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற "தங்க மீன்கள் பாடலுக்கும், "அழகே அழகே" என்ற "சைவம்" படப் பாடலுக்கும் தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிரிவுத் துயரை "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (தங்க மீன்கள்), "நினைத்து நினைத்துப் பார்த்தால் (7ஜி ரெயின்போ காலனி) என்றும் அவர் எழுதிய பாடல்களை நண்பர்கள் நினைத்து துயருறும் போது எனக்கோ மனதின் ஓரத்தில் இருந்து "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்" என்ற பாடலே ஒலித்து அவர் நினைப்பையெழுப்பிக் கொண்டிருந்தது.

அது "சத்தம் போடாதே" படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைத்து நேகா பேசின் பாடிய பாட்டு. நா.முத்துக்குமாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட

யுவன் ஷங்கர் ராஜா இசைத்த மெல்லிசை கொண்ட பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவை சோகப் பாடல் மட்டுமன்றி சந்தோஷப் பரிமாறலாக இருந்தாலும் கூட மெல்லிய சோகம் இழையோடுவது போல உணர்வேன். இன்னும் சொல்லப் போனால் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் இந்த மாதிரி மென் சோகம் கலந்த பாடல்களைக் கொடுப்பதில் யுவனைத் தாண்டி யாரையும் நான் சிந்தித்ததில்லை. அவருக்குக் கூடத் தனிப்பட்ட ரீதியில் இம்மாதிரிப் பாடல்கள் துள்ளிசையை விட ஆத்ம லாபம் பொருந்தியதாக உணரக் கூடும்.

ஒரு இசையமைப்பாளரின் இசைத்துடிப்பறிந்து அதற்கு ஆத்மார்த்தமான வார்த்தை அர்த்தம் கற்பிக்கும் பாடலாசிரியர் வரம். இப்படியாக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நா.முத்துக்குமாரும் வாய்த்தார்

"பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்" இந்தப் பாடலைக் குறித்த காட்சிக்கான களப்பாடலாக மட்டுமன்றி இதையே தனித்து நம் உணர்வின் பரிமாறலாகத் திரை தாண்டி உணர் முடிகின்ற வரிகள். அந்த வரிகளை நோகாமல் அணைத்து வருடும் இசை அறுதல் மொழி சொல்கிறது. இந்த மாதிரிப் பாட்டெல்லாம் வெறும் வணிகச் சரக்கிற்கான கூட்டணி அல்ல உணர்வுகளின் சங்கமம்.

"எதை நீ தொலைத்தாலும்

மனதைத் தொலைக்காதே

அடங்காமலே அலை பாய்வதேன்

மனம் அல்லவா..."

பெரும் படம் பார்த்தல்

சிவதாசன்

துரும்பரைப் பற்றி எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது நட்பு வட்டம் சுருங்கிக்கொண்டு போகிறது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

துரும்பர் விடயத்தில் எனது பார்வை, அவதானிப்பு, நோக்கம் என்பன பற்றிய ஒரு சிறு அரும்பட விளக்கம் தான் இக் கட்டுரை.

வெள்ளை ஆண் வர்க்கம் ஆள்வதற்குத் தகுதியானது என்ற மூர்க்க எண்ணத்தின் அடிப்படையே துரும்பரை இவ்வளவு தூரம் தள்ளிக்கொண்டு வந்தது.

ஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் வெள்ளைத் தீவிரவாதியாக மாறியது சந்தர்ப்பவாதமாக இருப்பினும் அது ஒரு விபத்தல்ல. வெள்ளைத் தீவிரவாதம் நீண்டகாலமாக வெந்துகொண்டிருந்த ஒரு எரிமலை. புகையும் தருணத்தில் துரும்பர் அதைத் தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வியாபாரி. வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாதிகள். சரியான சந்தர்ப்பங்களைத் தேர்ந்தெடுப்பவனே வெற்றி பெறுபவன். துரும்பர் வியாபாரத்தில் பெற்ற வெற்றியை அரசியலிலும் பெற முனைகிறார்.

இப்படியான துரும்பரின் சித்தாந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவர் வெல்ல வேண்டும் என்பதற்கான நான் வைத்த காரணங்கள் தெளிவானதாகவில்லை. எனவே தான் இந்த அரும்பட (ஆம் எழுத்துப் பிழையல்ல) விளக்கம்.

இந்த இடைவெளியில் உலக ஒழுங்கு அமெரிக்கா கட்டுப்பாட்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்கு வித்திடப்படலாம். அமெரிக்க சாம்ராஜ்யத்தின் சரிவு ஆரம்பிக்கும். அதற்கான கழியை துரும்பரே போடுவார்.

துரும்பரின் ஆரம்பகால பிரச்சாரக் கூட்டங்களில் பங்கு பற்றிய ஒரு பெண் ஆதரவாளரிடம் ஒரு ஊடகவியலாளர் கேள்வி கேட்டார். "துரும்பர் பெண்களை இழிவு படுத்திப் பேசியது உனக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதா?" அதற்கு அப் பெண் சொன்ன மறுமொழி "No, I am looking at the big picture". அந்த 'பெரும் படம் பார்த்தலே எனது துரும்பர் ஆதரவுக்கான காரணமும்.

அப்பெண் சொன்ன அந்தப் பெரும் படம் — 'துரும்பரின் வரவு அமெரிக்காவிற்கு பெரு நன்மையைப் பெற்றுக்

கொடுக்குமானால் பெண்மையை இழிவுபடுத்துவதைக்கூட நான் சகித்துக் கொள்வேன்' என்பதுவே.

நீண்டகாலமாகத் தகித்துக் கொண்டிருக்கும் 'ஒடுக்கப்பட்ட' வெள்ளையினத்தின் பிரதிநிதி அந்தப்பெண். அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வாழும் அடிமை விடுதலைக்குப் பின்னான எசுமான் மனநிலைகளிலிருந்து விடுபட முடியாமல் தகிக்கும், தம் பொற்கால மீட்பிற்காக அலையும் செங்கழுத்து வெள்ளையரின் மோசஸ் தான் நமது துரும்பர். இவர்களின் தேடலைச் சரியாக அறிந்து



துரும்பர் சொல்லும் மெக்சிக்க எல்லைச் சுவரைப்

பார்ப்போம்.

நீண்ட காலமாக பல வறிய மெக்சிக்கர்கள் களவாக அமெரிக்காவில் புகுந்து மிகக் குறைந்த சம்பளத்தில் நாட்கூலிகளாக வேலைபார்த்துவிட்டுத் திரும்பி விடுவார்கள். அமெரிக்க எல்லை மாநிலங்களில் பல முதலாளிகள் இப்படியானவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பெரும் லாபத்தை ஈட்டி வந்தனர். மெக்சிக்கர்களின் கள்ளக் குடிவரவைத் தடுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதை எதிர்த்தவர்கள் இந்த முதலாளிகள். இந்த முதலாளிகள் துரும்பரையும் எதிர்க்கிறார்கள்.

சரி. துரும்பர் அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வருவதைக் கட்டுப்படுத்துவேன் என்கிறார். மதில் கட்டுவேன் என்கிறார். அதையெல்லாம் நம்பி — இவர் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்க நற்பெயர் கெட்டுவிடும் என்கிறார்கள். அப்போ துரும்பர்

சொல்லும் ஏனையவற்றையும் நம்பியேயாக வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறும். புட்டினுடன் சேர்ந்து ஐசிஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதை யெல்லாம் நம்பியேயாகவேண்டும்.

அல்ஜீரியாவில், எகிப்தில், லிபியாவில், சிரியாவில், இராக்கில் இடப்பட்ட மூலதனங்களின் அறுவடையே இன்றய உலகின் பயங்கரவாதம். சாதாரண மக்களின் உயிர்கள்தான் உலக வணிகர்களின் நாணயங்கள். இந்த வணிகர்களின் கூடாரத்தில்தான் இரண்டு கட்சிகளும் உறங்குகின்றன. இருவருக்கும் தீனி போடுவது வால்ஸ்ட்ரீட் பெருவணிகர்கள். அமெரிக்க வரலாற்றில் இவர்களின் கட்டளையை மீறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளர் துரும்பராகவே இருக்கும் (பேர்னி சாண்டர்ஸ் இறுதியில் சறுக்கிவிட்டார் என்கிறார்கள்).

சரி, துரும்பர் ஜனாதிபதியாக வந்தால் என்ன நடக்கும்? மதில் கட்டப்படலாம், முஸ்லிம்களின் குடிவரவு தடுக்கப்படலாம். ஐசிஸ் தொல்லை ஒழியலாம். மத்திய கிழக்கு சுதந்திரமடையலாம்.

இவற்றை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நான் நம்பவில்லை.

ஆனால் எது நடக்கலாம் என நான் நம்புவது இதுதான்.

அமெரிக்க உற்பத்தி பெருக வேண்டுமானால் மலிவு விலை இறக்குமதி கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதன் பெறுபேறு: பொருட்களின் விலை அதிகரிப்பு அதனால் பண வீக்கம், அதனால் வட்டி வீத அதிகரிப்பு அதனால் பொருளாதார பாதிப்பு — இது ஒரு பக்கம்.

துரும்பரின் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது தகித்துக் கொண்டிருக்கும் நாஜிகளினதும் பாசிஸ்டுகளினதும் மீளெழுச்சி ஊக்கம் பெறும். இதனால் வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்கா சிக்கலான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் — இது இன்னொரு பக்கம்.

இந்த இடைவெளியில் உலக ஒழுங்கு அமெரிக்கா கட்டுப்பாட்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்கு வித்திடப்படலாம். அமெரிக்க சாம்ராஜ்யத்தின் சரிவு ஆரம்பிக்கும். அதற்கான கழியை துரும்பரே போடுவார்.

மாறாக, நீங்கள் விரும்பியபடி கிளிண்டன் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க மேலாதிக்கம் இன்னும் வலுப்பெறும்.

தொட்டிலும் ஆடும் பிள்ளையும் கதறும்.

This is my big picture.

கனடிய வரலாறு - 6

ஆசியக் கனடியர்கள்

குரு அரவிந்தன்

கனடாவிற்குப் புலம் பெயர்ந்த ஐரோப்பியர்களைவிட ஆசியர்களும் அவ்வப்போது கனடாவிற்குப் புலம் பெயர்ந்தனர். உள்நாட்டு அரசியல், சமூகப் பிரச்சனைகள் காரணமாக ஆசியாவின் பல நாடுகளில் இருந்தும் குறைந்த அளவில் இவர்கள் புலம் பெயர்ந்தனர். தொடக்கத்தில் இவர்களை ஆசியர்கள் என்றே அழைத்தார்கள். ஆனாலும் இவர்கள் ஆசியாவின் பல நாடுகளிலும் இருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்ததால், இவர்களை இலகுவில் இனம் காண்பதற்காக மத்திய கிழக்காசியர்கள், கிழக்காசியர்கள், தெற்காசியர்கள், தென்கிழக்காசியர்கள் என்றெல்லாம் பல பிரிவுகளுக்குள் இவர்கள் அடக்கப்பட்டனர். கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களை 'ஓறியன்' (முசுநைவே) என்றும் சிலர் அழைப்பர்.

கிழக்கு ஆசியா என்று சொல்லும்போது சீனா, யப்பான், கொங்கொங், கொரியா, மங்கோலியா, தைவான் போன்ற முக்கியமான நாடுகள் இதற்குள் அடங்கும். தென் கிழக்கு ஆசியா என்று குறிப்பிடும் போது இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன், தைமோர், புறுனை, கோகோஸ் தீவு, கிறிஸ்மஸ் தீவு, கம்போடியா, லாகோஸ், மயான்மர் (பர்மா), தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் அடங்கும். தெற்காசியா என்று குறிப்பிட்டால் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவுகள் ஆகியன அடங்கும். மத்திய கிழக்கு நாடுகள் என்று சொல்லப்பட்டாலும் அனேகமான நாடுகள் ஆசியாவின் மேற்குப் பக்கத்திலே எண்ணெய் வளம் கொண்ட அரேபியாவைச் சுற்றி இருக்கும் நாடுகளாக இருக்கின்றன. முக்கியமாக துருக்கி, இரான், ஈராக், சிரியா, லெபனான், யோர்டான், இஸ்ரேல், குவைத் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.

2011 ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி சுமார் 4,660,000 ஆசியர்கள் கனடாவில் இருப்பதாகத் தெரிகின்றது. இவர்களில் தெற்காசியர்கள் 1,568,000, சீனர்கள் 1,325,000 பிலிப்பினோஸ் 619,000 அரேபியர் 381,000 தென்கிழக்காசியர் 312,000 மத்தியகிழக்காசியர் 207,000 கொரியர் 161,000 யப்பானியர்கள் 87,000 ஆகியோர் இதற்குள் அடங்கியிருப்பதாகத் தெரிகின்றது. மேற்குறிப்பிட்ட தரவுகள் அண்ணளவாக எடுக்கப்பட்டவையாகும். பலர் தவறுதலாகப் பதிவு செய்யாமல் விட்டிருக்கவும் சந்தர்ப்பம் உண்டு. கனடாவின் மாகாணங்களின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி முதல் ஐந்து மாகாணங்களை எடுத்துக் கொண்டால் ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, கியூபெக், மனிற்றோபா ஆகிய மாகாணங்களில் அதிக ஆசியர்கள் வசிப்பதாகத் தெரிகின்றது. இதில் ஒன்ராறியோவில் சுமார் 2,605,000 பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார்

1,122,000 அல்பேர்ட்டாவில் சுமார் 552,000 கியூபெக்கில் சுமார் 489,000 மனிற்றோபாவில் சுமார் 127,000 வசிப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2011 ஆம் ஆண்டு புள்ளி விபரப் பட்டியலின்படி கனடாவில் இருக்கும் முதல் பத்து ஆசிய நாட்டவர்களை எடுத்துக் கொண்டால், சீனக் கனடியர்கள் சுமார் 1,488,000 இந்தியக் கனடியர்கள் சுமார் 1,165,000 பிலிப்பினோ கனடியர்கள் சுமார் 663,000 பாகிஸ்தான் கனடியர்கள் சுமார் 305,000 வியட்நாம் கனடியர்கள் சுமார் 220,000 லெபனான் கனடியர்கள் சுமார் 190,000 கொரியன் கனடியர்கள் சுமார் 169,000

பாதிக்கப்பட்டவர்களுக்கும் கனடா அடைக்கலம் கொடுத்திருக்கின்றது. இவர்களைவிட சிறிய அளவில் கனடாவில் புகலிடம் தேடிவந்த ஆசியர்களும் இருக்கின்றார்கள். குறிப்பாக ஆர்மேனியர், ஆப்கானியர்கள், சிரியர்கள், ஈராக்கியர்கள், கம்போடியர்கள், பங்களாதேசிகள், பலஸ்தீனர்கள், லயோரியன்கள், இந்தோனேசியர்கள், மலேசியர்கள், இஸ்ரேலியர்கள், தாய்நாட்டவர்கள், ஜோடானியர்கள், பர்மாநாட்டவர்கள், மங்கோலியர்கள், நேப்பாளிகள், அரேபியர்கள், யேமன்நாட்டவர்கள் ஆகியோரும் இங்குள்ள ஆசியர்களில் அடங்குவர்.

மொழிவாரியாகப் பார்த்தால்



இராணியன் கனடியர்கள் சுமார் 163,000 ஸ்ரீலங்கன் கனடியர்கள் சுமார் 139,000 யப்பான் கனடியர்கள் சுமார் 110,000 கனடாவில் இருப்பதாகத் தெரிகின்றது. 2011 இல் எடுக்கப்பட்ட இந்தத் தரவைப் பார்க்கும்போது இதைவிட அதிகமான ஆசியர்கள் எண்ணிக்கையளவில் தற்போது கனடாவில் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

அதிகமான ஆசியர்களை எடுத்துக் கொண்டால், சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்வதற்காகவும், அதன் பின் தொடர்வண்டிப்பாதை அமைப்பதற்காகவும் கனடாவிற்கு வந்தவர்களாவார். அதேபோல இந்தியர்களிலும் 19 ஆம் நூற்றாண்டில் தொடர்வண்டிப்பாதை அமைப்பதற்காக வந்தவர்களும் இருக்கின்றார்கள். யப்பானியர்களும் வேலை தேடி வந்தவர்களாவார். வியட்நாம் யுத்தம், கொரியயுத்தம், இலங்கையில் நடந்த யுத்தம் போன்ற

ஆசிய நாடுகளில் பல மொழிகள் பேசப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் தீவுகளில் 100 மேற்பட்ட மொழிகள் சிறிய குழுக்களால் பேசப்படுகின்றன. மக்கள் தொகையில் இரண்டாவதாக இருக்கும் இந்தியாவை எடுத்துக் கொண்டால் 800 மேற்பட்ட மொழிகளும், இந்தோனேசியாவில் 600 மேற்பட்ட மொழிகளும் பேசப்படுகின்றன. இந்த நாட்டு மக்கள் புலம் பெயர்ந்த போது தங்கள் மொழியையும் கூடவே கனடாவிற்குக் கொண்டு வந்தனர். அரசு மொழியாக ஆங்கிலமும் பிரெஞ்சும் இருந்தாலும், கனடா பல்கலாச்சார நாடாகையால் பல மொழிகளைப் பேசுபவர்களையும் உள்வாங்கிக் கொண்டது மட்டுமல்ல, அவர்களின் தாய் மொழியை இந்த மண்ணில் பேசுவதற்கும், அடுத்த தலைமுறையினருக்குக் கற்பிக்கவும் வசதிகளைச் செய்து கொடுத்திருக்கின்றது. குறிப்பாக ஒன்ராறியோவில் உள்ள கல்விச்சபைகள் தங்கள் கல்விச் சபைகளில் கல்விகற்கும் பல்லின

உருவாகி இருக்கின்றது என்றே சொல்லலாம்.

தெற்காசியாவில் ஒரு நாடான இலங்கையில் இருந்து போர்ச்சூழல் காரணமாகச் சுமார் 155 இலங்கைத் தமிழர்கள் புகலிடம் தேடி 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் நாள் கனடா நோக்கி வந்தபோது, நியூபவுண்லாந்து தென்கிழக்குக் கடற்கரையில் அவர்கள் கரைசேர முடியாமல் படகில் தத்தழித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைக் காப்பாற்றிய மீன்பிடிப் படகின் கப்டனான கெஸ்ட்லர்ன் ('ò+ Àòòò) அவர்களையும், மற்றும் மனிதநேயத்துடன் உதவி செய்த நியூபவுண்லாந்து மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருந்ததால், அந்த நாளின் நினைவாக அங்கு சென்று அவர்களைச் சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். கனடியத் தமிழர்களின் வரலாற்றில் இந்த நாள் மறக்க முடியாத நாளாகும்!



Saiesan
Money Transfer

6055 Steeles
Ave E c117,
Scarborough,
ON M1X 0A7

உலகளாவிய துரித

பணப்பரிமாற்று

சேவை



MoneyGram
money transfer



1 HR SERVICE

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு
பரிமாற்றத்திற்கும் மேலதிகமாக

500 ரூபாய்

இலவசமாக வழங்கப்படும்



416-613-1888



416-613-5777



**WESTERN
UNION**

MONEY TRANSFER

www.saiesan.ca

நடைபெறவுள்ள ஸ்காபுரோ ரூச் ரிவர் மாகாணசபை இடைத் தேர்தலில் யார் வெற்றிபெறவேண்டும்? ஏன்?

புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நீதன் சான்


ஜெனிக்கா ஜெகநாதன்

நீதனின் குணங்களாலும் அவரது அர்ப்பணிப்புகளாலும் ஈர்க்கப்பட்டவன் நான். நீதன் ஒரு தலைவனாகவும், ஆசிரியராகவும், கல்விச்சபை உறுப்பினராகவும் இருந்து இளைஞர்களுடன் சேர்ந்து உழைப்பதில் மிகுந்த ஈடுபாடுகாட்டியவர். இவர் தமிழ் மரபுத் திங்களை ஆரம்பித்து வைத்து அதை இங்கு சட்டமாக்குவதற்காக எமது சமூகத்துடன் சேர்ந்து கடுமையாக உழைத்தவர். எமக்கு இன்னல் சூழ்ந்தகாலப் பகுதியில் எம்முடன் இணைந்துபோராடி, நாங்கள் பெறமுடிந்தவற்றைப் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு எம்மை உயர்த்தியவர். நீதனின் செயற்பாடுகள் என்னை ஒரு தமிழன் என்று நான் கூறிக்கொள்வதிலே பெருமை கொள்ளவைக்கின்றன. ஒரு தமிழ்க் கனடியனாக ஒவ்வொரு நாளும் எனது பங்களிப்பைச் செய்வதற்கு உளக்குவித்தவர் நீதன். சமூகத்தினதும் நாட்டினதும் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் தங்கியிருக்கின்றது என்பதை இவர் பலவழிகளாலும் புலப்படுத்தியிருக்கிறார். கடந்த மாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிக்கோட்டுக்கு நெருக்கமாக வந்தவர். இத்தேர்தலில் எமது முழு ஆதரவுடன் நீதனை வெற்றிபெறச் செய்து அவரிடமிருந்து இன்னும் சிறந்தபணிகளை நாம் பெற்றுப் பயனடைவதற்கு வழிவகுப்போம்.



கந்தசாமி கங்காதரன்

"நீதன் தமிழ்ச் சமூகத்துக்காகத் தளராது போராடிக் கொண்டிருப்பவர். "நீதன் தமிழ்ச் சமூகத்துக்கான அர்ப்பணிப்பையும் பொதுப் பணிக்கான முழு ஈடுபாட்டையும் பலவழிகளாலும் நிரூபித்திருக்கின்றார்" என்று என்டிபி. தலைவர் அமரர் ஜக் லேய்ரன் குறிப்பிட்டிருக்கின்றார். நீதன் தமிழ் மக்களின் மனிதவுரிமைப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை நாட்டின் முன்னரங்கத்துக்கு எடுத்து வந்தவர் என்பதையும் இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒர் இனவழிப்பு என்பதைக் கனடாவும் சர்வதேசமும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதற்கான முயற்சியில் மிகவும் அயராது பாடுபட்டு வருபவர் என்பதையும் நான் நேரடியாகப் பார்த்துள்ளேன். இனப்படுகொலை என்பதில் எவருக்காகவோ அல்லது ஏதேனும் காரணங்களுக்காகவோ எதுவிதமான சமரசத்துக்கும் இடங்கொடாதவர். குழந்தைகளுக்காக, இளைஞர்களுக்காக, குடிவரவாளர்களுக்காகப் பாராட்டத்தக்க பல பணிகளை இவர் ஆற்றியிருக்கின்றார். கனடியச் சமூகத்தில் நிலவும் வறுமை, இனப்பாடுபாடு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடியவர், போராடுபவர். நீதன் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் ஒன்றாறியோ மாகாண சபையில் தமிழ் மக்களுக்கான ஒரு வலிமை வாய்ந்த குரலாக நிச்சயம் அவர் விளங்குவார்.



லிபரல் கட்சியின் வேட்பாளர் பிரகல் திரு

ராஜ் தவரட்ணசிங்கம்

கனடாவிற்கு இளவயதில் அகதியாக வந்த பிரகல், தனது தாயாரான பரஞ்சோதி ரீச்சருடன் இணைந்து கனடாவில் நடந்த தமிழர் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர். 14 வயதில் லிபரல் கட்சி உறுப்பினராகி அதே கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். Public Policy & Law Studies இல் Masters degree கொண்டிருக்கும் பிரகல், நகர அபிவிருத்தி குறித்த விரிந்த அறிவும், அனுபவமும் கொண்டவர். இன்று ஒன்றாறியோ லிபரல் கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் பிரகல், பிரதமர் ஐஸ்ரின் ட்ரூடோவின் லிபரல் அரசு மற்றும் ரொரன்டோ மேயர் ஜோன் ரோறியுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதால், ரூஜ்ரிவர் தொகுதிக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை மத்திய மாநில உள்ளூராட்சி அளவில் அதைத்துத் தர்ப்பு ஆதரவுடன் நிறைவேற்றித்தர இவரால் மாத்திரமே முடியும். ஒன்றாறியோ மாகாண அரசின் எமது முதலாவது தமிழ்ப் பிரதிநிதியை உறுதி செய்வது, அதிக வெற்றி வாய்ப்புள்ள ஆளும் லிபரல் கட்சி வேட்பாளரான பிரகலுக்கு எமது வாக்குகளை ஒருமித்து வழங்குவதன்மூலமே முடியும்.



கொன்சேப்டிவ் கட்சியின் வேட்பாளர் ஜேமன் சோ

சுரேஸ் தர்மா

இது ஒரு "இடைத் தேர்தல்". 18 மாதங்களில் மாகாணசபை தேர்தல் இடம்பெறப் போகின்றது. அதன் போது இந்தத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்படப் போகின்றது. இந்த இடைத் தேர்தல் அடுத்த ஆட்சியை யார் அமைக்கப் போகின்றார்கள் என்பதை கண்டறிவதற்கான தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது. இப்போதைய முக்கியம் யார் இந்தத் தொகுதியைக் கைப்பற்றுகின்றார்கள் என்பதன் மூலம் அடுத்த ஆட்சியை யார் அமைக்கப் போகின்றார்கள் என்பதைக் கண்டறிவதற்காகவே. கட்சியின் கொள்கைகளில், சமூகத்தில் பிடிப்புள்ள காரணத்திற்காக மாத்திரமே ஒருவரால் கட்சியை ஆதரிக்க முடியும். எனவே மூவரும் தமிழர்களாக இருந்தால் மற்றைய கட்சித் தமிழர் வெல்வார் என்பதற்காக ஏனைய கட்சிகளிலுள்ள தமிழர்கள் விட்டுக் கொடுத்துச் செயற்பட முடியாது. கட்சிக்கும் தனது சமூகத்திற்கும் கட்சிக்கும் நேர்மையாக விசுவாசமாக இருப்பவர் கட்சியின் இராஜதந்திரத்திற்கு மதிப்பளித்தேயாக வேண்டும். கன்சேப்டிவ் கட்சி 2018ல் ஆட்சியமைக்கும் போது தனது இனம் பலம் பெறும், பலன்களைப் பெறும் என்ற நம்பிக்கையுள்ள தமிழர்கள் சிந்திந்தே செயற்படுவார்கள்.



Dr தாம் வசந்தகுமார்

13 வருட லிபரல் ஆட்சியில் ஊழல்கள் நிறைந்துள்ளன. லிபரல் ஆட்சியில், ஒரு தமிழரையாவது அபேட்சகராக நிறுத்தியிருக்கின்றார்களா? கன்சேப்டிவ் கட்சித் 2018ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுதேர்தலில் பல தமிழ் அபேட்சகர்களை நிறுத்த விரும்புவதாகக் கூறிய பிறகு, ஒரு தமிழ் அபேட்சகரை இந்த இடைத்தேர்தலில் களமிறக்கியுள்ளார்கள். தமிழர்களுக்கு நடந்தது Genocide என, ஒட்டாவா பாராளுமன்றத்திலும் UNO இலும், குரலெழுப்பி இலங்கைக்கு நேரடியாக விஜயம் செய்ய VISA மறுக்கப்பட்டவர் Patric Brown. Kathleen Wynne தமிழர்களுக்காக என்ன செய்தார்? இந்த இடைத் தேர்தலில், மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடி, தமிழ் மக்களின் நலன்களில் பாராமுகமாகவிருந்த லிபரல் கட்சிக்கு வாக்களித்து அவர்களை ஆதரிப்பதா அல்லது, தமிழ் மக்களின் நண்பன் Patric Brown தலைமையிலான Conservative கட்சி அபேட்சகர் Raymond Chow இற்கு வாக்களித்து, தமிழர் சமுதாயத்தின் நலன்களை உறுதிப்படுத்தி, மாகாணசபையில் ஆட்சி செய்ய வாய்ப்புள்ள கட்சிக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பவிருக்கின்றீர்களா? என்பதனை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!



மு.சுப்பிரமணியம்

இந்த தொகுதி காலம் காலமாக லிபரல் கட்சியின் கோட்டை. இந்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளரே வெற்றிபெறும்வாய்ப்பு நிறைய உள்ளது. எங்கள் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய முடிந்தால் தற்சமயம் ஆட்சியில் உள்ள லிபரல் அரசாங்கத்தின் பிரதி நிதி ஒருவரால் தான் செய்ய முடியும். மற்றைய வேட்பாளர்களுடன் ஒப்பிடும் போது பிரகல், மத்திய, மாகாண மற்றும் நகர சபையில் முக்கிய நபர்களுடன் தொடர்புகள் நிறையவே வைத்திருக்கின்ற கல்வித் தகமையும் விவேகமும் கூடிய ஒரு நபர். சேவை மனப்பாங்கு கொண்ட குடும்ப பின்புறத்திலிருந்து வந்த வழித்தோன்றல். போட்டியிடும் மூன்று சட்டிகளில் லிபரல் தவிர்ந்த மற்ற இரு கட்சிகளின் வேட்பாளர்களும் ஏற்கனவே சிற்றி கவுன்சிலராகவும், கல்விச்சபை உறுப்பினராகவும் தெரிவு செய்துள்ளோம். அவர்களின் காலம் இன்னும் முடிவுபெறவில்லை. முழுமையாக அவர்கள் அதைசெய்து முடிக்க வேண்டும். பிரகலை நாம் தெரிவு செய்வதன் மூலம் இன்னுமொரு புதிய இணைய இரத்தம் எமது சமுதாயத்திலே ஊற்றெடுத்து பாயும் என்பதில் ஐயமில்லை.





தமிழர்களின் உண்மையான நண்பன் பற்றிக் பிறவுனும் அவருடைய கட்சியுமே!

2009ல் எமது மக்களைக் காப்பாற்றுங்கள் என்ற தமிழர்களை நோக்கி வந்த முதல் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிறவுன். இலங்கை அரசால் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டவர். எமக்காக ஐ.நா.சபை சென்று குரல்கொடுத்த பற்றிக் பிறவுனின் கட்சி வெற்றிபெற வழி சமைப்போம்.


Scarborough Rough River தொகுதி இள வயதினர், குழந்தைகள், முதியோர், நடுத்தர வயதினர் என ஒன்றிணைந்த குடும்ப வாழ்வைக் கொண்டது. குடும்பப் இணைவை கொள்கையாக கொண்ட ஒன்றாரியோ கன்சுவெட்டிவ் கட்சிக்கு வாக்களிப்போம்.

திரு. பற்றிக் தற்போது தலைவராக இருக்கும் மாகாணக் கன்சுவெட்டிவ் கட்சியே ஜனவரி மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக ஏற்று அதனைச் சட்டசபையில் அதனை நிறைவேற்றியது. தமிழர்களிற்காக வெளிப்படையாக துணிந்து செயற்படும் கட்சிக்கான வாக்கு தமிழர்களிற்கு மேலும் உதவும்.

பாடவிதான மாற்றங்களில் பெற்றோர்களின் ஆலோசனைகள் பெறப்படவில்லை.. வைத்தியசாலை வசதிகளில் குறைபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணம் முறையற்ற விதத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பல பொலிஸ் விசாரணைகளிற்குள் இருக்கும் லிபரல் கட்சி மக்களிற்கு உகந்த கட்சியல்ல.

இந்தத் தொகுதியை தமிழர்களிற்கு நன்கு அறிமுகமாக வேட்பாளரான நேமண்ட் சோ.[CHO Raymond] அவர்களிற்கு உங்களின் வாக்கைச் செலுத்தி ஒரு மாற்றத்திற்கு வழி செய்வோம். இந்த இடைத் தேர்தலில் திரு.பற்றிக் பிறவுனின் தலைமைத்துவத்தை நிரூபிக்க நேமண்ட் சோவிற்குக் வாக்களிப்போம்.

அரசியலில் நேர்மைநெறி தவறாமையே என்பதை கடைப்பிடிக்கின்ற ஒரு அரசியல்வாதி திரு. பற்றிக் பிறவுன் அவர்களே! திரு.பற்றிக் பிறவுனும் அவரது கட்சியுமே உண்மையான நோக்கோடு தாங்கள் கூறியதை தமிழ்மக்களிற்கு செய்திருக்கின்றார்கள். ஸ்பரைவில் ஆட்சியமைக்கப் போகும் இவர்களது ஆட்சியில் தமிழர்களிற்கு உரிய கௌரவம் சட்டமன்ற உறுப்பினர்களாக மாத்திரமல்ல, ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் இருந்து பல அரசு இயக்குனர் சபைகளிற்கு தமிழர்களை நியமிக்கும் வரை தொடரும் என்பதை நாங்கள் அறுதியாக நம்பலாம். நாணும் இந்தத் தொகுதியில் வசிக்கும் ஒரு வாக்காளன் என்ற வகையில் உங்களிடம் வேண்டுவது என்னவென்றால், இந்த இடைத்தேர்தலில் அவரது கட்சி வெல்வதை இந்தத் தொகுதி மக்களாகிய நாங்கள் நிறைவேற்ற வேண்டும்.



- அறிஞர் சாமி அப்பாத்துரை

நாங்கள் 2009ம் ஆண்டு ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்னால் அழுதபடி காத்திருந்த போது தனது தொகுதியில் பத்து வாக்காளர்கள் கூட இல்லாத போதும் கட்சியின் கடப்பாடுகளையெல்லாம் மீறி திரு.பற்றிக் பிறவுன் வந்து அங்கிருந்த தமிழர்களை சந்தித்த போது இவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பதை தமிழினம் உணர்ந்து கொண்டது. திரு.பற்றிக் அவர்கள் மாகாண கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதும் ஆறு தமிழர்களை கட்சியின் முக்கியமான தொண்டார்வப் பதவிகளிற்கு நியமித்தது அவரது நேர்மையை எடுத்துக் காட்டுகின்றது. நேர்மையாகச் செயற்படும் திரு.பற்றிக் பிறவுன் அவர்களது எதிர்கால ஆட்சிக்கு கட்டியும் கூறும் இந்த இடைத் தேர்தலில் அவரது கட்சி சார்ந்த வேட்பாளரை வெல்ல வைத்து கனடிய சமூக நிரோட்டத்தில் தமிழர்கள் சார்ந்த ஒரு ஆரோக்கிய மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.



- திரு. சாண் தயாபரன்

CHO, Raymond

Scarborough-Rouge River

Authorized by the CPO for the Raymond Cho Campaign

Digitized by Noolaham Foundation
noolaham.org | aavanaham.org




2015 மார்ச்சுமீயில் வெளிவந்த 'கனவுச் சிறை' என்கிற தேவகாந்தனின் மகாநாவலுக்குப் பிறகு 2016 பங்குனியில் வெளிவந்திருக்கிற அவரது புதிய நாவல் 'கந்தில் பாவை' ஆகஸ்டு 06ம் திகதி ஸ்கார்பரோவில் நடைபெற்றது.

263 பக்கங்களைக் கொண்டதாயினும், நான்கு தலைமுறைகளின் கதையை 135 ஆண்டுக் காலப் பரப்பில் இறுகச் சொல்லியிருக்கிற நாவல் இது. நான்கு தலைமுறைகளின் இந்த நான்கு குடும்பங்களின் வாழ்க்கையினூடாகவும் இக்காலகட்டங்களில் நிலவிய சமூகங்களின் வாழ்முறையை அதன் தவறுகள், தப்புக்கள், உசிதங்கள், உன்னதங்களை ஏறக்குறைய பிசகில்லாமல் நாவல் வெளிப்படுத்தியிருக்கிறது என்பது இதன் சிறப்பு.

நாவல் தன் கதை கூறலுக்கான ஒரு தனித்துவமான மொழியைக் கொண்டிருப்பது வாசிப்பின் பரவசத்தை உறுதிப்படுத்தியிருக்கிறதென தயங்காமல் சொல்லலாம். இன்னொரு அம்சமாக இதன் கதைகூறல் உத்தியினைச் சொல்லவேண்டும். 2015ல் ஆரம்பிக்கும் நாவலின் ஆகப் பிந்திய காலகட்டத்து தலைமுறையின் கதையினைத் தொடர்ந்து, 2004ல் ஆரம்பிக்கிறது அதற்கு முந்திய தலைமுறையின் கதை. இவ்வாறே அதற்கு முந்திய தலைமுறையின் கதை 1925லும், கடைசியாக நாவலில்

வரலாற்றுப் பின்னணியை நாவல் பேசியிருப்பினும், அவ்வக் காலகட்டத்து கதாமாந்தரின் வாழ்முறை, பண்பாடு, கலை கலாச்சாரங்களை முன்னிலைகொண்டு நாவல் வளர்ந்திருப்பது பிரதியின் சிறப்பு. குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தின் வாழ்முறை வரலாற்றை மக்கள் வரலாறாக 'கந்தில் பாவை' உருவாகியிருக்கிறது என தயங்காமல் சொல்லலாம்.

மனநிலைப் பாதிப்பு என்பது குடும்பரீதியாகவும் தொடர்ந்து வரக்கூடிய சாத்தியமுள்ளதை சமீபத்திய மனநலவியல் ஆய்வுகள் எண்பிக்கின்றன. நான்கு தலைமுறைகளின் குடும்பங்களில் இவ்வாறான மனநிலைப் பாதிப்பானது எவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாவல் துலக்கமாகப் பதிவுசெய்திருக்கிறது. அதேவேளை ஒரு மர்மநாவலின் பூடகத்தையும்கொண்டு ஆரம்பம் முதல் இறுதிவரை கதை நடந்திருந்தும், மொழியாலும் அர்த்தத்தாலும் இலக்கியப் பிரதியாகவே நிறுத்தியிருப்பது, 'கந்தில் பாவை'யை முக்கியமான சமீபத்திய வரவாக ஆக்கியிருக்கிறது. அரசியல், மதம், தனிமனித மனவுளைச்சல்கள் எவ்வாறு இந்நிலையை 135 ஆண்டுகளாக இந்தப் பரம்பரையின்மேல் வீழ்த்தியிருக்கிறது என்பது புதிதாக அவிழ்கிறபோது நாவல் தன் சாதனைப் பக்கத்தில் ஏறிநிற்கிறது.



'கந்தில் பாவை' நாவல் வெளியீடும் படைப்பாளியுடனான சந்திப்பும்

வரும் தலைமுறையின் கதை 1880லுமாக விரிகிறது. இவ்வாறு ஒரு பின்னோக்கிய நடையில் சென்ற நான்கு தலைமுறைகளின் கதை ஒரு ஒற்றைச் சரட்டில் இணைப்புக் காண்பது வாசிப்பின் உச்சபட்ச சாத்தியங்களை அடைய ஏதுவாக இருக்கிறது.

நாவலின் மையம் பெரும்பாலும் கந்தரோடையென்கிற வடமாகாணத்தின் புராதன நகரைச் சுற்றி இடம்பெறுகையில், சரித்திரார்த்தமான சம்பவங்கள் மிகச் சரியானவிதத்தில் கதையோடு பொருந்திப்போதலை இந்நாவலின் முக்கியமான ஒரு பண்பாக நிச்சயமாகச் சொல்லவேண்டும். ஒரு நூற்றாண்டுக்கு முன் மிகச் செழிப்பாகவிருந்த வடபகுதியின் ஒரே ஊற்று நதியான வழக்கையாறுபற்றி நாவல் மிக விரிந்த தளத்தில் பேசுகிறது. இதன் பின்னணியிலேயே கிறித்தவத்திற்கும் சைவசமயத்திற்கும் இடையிலான இணைப்பும் பிணக்குகளும் சமூக இயக்கத்தில் வளர்ச்சி தேக்கங்களை உண்டாக்கிய விதம் அருமையாக நாவலில் விரிந்து சென்றிருக்கிறது.

இந்நீண்ட காலத்து சமூக

கந்தில் பாவை என்பது பண்டைய தமிழகத்தின் ஐதீகம் சார்ந்த ஒரு குறுந்தெய்வத்தின் பெயர். மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலைக்கும், மாதவிக்கும், சுதமதிக்கும் அவர்தம் முற்பிறப்புரைத்து, வருவதும் உரைப்பது இந்த கந்தில் பாவைதான். மணிமேகலைக் காலத்தில் சக்கரவாளக் கோட்டத்து கோயில் தூணில் இது அமர்ந்திருந்தது. இது நாவலின் தலைப்பானது மிகப்பொருத்தமானது என்பதை நாவலில் வரும் ஆசிரிய முன்னுரை தெளிவாகக் கூறுகிறது. ஆம். நாவலில் முந்திய தலைமுறைகளில் நடந்த சில விபரங்களைக் கூறி, தம்மம் உறவினரின் மனநிலைப் பிறழ்வுகளின் மூலத்தைக் கண்டடைய முயல்வோருக்கு இந்த நான்கு தலைமுறைகளிலுமே பொருந்தி வருகிறார்கள் நான்கு முதாட்டிகள். அவர்களை கந்தில் பாவையாகக் கண்டிருக்கிறார் ஆசிரியர்.

சமகாலத் தலைமுறையின் தன் நம்பிக்கையை பெருமளவு இழந்து விட்டதாகக் கூறும் இந்நூலின் படைப்பாளி, இளைய தலைமுறையினரிடத்தில்தான்

தான் நீண்ட நம்பிக்கை கொண்டிருப்பதாக கந்தில் பாவை நாவல் வெளியீட்டு விழா ஆக. 06ல் ஸ்கார்பரோவில் நடந்தபோது நிகழ்ந்த ஒரு நேர்ப் பேச்சில் அதன் படைப்பாளி தெரிவித்தார்.

பொருளாதார, தொழில்நுட்பத் துறைகளில் மிக்க அபிவிருத்தியடைந்திருக்கும் இன்றைய உலகம் தன் அறவிழுமியங்களை அறவே இழந்துள்ளதாகக் துக்கிக்கும் படைப்பாளி, அதை தகவமைக்கும் கருதுகோள்களில் இளந்தலைமுறை ஆர்வம் மிக்க கொள்ளவேண்டுமென்ற தன் விருப்பப்பாட்டையும் தெரிவித்தார்.

தமிழின் மிகச் சிறந்த நாவலை உருவாக்கும் களமாக ஈழம் இருக்கக்கூடிய சாத்தியப்பாட்டை விளக்கிய அவர், இது ஈழப் படைப்பாளிகளின் உறங்குநிலை கலைந்து கொண்டிருக்கும் காலமாகவும், யுத்தப்பேரிடரிலிருந்து மீண்டிருக்கிறவர்கள் இனி இது குறித்து கவனம் கொள்வார்களென்றும் தன் கருத்தை ஆணித்தரமாக வற்புறுத்தினார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் புகுந்த வீச்சுடன் அங்கே

சிறுகதைகள் படைக்கப்பட்டு வந்ததை தான் இனங்கண்டு வெளிப்படுத்தியதாகவும், படைப்புகளை வெளியிட தகுந்த பிரசுரர்களும் இலங்கையிலேயே அமையவேண்டிய தன் அவசியத்தையும் அப்போது அவர் அழுத்தமாகச் சொன்னார்.

ஒருபோது தமிழ்ச் சஞ்சிகைத் தட்டுப்பாடு நிலவிய இலங்கையில் தற்போது குறிப்பிடத் தகுந்தவளவு ஞானம், ஜீவபூமி, மகுடம், புதிய சொல் போன்றன வெளிவருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆர்வத்தோடு அர்ப்பணிப்பும் சேர்கிறபோது மிகுந்த சாதனைகளைப் படைக்க வாய்ப்பேற்படும் என்றும்

அவர் கூறினார்.

தனது அண்மிய காலத்து இலங்கைப் பயணங்கள் மிக்க பயன் விளைத்திருப்பதாகவும், டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோசப் போன்ற மூத்த படைப்பாளிகள் போல் கருணாகரன், யோ.கரணன், கனிவுமதி, லெனின் மதிவானம் போன்றவர்களையும் சந்தித்து பகிர்ந்துகொண்ட கருத்து மிக்க பயன் விளைத்ததாகத் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

மண்ணில்

30

-

04

-

1948



விண்ணில்

20

-

08

-

2016



திரு. பாலகிருஷ்ணன் நடராஜா (குமார்)

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், ரொறண்டோவை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் நடராஜா அவர்கள், ஆவணி 20ம் திகதி (2016) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான நடராஜா-புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான குணரட்சணம் - சௌபாங்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தமல்லிகாதேவியின்(கிளி) அன்புக் கணவரும்,

கெயராணி(Canada), விமலா(இலங்கை) மற்றும் காலம் சென்றவர்களான மதிவதனசோதி, இராஜேஸ்வரி, கோணேசலிங்கம், நளாமினி(நமினா), கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராமச்சந்திரன், சரோஜினி, கெகதீஷ்வரி, பாஸ்சந்திரன்(Australia), தில்லைச்சந்திரன், சகுந்தலா, குமாரச்சந்திரன்(U.K) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகாதா, ஷிரோமி, ஹரிஹரன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகாந்தன், விநாயன், ரகிதா, பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராமி, அமருதா, ப்ரியங்கன், ப்ரணிடன், பிரஷன்யா, ஹரிஷ, ஆதித்யா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள்:

பார்வைக்கு

சனிக்கிழமை 27/08/2016, 05:30 pm – 09:00 pm

Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை

ஞாயிற்றுக்கிழமை 28/08/2016, 10:00 am – 12:00 Noon

Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

நகனம்

ஞாயிற்றுக்கிழமை 28/08/2016, 01:00 pm – 01:30 pm

Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

பிரபா (மகன்)- 416-357-5327 / 905-604-4433 | ஹரன் (மகன்)- 647-821-3533

சிவகாந்தன் (மருமகன்)- 416-887-7052

பல சிங்கள படம் ஒளிப்பதிவு செய்ததால் எம்.எஸ்.ஆனந்தனை நாம் மறந்தோமா?

கடந்த அறுபது வருடங்களில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களில் 'நிதானய' (புதையல்) என்ற சிங்களப் படமும் ஒன்றாகும். இப்படத்தை இயக்கியவர் லெஸ்டர் ஜேம்ஸ் பிரிஸ். ஒளிப் பதிவு செய்தவர் ஒரு தமிழர். இயக்குனரைப் பாராட்டுகிறார்கள். பரிசளிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளருக்கு பரிசும் இல்லை. பாராட்டுரையும் இல்லை. இப்படியான கவலை அப்படத்தை ஒளிப்பதிவு செய்த எம்.எஸ்.ஆனந்தனுக்கு மட்டுமல்ல மற்றைய தமிழ் பேசும் கலைஞர்களுக்கும் உண்டு. இப்படி கவலையுடன் வாழ்ந்தாலும் எம்.எஸ்.ஆனந்தன் பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல படங்களை தயாரித்திருக்கிறார். பல படங்களை இயக்கியிருக்கிறார்.

இத்தனை திறமைமிக்க எம்.எஸ்.ஆனந்தன் அண்மையில் (25.06.2016) கொழும்பில் காலமானார். யாழ். கொடி காமத்தில் 21.04.1933 இல் பிறந்த மார்க்கண்டு செல்வானந்தன் சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர். பின்பு கொழும்பு ரோயல் கல்லூரியிலும் கல்வி பயின்றார். சினிமாவுக்காக காமினி பொன்சேகா எனும் இயற்பெயரை எம்.எஸ்.ஆனந்தன் என்று மாற்றினார்.

ஆரம்பத்தில் எஸ்.எம். நாயகத்தின் கந்தான ஸ்டூடியோவில் ஒளிப்பதிவுப் பகுதிக்கு பொறுப்பாக இருந்தார்.

முதலில் உதவி ஒளிப்பதிவாளராகவே தனது கலை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இந்தியாவில் "நெட்டியூன்" ஸ்டூடியோவில் மூன்று வருடம் பயிற்சி பெற்று இலங்கை திரும்பிய ஆனந்தன் சிலோன் ஸ்டூடியோவில் பிரதான ஒளிப்பதிவாளராக கடமையாற்றினார். அக்காலத்தில் அந்த ஸ்டூடியோவில் லெனின் மொறாயஸ் ஒப்பனையாளராகவும் எம்.ஏ. கபூர் ஒளிப்பதிவாளராகவும் கடமையாற்றினார்.

இந்த இரு கலைஞர்களினதும் திறமைகளைப் புரிந்து கொண்ட எம்.எஸ்.ஆனந்தன் அவர்களை தனது ஒளிப்பதிவு துறைக்கு உதவியாளர்களாக எடுத்துக் கொண்டார். அதன் பின்பு இவ்விரவரும் சிறந்த ஒளிப்பதிவாளர்களாகவும் இயக்குனர்களாகவும் மிளிர்ந்தனர்.

எம்.எஸ்.ஆனந்தன் பல சிறந்த சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். ஆர்.ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜாபாலி தயாரித்த 'சித்தக மஹிம' (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்தை முதன் முதலில் இயக்கினார். இவர் இயக்கிய இன்னுமொரு படமான "ஹந்தபான" (நிலாவொளி) அதிக நாட்கள் ஓடியது. இவர் ஒளிப்பதிவு செய்த அல்லது இயக்கிய எந்தப் படத்துக்கும் பரிசு கிடைத்ததில்லை. ஆனால் அதையிட்டு அவர் கவலை கொண்டதுமில்லை.

எம்.எஸ்.ஆனந்தனுக்கு 'சியாமா' என்ற மகள் இருக்கிறார். மகளை கதாநாயகியாகப் போட்டு 'சண்டி சியாமா' என்ற பெயரில் படமொன்றை தயாரித்து இயக்கவும் செய்தார். அப்படத்துக்கு ஜனாதிபதி பரிசு கிடைத்தது. அதிக வசூல் பெற்ற படம் என்பதற்காகவே அப்பரிசு கிடைத்ததாம். ஆனால் ஆனந்தன் அந்தப் பரிசைப் புறக்கணித்து விட்டார்.

1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார ரீதியிலும் ஆனந்தன் சிறந்து விளங்கினார். அக்காலத்தில் ராஜ கிரியவில் 'ஆனந்தா சினிமா' என்ற பெயரில் தியேட்டர் ஒன்றைக் கட்டினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் அத்தியேட்டர் எரிக்கப்பட்டுவிட்டது.

பிரபல இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பிரிஸ் இயக்கிய பல படங்களுக்கு எம்.எஸ்.ஆனந்தனை ஒளிப்பதிவு செய்தார். ஆனந்தன் ஒளிப்பதிவு செய்த 'கொலு ஹதவத்த' (ஊமை உள்ளம்), 'அக்கற பஹ' (ஐந்து பரப்பு), நிதானய (புதையல்), மடொல்துவ (மடொல்தீவு) போன்ற படங்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கின.

பிற்காலத்தில் தனது மகள் சியாமாவை கதாநாயகியாக வைத்து 'மகே நங்கி சியாமா' (என் தங்கை சியாமா) 'சண்டி சியாமா' 'ஹலோ சியாமா' என்ற பெயர்களில் படங்களைத் தயாரித்தார்.

எம்.எஸ்.ஆனந்தன் — வயலட்



தம்பதிகளின் மகள்தான் சியாமா இந்த சியாமா சாலியப் பெரேராவை மணந்தார். இவருக்கு மந்தாரா என்ற மகள் பிறந்தார். இந்த மந்தாராவை கதாநாயகியாக வைத்து 'மம பய நே' (எனக்கு பயமில்லை) என்ற படத்தை உருவாக்கினார். இப்படத்தின் ஆரம்பப் பகுதி இலங்கையிலும் பின்பகுதியை கனடாவிலும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

எம்.எஸ்.ஆனந்தன் குடும்பத்தாருடன் சிலகாலம் கனடாவில் வாழ்ந்தார். பின்பு இலங்கை திரும்பி விட்டார். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தும் பல படங்களை இயக்கியும் பல படங்களைத் தயாரித்தும் புகழ்பெற்ற எம்.எஸ்.ஆனந்தன் அண்மையில் (25.06.2016) தனது 83ஆவது வயதில் காலமானார்.

அவர் இறந்த செய்தியை சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் வெளியிட்டன. ஆனால் தமிழ் பத்திரிகைகள் வெளியிட்டதாகத் தெரியவில்லை

MORTGAGE

LOAN, LINE OF CREDIT

Commercial Mortgages

Residential Mortgages

- ◆ New Home Purchase
- ◆ 1st, 2nd and 3rd mortgage
- ◆ Re-finance and Renewals
- ◆ Switch and Renewals
- ◆ Down payment 5%, 10% & Up
- ◆ 1st Time Home Buyer
- ◆ New Credit, No Credit History
- ◆ Bad Credit
- ◆ Pre-Approval
- ◆ Discharged Bankruptcy
- ◆ Stopping Power of Sales
- ◆ Self-Employed
- ◆ Home Equity Line of Credit
- ◆ Debt Consolidation
- ◆ Paying Off Consumer Proposal
- ◆ New to Canada/You have 9 Sin number
- ◆ Amortization 10, 15, 20, 25, 30 (35 Convention deal is available)
- ◆ Mortgage Term starts one month to five years
- ◆ Bridge Mortgage

Category	Starting Rate
5 Years Variable	2.2%
3 Years Variable	2.25%
5 Years Fixed Rate	2.69%
3 Years Fixed Rate	2.25%
2 nd Mortgage	6.99%



Financial Solutions Inc.

Our Office: 1585 Markham Rd, Unit #407A, Toronto, M1B 2W1, Canada
 Off - 1: 416-878-7979
 Off - 2: 416-660-5656
 Toll: 1-877-687-1214
 Fax: 416-613-5779
 Web: subra.com
 E-mail: solutions@subra.com



Right Source • Right Mortgage

Corporation
 Lic# M15001465, Brokerage # 10530
 Corp Off: 200 Sheppard Ave. E, Toronto, ON, M2J 5B4, Canada
 DIR: 416-908-5656
 Independently Owned and Operated

Mortgage In Any Situations

- ◆ 1st Mortgage
- ◆ 2nd Mortgage
- ◆ Gas Stations
- ◆ Construction Loans
- ◆ Temples
- ◆ Rental Buildings
- ◆ Farm Houses
- ◆ Motels
- ◆ Hotels
- ◆ Plazas
- ◆ Churches
- ◆ Golf Courses
- ◆ Private Funds
- ◆ Industrial Buildings
- ◆ Automotive Buildings
- ◆ Auto Grages
- ◆ Banquet Halls
- ◆ Retirement Homes
- ◆ Bridge Mortgage
- ◆ Store Front Apartment
- ◆ New Business
- ◆ Business loans
- ◆ Business line of credits
- ◆ Existing business
- ◆ Franchise loans
- ◆ Government guaranteed loan (up to 350,000)
- ◆ Factoring on any business
- ◆ Any amount
- ◆ Import export business
- ◆ Working capital loan (up to 1 million)



We Deal with all banks

NESAN

416-908-5656

www.nesan.ca

mortgage@nesan.ca

f /NesanSubra

அமெரிக்காவில்
தடுத்து வைக்கப்பட்டு
விடுதலையான
போது செலுத்திய
பணம் மீள்பெற
உதவி தேவையா?

சூப்பர் விசா,
அகதிமனுக்கள்,
மற்றும் கனடியக்
குடிவரவுத்துறை சார்ந்த
சட்டரீதியான மனுக்கள்
போன்றவற்றுக்கும்,

வீட்டு வாடகைப்
பிணக்குகள்,
மற்றும் வாகன
போக்குவரத்து விதி
மீறல்களுக்குமுரிய சட்ட
அறிவுறுத்தல்களுக்கும்



Rajan Mahavalirajan

His Master's Legal Services Prof. Corp.
Licensed Paralegal
www.masterslegal.com
Rajan@masterslegal.com
416 757 2525

Namu Ponnambalam

Avni Canadian Immigration Consultancy Inc.
Licensed Immigration Consultant –ICCRC
Member
www.avnicanada.com
info@avnicanada.com
416 269 5883

1193A, Brimley Road, Suite 1, Scarborough, Ontario M1P 3G5

FOR SALE

Commercial Property

3351 Markham Rd #108



Markham/ Steeles
Total Area: 715 Sq Ft

Commercial Industrial Unit



\$229,000

1877 Lawrence Ave E



\$52,000



Mohan PANCHALINGAM
Sales Representative



1265 Morningside Ave., # 203
Toronto ON M1B 3V9

Each Office Independently Owned and Operated

Dir: 647.321.7575

Bus: 416.287.2222

Fax: 416.282.4488

E: mohan_panch@hotmail.com

தமிழ்ச் சூழலில் இன்று அதிகமாக பேசப்படுவதும் விவாதிக்கப்படுவதுமான விடயமாக மாறியிருக்கிறது தடுத்துவைக்கப்பட்ட ஈழப் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது என்கின்ற விவாதம்.

எதிரும் புதிருமான தமிழ் விவாதங்கள் ஒரு கொதிநிலையை ஏற்படுத்தி இது தொடர்பான செயல்திட்டம் ஒன்றை நோக்கி தமிழ்த்தரப்பை உந்தித் தள்ள முற்படுவதை அவதானிக்க முடிகிறது.

வடமாகாண சபை ஒரு தீர்மானம்கொண்டுவர இருப்பதாகவும் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவக்குழுக்களை அமைக்க விருப்பதாகவும் பேசப்படும் சூழலில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.



இந்திரன் ரவீந்திரன்

ஒவ்வொருவரை ஒவ்வொரு வகையாக கையாள்வது என்பது புனர்வாழ்வில் கடைப்பிடிக்கப்பட்ட உத்திகளில் ஒன்று. ஆகையால்

அதற்கு சற்றும் குறையாதது போரினாலும் போரின் பின்னும் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புக்களை முறையாக பதிவு செய்தல்.

போரின் உடற்காயங்களும் விளைவுகளும் போரில்

விசஊசி ஏற்றப்பட்டது என்ற கோணத்தில் இந்த விடயத்தை கையாள்வது மதிநுட்பம் மிக்கதல்ல என்று இப்பந்தியின் ஆரம்பத்தில் கூறப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.

இதனை இரண்டு கட்டமாக

விச ஊசி விவகாரமும் அதனை எதிர்கொள்ளலும்

இவ்விடயம் தொடர்பாக இரண்டுவிடயங்களை வலியுறுத்த விரும்புகிறது இப்பந்தி!

முதலாவது விச ஊசி என்ற வார்த்தைதான் இவ்விடயத்திற்கு அதிக வலுச்சேர்த்ததே அன்றி அதுதான் ஒரேயொரு விடயம் என்ற அடிப்படையில் இவ்விடயத்தைக் கையாளுதல் மதிநுட்பம்மிக்கதல்ல.

ஏனெனில் போரினால் ஏற்பட்ட உடற்காயங்களும் அதன் விளைவுகளும், போரினாலும் பின்னும் ஏற்பட்ட மனக்காயங்களும் அதன் விளைவுகளும் (விச ஊசி விவகாரம் உட்பட), போரின் பின் ஏற்படும் புற்றுநோய் மற்றும் இனந்தெரியாத நோய்களின் தாக்கம் என மூன்று பிரதான தாக்கங்களிற்கு உட்படுத்தான எல்லாச்சோகங்களும் நிகழ்கின்றன. அந்த எல்லா வழிகளையும் ஆராய்ந்து தீர்வுகொடுப்பதன் மூலமே இந்தச் சோகங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும்.

அடுத்தது போராளிகளுக்கு மட்டும் என்று இவ்விடயத்தை வகைப்படுத்துவதும் சரியானதல்ல. ஏனெனில் போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இதே வகையான ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பொது மக்களும் போராளிகளும் சாட்சியங்களை பதிவு செய்யத் தயாராய் இருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரை உறுதி செய்கிறது.

புனர் வாழ்வழிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பத்தாயிரம் வரையிலான போராளிகளில் சிலரிருகு அதியர் கவனிப்போ அல்லது சராசரி விருந்தினரிருகு உரிய கவனிப்போ இருந்திருக்கலாம் ஏனெனில்

யாருமே பாதிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வரும் உரிமையும் அதிகாரமும் எவரிற்கும் இல்லை என்பதை இக்கட்டுரை இடித்துரைக்க விரும்புகின்றது.

இது தொடர்பான ஒரு செயல்திட்டமொன்று வரும்போது பாதிக்கப்பட்ட போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் 2009 இன் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் ஈழத்தீவில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் சர்வதேசமெங்கும் பரவியிருக்கிறார்கள்.

உதாரணமாக ஒருவர்தான் போரில் பாதிக்கப்பட்ட காரணத்தைச் சொல்லி வெளிநாடொன்றில் அகதிக் கோரிக்கை வைத்திருப்பார். ஆனால் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக தான் போராளியாய் இருந்த விடயத்தை அவர் மறைத்திருக்கலாம். இந்நிலையில் அவர் இந்த செயல்திட்டத்தில் பங்குகொள்வதாயின் தன்னை போரில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக மட்டுமே காண்பிக்க விரும்புவார் அல்லது காண்பிக்க முடியும்.

எனவே போரில் பாதிக்கப்பட்ட மக்களையும் போராளிகளையும் பாதுகாப்பது என்ற உடனடித்தேவையையும், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை முறையாக பதிவு செய்வதன் மூலம் அவர்கள் இறைமையையும் நிலத்தையும் பாதுகாப்பது என்ற நீண்டகாலத் தேவையையும் கருத்தில் கொண்டதான செயல்திட்டம் ஒன்று முறையாகவும் விரைவாகவும் உருவாக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ

பாவிக்கப்பட்ட ஆயுதங்களின் சாட்சியாகவும், மனக்காயங்களும் விளைவுகளும் போரின் பின்னும் நீடிக்கும் பின்விளைவுகளாகவும், புற்றுநோய் மற்றும் இனந்தெரியாத நோய்களின் தாக்கம் போரில் பாவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் சாட்சியமாகவும் ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஆதாரமாகவும் விளங்கக்கூடியவை.

Polonium-210 என்னும் கதிர்வீச்சுக்கொண்ட இரசாயனப் பொருள் மூலம் புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியும் என்ற வாதம் ஏற்கெனவே தமிழ் விவாததளத்தில் உதாரணங்களுடன் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஊசி ஏற்றுவதால் மட்டுமல்ல நீங்கள் இருக்கும் அறையிலோ அல்லது பிரதேசத்திலோ கதிரியக்க மூலகங்களின் தாக்கத்தால் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை படிப்படியாக கொல்லவோ நிரந்தர நோயாளிகளாக்கவோ முடியும்.

இவற்றையெல்லாம் ஒரு உயர்தர மருத்துவப் பரிசோதனைகளில் கண்டறிய முடியும்.

எனவே போரின் தாக்கத்திற்குள் ளாகியிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் உண்மை நிலையை ஒரு சர்வதேச தரத்திலான மருத்துவர்கள் குழு அடங்கிய குழுவைக்கொண்டு மருத்துவப்பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உறுதிப்படுத்த முடியும். ஒரு வேளை இதனால் திட்டமிட்ட புற்றுநோயோ வேறு நோய்களோ பரப்பப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் கூட போரின் ஏனைய இரசாயன உளவியல் தாக்கங்களை வலுவாக ஆவணப்படுத்த முடியும். ஆகையால்தான்

பிரித்து செயல்படுத்த வேண்டும்.

முதலாவது போரில் பாதிக்கப்பட்ட தாயகத்தில் வாழும் மக்களுக்கான பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மகாணசபையோ அல்லது கூட்டமைப்போ பொறுப்பேற்று நெறிப்படுத்தவேண்டும்.

அடுத்தது சர்வதேசமெங்கும் சிதறியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் நாடுகடந்த தமிழீழ அரசு அல்லது மக்களவைகள் போன்ற கிளைபரப்பியிருக்கும் அமைப்புகள் பொறுப்பேற்று நெறிப்படுத்தவேண்டும்.

அதன்மூலம் மூலம் வெளிப்படும் தகவல்களை (International Association Of Genocide Scholars-IAGS அனைத்துலக இனவழிப்பு ஆய்வாளர் மையம்) போன்ற அமைப்புகளுடன் பகிர்ந்தும் ஆவணப்படுத்தியும் கொள்ளவேண்டும். அத்துடன் அந்தந்த நாடுகளில் உள்ள பல்வேறு வழக்குகளில் (உ.ம்: குடிவரவு வழக்கு) இதனை ஒரு சட்ட ஆவணமாக பதிவுசெய்யவதற்குரிய உதவிகளையும் வழங்கவேண்டும்.

மெல்லக்கொல்லும் விச ஊசி விவகாரத்தை முறையாக திட்டமிட்டு ஆரோக்கியமாக செயல்படுத்தப்படும் செயல்முறை ஒன்றின்மூலம்தான் எதிர்கொள்ளவேண்டும்.

மாறாக அனல்பறக்கும் தீர்மானங்களும் உணர்வுகொப்பளிக்கும் அறிக்கைகளும் அந்த அந்த அமைப்புக்களை அடையாளங்காட்டி மறையுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் வாழ்விலோ அந்த இனத்தின் எதிர்காலத்திலோ நிரந்தர ஒளியேற்ற உதவாது.

சிந்திப்போம் செயல்படுவோம்.

கனடா மூர்த்தி எழுதும்

'இகுருவி ஐயாவும் நானும்'

'ரூஜ் ரிவர் இடைத்தேர்தல் தமிழ் மக்களுக்குச் சொல்லுற பாடம் என்ன?' என்று கேட்டார் இகுருவி ஐயா.

'கனக்க இருக்கு... தமிழரைத் தமிழர் ஆதரிக்க வேணும் எண்டது சோதனை செய்யப்படுகுது. கட்சி அடிப்படையில்தானே மக்கள் வாக்களிக்க வேணும் என்று கனபேர் சொல்லுகினம்.. அது சரிதான். கட்சி அடிப்படையில் வாக்களிக்கிறது ஜனநாயகத் தேவையேதான்...! ஆனா இந்த ரூஜ் ரிவரில் மட்டும் கட்சி அடிப்படையில் தமிழர் வாக்களிக்க வேணுமெண்டா போட்டி போடுற மூண்டுபேரும் தமிழரா இருந்திருக்க வேணும். இதை அடுத்த 2018 ஒன்றாறியோ பொதுத்தேர்தலில் நாங்க கட்டாயம் வற்புறுத்த வேணும்.'

'அதாவது மற்றத் தொகுதிகளில் எப்பிடி இருந்தாலும் பறவாயில்லை... ரூஜ் ரிவர் தொகுதி மட்டும் எல்லா கட்சிகளும் ஒரு தமிழரைத்தான் தங்கட வேட்பாளரா நிறுத்தவேணும் என்று சொல்லுறாய்...' என்ற இகுருவி ஐயாபிறகு 'நீ சொன்ன மாயிரி அடுத்த 2018 ஒன்றாறியோ பொதுத்தேர்தலில்தான் இனி இதை வலியுறுத்தலாம்..' என்றார் நக்கலாக.

'ஓம். ரூஜ் ரிவர் ஒரு தமிழ்த் தொகுதி எண்ட ஒரு நினைப்பை சகலரிடமும் விதைக்க வேணும். அதுமாதிரி இந்தத் தொகுதில் ஒரு மூண்டுபேரும் தமிழரா இருக்கவேணும் எண்டதையும் ஒரு இயற்கையான நினைப்பாக வர வைக்கவேணும்..'

'உது அராஜகம்.. ரூஜ் ரிவரில் தமிழரிற்ரை வீடுகள் அதிகமா இருக்கிறதென்றதுவேற — ரூஜ் ரிவரில் தமிழர் எலெக்சனுக்கு ஒருது எண்டுறது வேற. இரண்டையும் எப்பிடியடாப்பா ஒப்பிடுகிறது? உனக்கென்ன விசரே' என்று அலறினார் இகுருவி ஐயா.

'வடிவா ஒரு தமிழரா இருந்து யோசிச்சுப்பாருங்கோ... நான் சொல்லுறது சரி என்று விளங்கும்... அப்பிடியில்லையெண்டுக்கொண்டு ஆராவது ஓட வந்தா கடைசில் அவையை தங்கட வீட்டைச் சுத்தி சுத்திமட்டும்தான் ஓட வைக்க வேணும்...' என்று அவரை நான் அராஜகமாக அடக்கினேன். பிறகு, 'ஐயா... கட்சிதான் பெரிது என்று எப்போதுமே நினைக்கும் தமிழ் கனேடியர்கள் தமக்குப் பிடித்த கட்சிக்குத் தான் வாக்களிப்பார்கள். அதுதான் நல்லது. அதை யாரும் எதிர்க்கக் கூடாது, மறுக்கக் கூடாது..' என்று சொல்லி கட்சிக்கு வாக்களிப்பதை ஆதரித்த நான் இன்னும் தொடர்ந்தேன்.

போட்டி போடுற மூண்டுபேரும் தமிழர்கள் எண்டா எவருக்கு எமது வாக்கு என்பதை கட்சி அடிப்படையில் தீர்மானிப்போம்.! ஒருவேளை 2018 இல் எல்லா போட்டியாளர்களுமே தமிழர்கள் இல்லை என்று ஒரு நிலைமை திருப்பவும் வந்துவிட்டால், நாம்

தீர்மானித்த தமிழ்க்கனேடியரைவிட போட்டியிடும் வேற்று இனத்தவர் அற்புதமானவரா... தகுதியானவரா என்றும் எதற்கும் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு (நிச்சயமாக அப்படி இருக்காது) நாம் தேர்ந்தெடுத்த தமிழருக்கே வாக்களிப்போம்...!!!! காரணம் நம்மைப் புரிந்த நமது தமிழர் ஒருவர் இத்தொகுதியை பிரதிநிதித்துவம் செய்தால் பல்வேறு வகையிலும் தமிழ்ச் சமூகத்திற்கு அது ஏற்புடையதாக இருக்கும்.; தமிழ்நிலைப்பட்ட தூரநோக்கில் சிந்தித்தால் இதுதான் சரி என்றே இந்தத் தொகுதி வாக்காளனாக எனக்குத் தெரிகிறது. இது 2018க்கு மட்டுமில்லை எப்பவுமே பொருந்தும்.. ரூஜ் ரிவர் தொகுதி தமிழ் தொகுதி என்று எப்பவும் இருக்கவேணும்..' என்றேன் கண்ணைச் சிமிட்டிவிட்டு.

ரூஜ் ரிவரில் மண்போட்டவர் ரே'மண்' சோ...!

இகுருவி ஐயா எதையோ சொல்ல வந்துவிட்டு சொல்லாமல் அடக்கிக் கொண்டார்.

'அதைவிடவும் இன்னொரு முக்கிய விசயமும் உண்டு ஐயா... தன்ரை தொகுதியில் போட்டியிடுகிற வேட்பாளரின் தகுதிகள் என்ன என்ன எண்டதை தொகுதியின்ரை வாக்காளர் தாங்களாகத் தேடித் தேடி அறிந்து கொள்ள வேணும்..! இது வாக்காளர் அனைவரின்ரையும் கடமை..' என்றேன்.

'வாக்காளர்தான் வேட்பாளரின் தகுதிகளைத் தேடி அறிந்து கொள்ள வேணும் எண்டுறியோ..? விசர்க்கதை கதைக்கிறாய்... தங்களைப்பற்றி சரியாக பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது போட்டிபோடுற வேட்பாளர் ஒவ்வொருத்தரின்ரையும் கடமையடாப்பா... விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள், பேட்டிகள் என்று அவைதான் தங்களைப்பற்றி எங்களுக்கு அறியத்தரவேணும்.'

'ஹா ஹா ஹா ஹா' என சிரித்தேன் நான். 'எந்த வேட்பாளர் ஐயா தன்னைப்பற்றிய சகல உண்மைகளையும் மக்களுக்குச் சொல்லுவார்? தாங்கள் திறம் எண்டு தான் ஒவ்வொரு வேட்பாளரும் சொல்லுவினம். தங்கட கட்சிதான் தமிழ் மக்களின்ரை நண்பன் எண்டும் சேர்த்தே சொல்லுவினம்... அதை விட்டுவிட்டு தாங்க விட்ட வரலாற்றுப் பிழைகளை மக்களுக்கு எண்டைககாவது போட்டி போடுறவை சொல்லுவினமே...?' என்று கொக்கி போட்டேன்.

'சொல்ல மாட்டினம்தான்..' என ஒத்துக் கொண்டார் இகுருவி.



'அதெல்லாததையும் தமிழ் மக்களுக்கு அறியத் தரவைக்க வேண்டியது தமிழ் மீடியாவின்ரை வேலை.'

'அட போங்கைய்யா... தமிழ் மீடியாவும் இதுகளைப்பற்றி அதிகம் பேசாது.. பலநடைமுறைச்சிக்கல்கள் இருக்கும். செய்யமாட்டினம்... தமிழ் மட்டுமில்ல.. உலகத்திலேயே இண்டைக்கிருக்கிற பெரிய எந்த மீடியாவாவது எந்த ஒரு வேட்பாளரின் நிறை குறைகளைவிருப்பு வெறுப்பின்றிப் பேசுமா எண்டதும் கேள்விதான்!!! வேற சிலர் கடிச்சோ அல்லது நொடிபோலவோ பேஸ்புக்கில் விட்டால்தான் உண்டு. இதுக்க மீடியாக்காறர் சேந்து ஒரு யூனியன்வேற துவங்கினாங்கள்.. எங்கே அந்த ஆக்கள்?' என்றேன்.

'சரி.. சரி... உதைப் பிறகு பார்ப்பம்... இந்த எலெக்சனில் ஆர் நல்லாச் செய்திருக்கினம் எண்டுறாய்?'

'டக் போர்ட்...' என்றேன் நான் டக் என்று. 'என்ன???' என்று அதிர்ந்தார் இகுருவி ஐயா.

'சும்மா சொல்லக் கூடாது.. என்றை அவதானத்தின்படிக்கு டக் போர்ட்டின்ரை எலெக்சன்தான் இது. வேணமெண்டா பாருங்கோ... நாளைக்கு பற்றிக் பிரவுனுக்கு போட்டியா — ஒரு பலமான எதிர்ப்புலையோடு சேர்ந்த —

சமன்படுத்தும் சக்தியாக கொன்சவேடிவ் கட்சிக்குள்ள டக் போர்ட் வரப்போறாரோ எண்ட சந்தேகம்தான் எனக்கு இந்த இடைத்தேர்தல் வந்துது..' என்றேன் நான்.

'கெளம் பீற்றாங் யைய்யா கெளம் பீற்றாங்க..' எனச் வடிவேலு பாணியில் சொல்லி எனது அவதானத்தை கிண்டல் செய்வதுபோல கலாய்த்தார் இகுருவி ஐயா.

'நான் பகிடி விடேல்ல... அவதானிச்சத்தான் சொல்லுறன். அடுத்த 2018 பொதுத்தேர்தலில் பற்றிக் நல்லாச் செய்யாட்டி டக் போர்ட்டுக்கும் பற்றிக் பிரவுனுக்கும் இடையில் ஒரு முறுகல் வரும்..' என்றுவிட்டு கதையை மாற்றுவதுபோல, 'பிசி கட்சியின் தலைவரா பற்றிக் பிரவுன் வெண்டு வாறதுக்கு அவருக்கு அதிக வாக்கு தந்த தொகுதிதான் ரூஜ் ரிவர்.. அது தமிழர் அளிச்ச வாக்கு! அப்பிடி இருக்க..' என நான் கீறல் விழுந்த ரெக்கோர்ட் போலத் தொடர என்னை இடைமறித்தார் இகுருவி ஐயா.

'போடா... ஒண்டு தெரிஞ் சுக்கோ.. இப்ப இருக்கிற ரூஜ் ரிவரில் தமிழர் தொகை அதிகமில்லை... மற்ற இனத்தவர் — குறிப்பா — சினர்கள்தான் அதிகம்..'

'சினர் தொகை அதிகமோ

தமிழர் தொகை அதிகமோ கறுப்பர் தொகை அதிகமோ எண்ட கேள்வியோட ஆரும் இப்ப வரேல்ல ஐயா... கண்டாவில் தமிழர் அதிகமா இருக்கிற தொகுதி ரூஜ்ரிவர் எண்டெல்லோ திருப்பித் திருப்பிச் சொல்லறம்!!! தமிழர்... அ...தி...க... மா.. இ...ந...க...க...ற... தொ...கு...தி...!!' என்றேன் நான் அழுத்தமாக பிறகு.

இப்பிடி அதிகப்படியான தமிழர்கள் வாழுகின்ற தொகுதிகளில் தமிழர்கள் நினைத்தால் ஒரு தமிழ் ஆளை தன்ரை தொகுதி உறுப்பினராக வரவைக்கலாம். அது ராதிகா.. கரி ஆனந்தசங்கரி எண்டதின்ரை தொடர்ச்சி... அதை எங்கட பலம் எண்டும் சொல்லலாம். இந்த சிம்பிள் கணக்கை விளங்கி தெரிஞ்சு எங்கட ஆக்கள் காய் நகர்த்தியிருக்க வேணும். மூண்டு பேரையும் தமிழாக்களா நிக்க வச்சிருக்கவேணும். ஆனா இந்த முறை ரேமன் சோவினரை நியமனம் அதுக்கு ஆப்பு வைச்சிட்டுது..'

'பொருத்தமான தமிழரை தேடினோம் காணலல்ல எண்டதால் தான் கொன்சவேடிவ் கட்சி ரேமன் சோவை கொண்டந்தது எண்டுமினம்.'

'தேடினோம் காணவில்லை எண்டது நல்ல கொடிய.. அப்படியெண்டா(1) ரேமன்சோ அரசியலில் இருக்கும்வரை கொன்சவேடிவ் கட்சிக்காறர் இனி இந்தத் தொகுதிக்கு தமிழர் யாரையும் போட்டி போட வைக்க மாட்டினம் எண்டதுதானே அர்த்தம்...!?' (2) அல்லது 2018

எலெக்சன் வரேக்கை கன்சவேடிவ் கட்சிக்கு ஒரு புதுத் தமிழர் பொருத்தமானவர்தான் எண்டு தெரிஞ்சிட்டா ரேமன்சோவை தூக்கி எறிஞ்சிடுவினம் எண்டது தானே அர்த்தம்?' என்றேன் சூடாக. இருவருவி ஐயா எதுவும் பேசவில்லை

'பாவம் ரேமன் சோ.. அவர் பாட்டுக்கு ஒரு நல்ல கவுன்சிலராக இருந்தவரை இந்த இடைத்தேர்தலுக்கு இழுத்து வந்தவை யார்? எண்டதை தமிழ் மீடியாக்கள், அமைப்புக்கள் கேள்வி மேல கேள்வியாக கேட்டிருக்க வேணும். ரேமன் சோ அடுத்த 2 வருசமும் எதிர்க்கட்சிக்குப் போய் என்னத்தை சாதிக்கப் போறார் எண்டு நினைச்சனியள் எண்டும் ரேமனை தெரிவு செய்தவையைத் தமிழ் மீடியாக்கள் கேட்டிருக்க வேணும்..'

'2018 இல ஒரு ஆட்சிமாற்றம் கட்டாயம் நடக்கும். அதுக்கு பற்றிக்கை பலப்படுத்தவேணும். 2018இல பற்றிக் அதிக தொகுதியள் தமிழருக்கு கட்டாயம் தருவார் எண்டது தான் பலருடைய கணிப்பு..'

'ஐயா.. உது பதவி ஆசை வைச்சிருக்கிறவை சொல்லுற பேச்சு.. நான் பதவி ஆசை இல்லாதவகையில், எந்தக் கட்சிக்கும் குருட்டு ஆதரவு தராதவகையில், தமிழ் எண்ட உணர்வோட சிந்திக்கிறதால் உந்த விளக்கத்தை நிராகரிக்கிறேன்' என்றேன் சிரித்துக் கொண்டே வைகோபாலசாமி பேசுவதுபோன்ற குரலில்.

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் இருருவி ஐயா கலைஞர் கருணாநிதியின் கரகரத்த குரலில். இருவரும் சிரித்தோம்.

'ரூஜ்ரிவரில் மன்போட்டவர் ரேமன் சோ எண்டதுதான் பெருமை எண்டா தமிழரா நாங்க இனிமேல் அவரை ரே—மண்—சோ எண்டு அழைத்து மகிழ்வோமாகு.. ரேமன் சோ எனக்கும் நல்ல நண்பர்தான். அதுக்காக செத்தவீடு கல்யாணவீடு கூட்டங்களுக்குபோய் பொப்புலாரிட்டி எடுக்கிறகதை வேண்டவே வேண்டாம்... நான் தமிழன் எண்டு சொல்லி ஒன்றாறியோ சட்டப் பேரவையில் பெருமையா நிக்கக்கூடிய திறமையான ஒருத்தன்தான் எங்களுக்கு இண்டைக்கும் முதல் தேவையா இருக்கு'

'அப்படி எண்டா..... இரண்டு தமிழரில ஒருத்தருக்குத்தான் உன்றை சப்போர்ட் என?..' என்று இருருவி ஐயா என்னை மடக்கினார்.

உடனே கையை மடக்கி பச்சைத் தமிழன் சீமானின் முழக்கக் குரலில் முழங்கினேன். 'ஆம் என்கிறேன் நான்.. இந்த இடைத்தேர்தல் போட்டி. மூவருக்கு இடையில்...! ஈழத்தமிழர் மண் மீட்புக்கு உதவியவர்கள் இரண்டுபேர்...! ஈழத்தமிழருக்கு மண் கொடுத்து உதவியவர் மூன்றாமவர்!!! இது புரிந்ததா நம் உடன்பிறப்புக்களே..? கட்சிக்காக வாக்களிப்பதை தமிழ் மக்கள் வேறு தொகுதிகளில் செய்யட்டும்.. இதுரூஜ்ரிவர்! எங்கள் கோட்டை!!' என்றேன்.

'இஞ்சை பார் நீ ஒரு பச்சைக் கொன்சவேடிவ் கட்சி ஆள் எண்டுடெல்லோ நினைச்சன். ஆனா நீ இப்ப மாறி நிக்கிறால் உன்னை துரோகி எண்டு சொல்லப்போறாங்கள்.'

'காலக் கொடுமைடா..' என்றேன் சீமான்போல மறுபடியும். 'உதுக்கு நான் என்னத்தைச் சொல்ல ஐயா... ஒரு குட்டிக்கதை வேணுமெண்டா சொல்லி முடிக்கிறேன், காலனித்துவ ஆதிக்க காலத்தில் — 'எதிரி என்றால் தூக்கில் போடு. "துரோகி என்றால் துப்பாக்கிச்சூடு' என அந்நியர் மிரட்டிவைத்திருந்த காலத்தில் — தன் மண்ணுக்காக போராடிய சுதந்திரப் போராளி ஒருவரை ஆக்கிரமிப்பாளரான வெள்ளையர்கள் தமது நீதிமன்றத்தில் விசாரித்துக் கொண்டிருந்தனராம். 'நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?' என குட்டிமணியை கேட்டதுபோல நீதிமன்றம் சுதந்திரப் போராளியிடம் கேட்டது. அதற்கு அந்த சுதந்திரப் போராட்ட வீரன் சொன்னான்: 'நீதிபதியே... என்னை எதிரி என்று மரியாதையாகச் சொல்லித் தூக்கில் போடவேண்டாம். துரோகி என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டுவிடுங்கள். நான் இந்த மண்ணில் துரோகியாகவே சாக விரும்புகிறேன். ஏனென்றால் நான் சாகும்போதும் என் கால்கள் இந்த மண்ணில்தான் நிற்க வேண்டும்.'

ரூஜ்ரிவரில் மண் போட்டாயிற்று.

கனடா நோக்கிய தமிழர்களின் கப்பல் பயணம்

1986 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் திகதி — அன்று ஒரு வெள்ளிக்கிழமை. ஜேர்மனியின் கம்பேக் நகரில் அமைந்திருந்த கனடிய உப தூதரகத்தில் டெனிஸ் பேக்கர் என்ற கனடிய அதிகாரி கடமையில் இருந்தார். பெயர் குறிப்பிடாத ஒருவரிடமிருந்து வந்தது தொலைபேசி அழைப்பு. சில நாட்களில் ஜேர்மனியில் இருந்து இலங்கை தமிழ் அகதிகள் கப்பல் மூலம் கனடா செல்ல ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது என்ற விடயத்தை மாத்திரம் அந்த தொலைபேசி மர்மநபர் தெரிவிக்க இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. உடனடியாக கனடிய தூதரக அதிகாரி ஜேர்மன் தலைநகரில் அமைந்திருந்த தலைமை கனடிய தூதரகத்திற்கு இந்தத் தகவலை அறிவித்தார். அங்கிருந்து கனடாவின் தலைநகர் ஓட்டாவாவில் உள்ள கனடிய வெளிவிவகார அமைச்சிற்கு இந்தத் தகவல் பரிமாறப்பட்டது. ஆனாலும் ஆச்சரியகரமாக இந்த தகவல் மீது கனடிய அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொலைபேசி ஊடக டெனிஸ் பேக்கரின் காதுகளுக்குச் சென்ற விடயம் முற்றிலும் உண்மையானது. கம்பேக் நகரில் ஒரு சிறிய கப்பலை வைத்திருந்த வுல்ப்காங் பின்டல் என்ற ஜேர்மனியரும், இலங்கையில் இருந்து 1970ஆம் ஆண்டு பகுதிகளில் ஜேர்மன் சென்று நிரந்தர வதிவிட உரிமை பெற்ற இலங்கையின் வவுனியாவை சேர்ந்த இஸ்லாமிய

மதத்தை சேர்ந்த ஒருவருவருமாக இணைந்து அந்தக் காலகட்டத்தில் பலரும் நினைத்திராத ஒரு திட்டத்தைத் தீட்டினர். வுல்ப்காங்கின் கப்பலில் 200 தமிழ் அகதிகளை ஜேர்மனியில் இருந்து ஏற்றி கனடாவின் கரையில் இறக்கி விட்டு தப்பிச் செல்வதுதான் அந்தத் திட்டம்.

இந்தக் கப்பல் பயணத்திற்கு ஒருவரிடம் 5000 ஜேர்மன் மார்க் அறவிடுவது என இருவரும் முடிவு செய்தனர். இந்த தொகை அந்தக் காலகட்டத்தில் ஆட்கடத்தல் காரர்களினால் அறவிடப்படும் தொகையில் மூன்றில் ஒரு பகுதியாக இருந்தனரால் இந்த திட்டத்தில் பல தமிழ் அகதிகள் இணைவார்கள் என இருவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. குறிப்பிட்ட இருவருக்கும் ஜேர்மனியில் இருந்த தமிழர்களுடன் நேரடித் தொடர்புகள் இல்லாத காரணத்தால் இலங்கையின் யாழ்ப்பாணம் வடமராச்சியை சேர்ந்த இலங்கை அகதி ஒருவரை தமது திட்டத்தில் இணைத்துக் கொண்டனர். திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டவர் கப்பல் பயணத்திற்கு ஆட்களை இணைக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். இலங்கையில் இருந்து ஜேர்மன் சென்ற பல இலங்கைத் தமிழர்கள் அங்கிருந்து கனடா வருவதற்கு விருப்பம் தெரிவித்து தமது பெயர்களை பதிவு செய்தனர். பல வாரங்களுக்கு பின்னர் ஜேர்மன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சிலரது வீடுகளை சோதனையிட்டபின்னர் அப்படிப்பட்ட பயணத்திற்கு பதிவு செய்து

பட்டியலில் ஒன்று அவர்கள் வசம் சிக்கியது.

கப்பல் புறப்படும் திகதி, பயணத்தை ஆரம்பிக்கும் இடம், பயணம் செய்யவுள்ளவர்களின் பெயர் விபரங்கள் போன்றவற்றில் இரகசியம் பேணப்பட்டது. கப்பலில் பயணிக்க பணம் செலுத்தியவர்கள் குறுகிய நேர அவகாசத்தில் புறப்படத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்தப் பயணம் குறித்து யாரிடமும் கலந்துரையாடக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டது. இந்தக் கப்பல் பயணம் குறித்த விபரங்களை ஜேர்மன் காவல்துறையினர் அறிந்தால் ஆபத்து என கருதி இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.

கனடா கனடாவுகளுடன் காத்திருந்தவர்களுக்கு அந்தச் சேதி வந்தது. 27ஆம் திகதி யூலை மாதம் 1986ஆம் ஆண்டு கப்பலில் ஆட்களை ஏற்றும் பணி ஆரம்பமானது. கம்பேர்க்கிற்கு 30 மைல் தொலைவில் அமைந்திருந்த 'ஸ்ராட்' என்ற இடத்தில் கைவிடப்பட்ட முன்பு கப்பல் திருத்தும் பணிமனை ஒன்றில் 'ஒருகே' என பெயர் கொண்ட கரையோரங்கள் ஊடாக செல்லக்கூடிய ஒரு சிறிய கப்பல், தலைவன் வுல்ப்காங் பின்டல் தலைமையில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பல் பெரிய சமுத்திரங்களை கடக்கும் வகையில் கட்டப்பட்ட கப்பல் இல்லை. இந்தக் கப்பலை அதலாந்திக் சமுத்திரத்தை கடந்து கனடாவை நோக்கி செலுத்த கப்பல் தலைவனுக்கு உதவியாக துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவர் பணியமர்த்தப்பட்டார்.

- செல்வா பொன்னுச்சாமி



பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் கப்பலில் ஏற்றப்படவில்லை. பெருந்தொகையானவர்களின் நடமாட்டத்தை காவல்துறையினர் அறிந்து கொண்டு விடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம். பயணிகள் கப்பல் தரிப்பிடத்திற்கு சிறு குழுக்கலாக கொண்டு செல்லப்பட்டனர். ஜேர்மனியில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கப்பலில் பயணிக்க இருந்தவர்களை கப்பலின் தரிப்பிடத்திற்கு கொண்டு செல்ல துருக்கி நாட்டவர் ஒருவர் சிறு பேருந்துடன் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தார். சிலர் தாமாகவும் வேறு சிலர் பிறர் உதவியுடனும் கப்பல் தரிப்பிடத்தை சென்றடைந்தனர். பயணிகள் இரும்பு ஏணி ஒன்றின் ஊடாக கப்பலில் பொருட்கள் ஏற்றப்படும் உட்பகுதிக்கு அனுப்பப்பட்டனர். கப்பல் பயணத்திற்கான பணம் செலுத்தப்பட்டபோது வசதியான படுக்கைகள் கொண்ட கப்பல் எனவும் மூன்று வேளை உணவு வழங்கப்படும் எனவும் உறுதி கூறப்பட்டது. ஆனாலும் கப்பலில் ஏறிய இலங்கைத் தமிழர்கள் பெரும் ஆச்சரியத்தை எதிர்கொண்டனர்.

பயணம் தொடரும் ...



டிரம்ப் ஜனாதிபதியானால் கனடாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா?

ராகவி

"அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்" என்பது நவம்பர் மாதத்தில் சாத்தியப்படக் கூடியதுதான்! இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து களம் இறங்கியுள்ளார். எட்டு வருடங்கள் தொடர்ந்து வரும் ஜனநாயக கட்சியின் தலைமையிலான ஆட்சியை தனதாக்கும் முயற்சியில் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

குடியரசு கட்சியில் ஒரு நீண்ட தூர பயணத்தை டிரம்ப் கடக்க வேண்டியிருக்கும் என ஒரு காலகட்டத்தில் கருதப்பட்டது. அவர் தனது கடினமான வர்த்தகத் திட்டங்களுக்கு கிடைத்த பெரும் ஆதரவுடன் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். அமெரிக்கர்கள் நவம்பரில் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுத்து, அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அது உலக பொருளாதாரம் மற்றும் நிதி சந்தைகளில் கரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என்ற எண்ணப்பாடு பலர் மத்தியிலும் உள்ளது. குறிப்பாக டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறான பாதிப்பை சந்திக்கும் என்பதை ஆராய்வது அவசியமாகும்.

ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப், அமெரிக்க வர்த்தக உறவுகளை சீர்திருத்துவதாக உறுதி அளித்துள்ளார். உலகப் பொருளாதார உற்பத்தியின் 40

சதவீதத்தை தாங்கி நிற்கும் 12 நாடுகளுக்கு (அமெரிக்கா மற்றும் கனடா உட்பட) இடையேயான வர்த்தக ஒப்பந்தமான Trans-Pacific கூட்டுறவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் சீர்செய்வது அல்லது அதில் இருந்து விலகுவது குறித்த கருத்துக்களையும் டிரம்ப் மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது பாதுகாப்பு வாத தளத்தை முன்னெடுத்துச் செல்ல தன்னால் இயன்ற முயற்சிகளையும் டிரம்ப் மேற்கொள்வார் எனவே எண்ணத் தோன்றுகின்றது.

உதாரணமாக, அவர் அமெரிக்கா தற்போது தன்னை இணைத்து வைத்துள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை முடித்து வைக்கலாம். இதுபோன்ற ஒரு முடிவு சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டாலும் அது குறித்து டிரம்ப் கவலை கொள்ளமாட்டார் என்பதை வர்த்தக நிபுணர்களின் கருத்தாகவுள்ளது. சீனா மற்றும் மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான காப்பு வரி (tariffs) என்ற டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றப்பட முடியாதது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. ஆனாலும் இந்த காப்பு வரி குறித்து டிரம்ப்பின் பிரச்சாரத்திற்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஆதரவு உள்ளதை சுட்டிக்காட்டவேண்டும்.

இதில் கனடாவிற்கான பாதிப்புகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.

டிரான்ஸ்-பசிபிக் கூட்டுறவு ஒப்பந்தம் வர்த்தக தடைகளை குறைத்து, கனடாவை குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும். இருந்தபோதிலும் இதனால் கனடாவில் ஒவ்வொரு தொழிலும் நன்மை அடையும் எனக் கூற முடியாது. மேலும், கனடா தனது அண்டை நாடான அமெரிக்காவுடனான ஒரு ஆரோக்கியமான வர்த்தக உறவையே மிகவும் சார்ந்திருக்கின்றது. கனடிய ஏற்றுமதியில் பெரும்பாலானவை அமெரிக்காவை நோக்கியதாகவே உள்ளன. டிரம்ப்பின் வெற்றி கனடாவின் பொருளாதாரத்திற்கு (குறிப்பாக கனடாவின் ஏற்றுமதிக்கு) மிக மோசமாக அமையும் என்ற கண்ணோட்டத்தில் தான் பொருளாதார கருத்துக்கள் வெளியாகின்றன. இதேவேளையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் டிரான்ஸ் பசிபிக் கூட்டுறவை ஆதரிக்கவில்லை என்பதையும் NAFTA வைவிமர்சனமும் செய்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் Keystone XL திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்ட விரும்புகின்றார். எல்லை தாண்டிய குழாய் திட்டமான இந்தத் திட்டத்தை ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த வருடம் நிராகரித்திருந்தார். மாறாக Keystone XL திட்டத்தை அங்கீகரிப்பது

குடியரசுக் கட்சியின் 2016ஆம் ஆண்டிற்கான தேர்தல் பிரச்சார கொள்கையில் ஒன்றாகும். இது அண்மையில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த Keystone திட்டம் குறித்து கனடியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் மத்தியில் பலமான ஆதரவு கருத்துக்கள் இல்லை என்பதை அண்மைய பல கருத்துக் கணிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சரி, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் டிரம்பா அல்லது கிளிண்டனா ஆட்சியில் அமர்ந்தால் கனடாவிற்கு நல்லது?

கனடாவின் பிரதான வங்கிகளில் ஒன்றான CIBCயின் முதலீட்டு சந்தை இந்தக் கேள்வியை கடந்த மே மாதம் வெளியிட்டிருந்த தனது ஒரு அறிக்கையில் ஆராய்ந்திருந்தது. அதில் இரு வேட்பாளர்களுக்கு நேரடியாக ஆதரவுக் கருத்துக்கள் எதுவும் பதிவாகாத போதிலும், "..... ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதிகள் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களை தலைமை தாங்கியவர்கள். முக்கியமாக அமெரிக்காவுக்கு வடக்கே உள்ள கனடாவுக்கு, 1962ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகளும் சிறந்த கனடிய வளர்ச்சிக்குத் தொடர்புடையவர்களாக இருந்து வருகின்றனர்" என்ற வாசகம் குறிப்பிட்டுள்ளது. இதனை டிரம்பிற்கு எதிரான நிலைப்பாடாக எடுத்துக் கொண்டாலும் கிளிண்டனின் தலைமை கனடாவிற்கு சிறந்ததாக இருக்கும் எனவும் இதனை அர்த்தப்படுத்த முடியாது.

கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் 25வது ஆண்டு நிறைவு

வெள்ளிவிழாக் கொண்டாட்டம்

புரட்டாத் மாதம் 09 மற்றும் 10ம் திகத்களில்

2016


GOLD SPONSOR



GOLD SPONSOR

NAVA LAW
PROFESSIONAL CORPORATION
www.nava.law

GOLD SPONSOR



GOLD SPONSOR



CTCC-ICCC சந்திப்பு – புதிய வாய்ப்புகளை ஆய்வு செய்வதற்கான ஒரு சந்திப்பு



ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல்பட்டு அதிகாரியாக பணியாற்றுகிறார். திரு குகதாசன் 1987 இல் டிஜிட்டல் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். அவர் ஐசிசி நிறுவனம் ஒரு நவீன உற்பத்தி வசதி கொண்ட ISO 9001 & 14001 பதிவு நிறுவனமாக, 40 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்டதாக மற்றும் \$ 10 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர விற்பனை திறன் கொண்ட ஒரு நிறுவனமாக வளர்ச்சியடைவதை கண்டுவந்துள்ளார். எதிர்கால வளர்ச்சியை திட்டமிடல், பெருநிறுவன மற்றும் நிதி சார்ந்த முடிவெடுத்தல் மற்றும் வர்த்தகத்தின் தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல் போன்றவை அவரது முதன்மை கடமைகளாக உள்ளன. அவர் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொறுப்பின் அடிப்படைகளில் இருந்து DSCயின் வெற்றி உருவாக்கப்பட்டுள்ளதை எண்ணி உணர்ச்சியுடன் இருந்தார்.

கனடிய தமிழரை வர்த்தக சம்மேளனம் (CTCC) மற்றும் இந்தோ கனடா வர்த்தக சம்மேளனம் (ICCC) ஆகிய இரண்டும் ஆகஸ்ட் 3 2016ல் மார்க்கம் Convention center இல் ஒரு கூட்டு Network நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்விற்கு இரண்டு அமைப்பின் உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.

இடையே உருவாகியுள்ள புதிய கூட்டு பற்றி ஆர்வமாக பேசினார். திரு சபாரத்தினம், இரண்டு அமைப்பு உறுப்பினர்களின் மத்தியில் இன்னும் நல்ல ஒத்துழைப்பு இருந்தால் அது இந்த இரு அமைப்புகளும் வேகமாக வளர நிச்சயம் உதவும் என தெரிவித்தார்.

வர்த்தக சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு, இரு அமைப்புகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிப்பது மற்றும் Networking மூலம் பரஸ்பர நன்மைக்காக அதன் உறுப்பினர்களுக்கு புதிய வழிவகைகளைத் திறப்பதில் கவனம் செலுத்தியது.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தவருடம் சிறப்பாக நடக்கவிருக்கும் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளன 25 வது ஆண்டு வெள்ளிவிழா பற்றி எழுச்சி அதன் கொண்டாட்டங்களையும் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட கனேடிய நாட்டின் வெளிவிசார அமைச்சர் ஸ்டீபன் டையோன் அவர்களை வரவேற்று, இது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியையும், முதலீடு என்பவற்றை ஊக்கிவிப்பது மட்டுமின்றி, ஏற்கனவே முன்னெடுத்துக் கொண்டிருக்கும் கனடிய தமிழ்

ICCC தலைவர் திரு சஞ்சய் மக்கார் தனது அறிமுக உரையில், CTCCயின் சாதனைகளை பாராட்டி பேசினார். இரண்டு அமைப்புகள் இடையேயான எதிர்கால ஒத்துழைப்பு, நெட்வொர்க்கிங்கின் புதிய முறைகளை சுற்றியே இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இது இரு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் தங்கள் தொழில்களை ஊக்குவிக்கக் கூடிய புதிய வாய்ப்புகளை ஆராய உதவும். ICCC அமைப்பு, கூட்டங்கள், நெட்வொர்க்கிங் மற்றும் மக்கள் உடனான தொடர்பு ஆகியவற்றின் மூலம் தங்கள் உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ய முயற்சிக்கிறது.

ரவி ஆர். குகதாசன், அன்றைய தினத்தின் முக்கிய பேச்சாளராக இருந்தார். அவர் டிஜிட்டல்

குகதாசன் தனது முக்கிய உரையில், 1978-ல் கனடாவில் அவரது வாழ்க்கையை தொடங்கினார் என்றும், அவர் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்துள்ளார் என்றும் கூறினார்.

ஒருவர் தனது வாழ்க்கையில் வெற்றியின் நன்மையை பெற தன்னைத் தானே மாற்றிக் கொண்டு பிறருக்கு உதவத் தொடங்கவேண்டும் என குறிப்பிட்டார்.



நேயம் மனிதநேயம் அமைப்பு நடத்திய " Critical Needs 2016"

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திலிருந்து ஆயர் Dr.அதிவணக்கத்துக்குரிய ஜஸ்ரின் ஞானாபிரகாசம் அடிகளார் கலந்து சிறப்பித்தார். இவ் நிகழ்வில் சேகரிக்கப்படும் நிதி வள்ளி உறவுகளுக்கு வழங்கப்படும் இந்நிகழ்வின் புகைபடத்தொகுப்பை பார்வையிட இதில் அழுத்தவும்



லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தின் குரலில் இமானின் புதிய மெட்டு ஒலிப்பதிவானது.

இயக்குனர் லக்ஷ்மணின்



லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் தென்னிந்தியத் திரையில் ஒலிக்கும் கனடியத் தமிழ் குரல்

கானக்குயில்,
இசைக்குயில்
மற்றும் CMR
வானொலியின்

கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் பாடகி ஒருவர் தென்னிந்திய திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமானின் இசையில் முதல் தடவையாக முழுப்பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்ற செய்தி அறிந்திருப்பீர்கள்.

இந்தப் பெருமையைப் பெறுபவர் ரொறன்ரோவில் பிறந்து வளர்ந்த கனடிய தமிழ் பாடகியான லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்.

இந்தப் பாடல் ஒலிப்பதிவு குறித்த செய்தி மற்றும் புகைப்படங்களை வைத்தளம் ஊடாக இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்ட சில மணிநேரத்திலேயே வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்தன. ஒருவகையில் இந்தச் செய்தியை கனடியத் தமிழர்கள் மாத்திரமல்லாது புலம் பெயர்ந்த நாடுகள் பலவற்றிலும் வாழும் தமிழர்களும் ஒரு கொண்டாட்டமாகவே எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்தின் தொலைக்காட்சிகளின் பாடல் போட்டி நிகழ்ச்சிகளும் அதன் மூலம் வெளிவரும் புதிய குரல்கள் பின்னணிப் பாடகர்களாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் நிகழ்வுகளும் நாளாந்தம் எங்கள் வரவேற்பறைவரை வந்து சேதி சொல்லும் காலம் இது. தமிழ் திரையிசையைப் பொறுத்தவரை அண்மைக் காலத்தில் இவ்வாறான புதிய திறமைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கும் இசையமைப்பாளர்களில்

டி.இமான் பிரதானமானவர்.

ஆனாலும் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்திற்கு கிடைத்த இந்தப் பாடலுக்கான சந்தர்ப்பம் பாடல் போட்டி நிகழ்ச்சி மூலம் கிடைத்ததல்ல. பல்வேறு வகையிலான (genres) இசைத் திறமைகளை வெளிப்படுத்தும் பாடல்களை youtube மற்றும் instagram ஊடக பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டவர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். அவ்வாறானதொரு பாடல் இசையமைப்பாளர் டி.இமானின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் கனடாவில் தனது இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்த இசையமைப்பாளர் டி.இமானை சந்திக்கச் சென்றபோது லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தை அடையாளம் கண்டு அவர் பகிர்ந்து கொள்ளும் பாடல்களை தான் ஏற்கனவே கேட்டிருப்பதாகவும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் டி.இமான். தனது கனடியப் பயணத்தின் முடிவில் வெவ்வேறு வகையிலான (genres) குரல் பதிவுகளை தனக்கு அனுப்பி வைக்குமாறும் தகுந்த சந்தர்ப்பத்தில் தொடர்புகொள்வதாகவும் உறுதி வழங்கியிருந்தார்.

ஆனாலும் அந்தச் சந்தர்ப்பம் விரைவில் கை கூடும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். திடீரென வந்தது அந்த அழைப்பு. 13 ஆயிரத்திற்கும் அதிகமான கிலோ மீற்றர் தாண்டிய விமானப் பயணத்தின் பின்னர்

இயக்கத்தில், நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா தயாரிக்க ஜெயம் ரவி, ஹன்சிசுக்கா மற்றும் அரவிந்த் சுவாமி இணைந்து நடிக்கும் "போகன்" என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடல் சென்னையில் ஒலிப்பதிவாகியுள்ளது. பிரபலமான பாடலாசிரியர் தாமரை இந்தப் பாடலை எழுதியுள்ளார் என்பது சிறப்புச் செய்தியாகும். லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் இசையமைப்பாளர் இமானுக்காக பாடியுள்ள இந்தப் பாடல் ஒரு பெண் தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள ஒரு (romantic solo) தனிப்பாடலாகும். இதன் மூலம் இசையமைப்பாளர் இமானுக்காக இலங்கைத் தமிழர் ஒருவர் முழுமையான தனிப்பாடல் ஒன்றை முதல் தடவையாக பாடியுள்ள அங்கீகாரத்தை லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் பெறுகின்றார்.

கனடாவின் பல மெல்லிசை மேடைகளில் நீங்கள் கண்ட ஒரு இளம் பாடகிதான் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். இசை இவருக்கு புதிதல்ல. தனது நான்கு வயது முதல் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்ற லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் western classical துறையில் தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றவர். தற்போது Wilfred Laurier பல்கலைக்கழகத்தில் இசை கற்பிப்பதற்கான முதுகலைக் கல்வியை தொடர்கின்றார். இதுதவிர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடாக்கிளையில் கர்நாடக சங்கீதத்தில் பட்டம் பெற்றவர்.

புதுவது முதல் மெல்லிசைப்

Star Search போட்டிகளிலும் கலந்துகொண்ட லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் அவற்றிலும் வெற்றிகளை தனதாக்கியவர்.

ஏற்கனவே பல்வேறு பாடல்கள் இவரது குரலில் பதிவாகியுள்ளன. ரமேஸ் மகாலிங்கம், அஜித், கபிலேஸ்வர் மற்றும் Steve Cliffe அகியோர் உட்பட பலரது இசையில் பாடிய அனுபவம் உள்ளவர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். இதுதவிர மாவீரர் தினத்திற்காக கனடாவில் வெளியான இரண்டு இசைத் தட்டுக்களிலும் பாடியுள்ளார். இதுபோன்ற ஒளிப்பதிவுகள், மேடை நிகழ்ச்சிகளில் தான் பாடிய அனுபவங்கள், மற்றும் இசை துறையில் தனது கல்வி உட்பட தனக்கு இசை கற்பித்த ஆசிரியர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர் ஆதரவு தற்போது தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் சந்தர்ப்பத்தையும் அதற்கான நம்பிக்கையை தந்துள்ளதை எங்களுடனான உரையாடலில் சுட்டிக்காட்டினார் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்.

லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் பாடிய பாடல் உட்பட "போகன்" திரைப்படப் பாடல்கள் உலகளாவிய ரீதியில் செப்ரெம்பர் மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வாழ்த்துக்கள் லக்ஷ்மி உங்கள் குரல் தென்னிந்தியத் திரையெங்கிலும் ஒலிக்கட்டும்.

இது ஒரு ஆரம்பமே!

எல்.பி.

REALTOR
RAMANAN



" Committed to assisting you with all of your real estate needs ! "

"YOU HAVE MY FIRM COMMITMENT THAT I WILL WORK DILIGENTLY TO FULFILL ALL OF YOUR REAL ESTATE NEEDS. MY SINCERE GOAL IS TO OFFER YOU THE BEST SERVICES POSSIBLE. LET MY KNOWLEDGE WORK FOR YOU ! "

www.ramanans.com



- » Residential, Commercial & Land
- » Finding you the right home
- » Helping you sell your current home
- » Finding investment property
- » Assisting with relocation or designing to sell
- » Providing information for market analysis



Ramanan

Santhirasegaramoorthy BSc, MBA
Sales Representative

416.290.6000

HomeLife/GTA Realty Inc., Brokerage*
(Independently owned and operated)
5215 Finch Ave. East Suite # 203,
Toronto, ON M1S 0C2 BUS : (416) 321-6969

www.appearance.ca

CashPoint
PAWN BROKERS
3857 Finch Ave. E. Unit G65, Scarborough, ON M1T 3T9
Tel : 416-284-7000

Home & Auto Insurance
All-India Insurance & Financial Services
416.520.8018
All-India Insurance & Financial Services

SUJAN SHAN
416.402.1040
SUJAN SHAN
416.402.1040

RBC WE CAN BUILD THE MORTGAGE THAT FITS YOUR NEEDS
SUGAN SATHIASEELAN
Direct: 416-807-2714, 2-222-8888
Tel: 416-812-0274 Fax: 416-221-8888

சமுதாய பத்திரிகை நடத்தும் அன்பு இக்லப் பணி செய்வதில் தொடர்புடும் நன்றியுடையது...
சமுதாயம்
Tel: 416-244-8818 Tel: 416-935-0-635

முல்லைத்தீவு புனிதபூமி அன்பு இல்லத்தின் 331 குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும்

உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகை நடாத்தும்

ரொறன்ரோவின் முன்னணிப் பாடகர்களுடன் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர், **M.L.R. கார்த்திகேயனின்**

5வது ஆண்டு

இன்னிசை விருந்தும் கிராமத்து விருந்தும்

SEPTEMBER
03
6:00 PM
அன்பளிப்பு: \$100



THE PRINCESS BANQUET HALL (3330 Pharmacy Ave - Pharmacy & McNicoll)
மேலதிக விபரங்களுக்கு: **ஈழநாடு பரமேஸ் - 416.841.9600**



M. L. R. Karthikeyan

குறிப்பு:
1. விழா குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பமாகும்.
2. தயவுசெய்து ரிக்கர்டுகளுடன் மனப்பதிற்கு வரவும்.

SURESH and TEAM!
416-844-LOAN(5626)

MORTGAGE ALLIANCE
Direct: 416-739-5292

Thuzhi Thuraiarajah
Direct: 416-739-5292

Century 21 INNOVATIVE REALTY INC., BROKERAGE*
Office: 416-298-8383
Cell: 416-827-2347
Fax: 416-298-8303

Akila Senthil
FOR ALL YOUR MORTGAGE NEEDS...
Tel: 905-368-4327
Cell: 416-895-4321

பொதுவாக Rio 2016 எனவும் அழைக்கப்பட்ட ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் மிகுந்த முடிவு விழாவுடனும் 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்தவுள்ள டோக்கியோவுக்கு ஒலிம்பிக் கொடியை கையளக்கும் வைபவத்துடனும் நிறைவுக்கு வந்தது.

பிரேசிலின் Rio de Janeiro நகரில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது இந்த ஒலிம்பிக்.

முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற கொசோவோ, தெற்கு சூடான், மற்றும் அகதிகள்

யிணீஸ்மீவீக்ஷீ நகரம், அக்டோபர் மாதம் 2ஆம் திகதி 2009ம் ஆண்டு டென்மார்க்கின் கோபென்ஹேகன் நகரில் நடந்த 121வது சர்வதேச ஒலிம்பிக் சங்க மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. கோடைகால



அச்சுறுத்தல்கள், சுகாதார மற்றும் பாதுகாப்பு கவலைகள் உட்பட்ட பல சர்ச்சைகளை சந்திக்க நேர்ந்தது.

கடந்த ஆறு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்தாவது முறையாக இம்முறையும் அமெரிக்கா பதக்க அட்டவணையில் முதலிடத்தை பிடித்தது. 46 தங்கப்

பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 121 பதக்கங்களை வென்றுள்ளது அமெரிக்கா. இங்கிலாந்து மற்றும் சீனா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தது. போட்டிகளை நடத்திய பிரேசில், இதுவரை இல்லாத அளவில் ஏழு தங்க பதக்கங்களை இந்த கோடைகால ஒலிம்பிக்



2016 கோடை ஒலிம்பிக்கில் கனடா

ஒலிம்பிக் குழு உட்பட 207 தேசிய ஒலிம்பிக் குழுக்களில் இருந்து 11,000 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றனர். தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என தலா 306 பதக்கங்களுடன் 28 விளையாட்டுகள் இந்த ஒலிம்பிக்கில் இடம்பெற்றது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் Thomas Bach தலைமையில் நடத்தப்பட்ட முதல் கோடை ஒலிம்பிக் இதுவாகும். போட்டிகளை நடத்தும் ஸிவீஷ் பீம்

ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தும் முதல் தென் அமெரிக்க நகரம் Rio de Janeiro. போர்த்துகீசியம் பேசும் நாட்டில் நடக்கும் முதல் ஒலிம்பிக் மற்றும் 1968ஆம் ஆண்டிற்கு பின்னர் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் உட்பட பல சிறப்புகள் வாய்ந்ததாக இருந்தது இந்த ஒலிம்பிக்.

இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே, பிரேசில் நாட்டின் கூட்டாட்சி அரசாங்கத்தின் உறுதியற்ற தன்மை; ஜிகா வைரஸ் தொற்றுக் குறித்த



போட்டிகளில் வென்றது. கனடா 4 தங்கம் உட்பட மொத்தம் 22 பதக்கங்களை வென்றது.

1900ஆம் ஆண்டில் இருந்து கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் கனடிய வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். 1980 மாஸ்கோ கோடை ஒலிம்பிக்கில் மட்டும் அமெரிக்கா தலைமையிலான புறக்கணிப்பு காரணமாக பங்கேற்கவில்லை.



“When it comes to lending, we make it happen”

- 2nd Mortgages
- Bad Credit, No Problem
- No Income, No Problem
- Consolidate Debts
- Tax & Mortgage Arrears
- Pay Off High Interest Credit Cards
- Renovations
- Private Mortgages

We specialize in private mortgage lending with unlimited funds. Satisfaction is guaranteed and we will get you on the road of financial freedom and peace of mind.

GGG

Good Grade Capital Incorporated
FSCO Admin. Lic. #: 12577

www.ggcapitalinc.com
akila@ggcapitalinc.com

- New Immigrants Welcome
- Bad Credit
- Self Employed
- Open Mortgage
- Pre Approval
- Non-residents

MORTGAGE APPROVED... I AM HERE TO FIND THE RIGHT PRODUCT FOR YOU....

- 1ST AND 2ND MORTGAGES
- PURCHASES, REFINANCES AND RENEWALS
- COMMERCIAL LOAN
- BUSINESS OPERATING LINE

- CONSTRUCTION LOAN
- OWN PRIVATE FUNDING
- EQUIPMENT LEASING & FINANCING
- WE OFFER CONSTRUCTION DRAW MORTGAGES...

- CONSUMER PROPOSALS AND BANKRUPTCIES
- HOME EQUITY TAKE OUT
- CREDIT SETTLEMENTS



Your Mortgage Architects
Brokerage Lic. No. 12811

www.goodgrademortgages.ca
Akila@goodgrademortgages.com

Akila Senthil, AMP

CEO, Principal Broker

Broker Licence #: M08002166

C: 416-895-4321

T: 905-366-4322, F: 905-366-4326

2600 Skymark Ave, Building 10, Unit 104A, Mississauga ON L4W 5B2
2761 Markham Road, Unit A3, Toronto ON M1X 0A4






RE/MAX@ACE
 REALTY INC. BROKERAGE INDEPENDENTLY OWNED AND OPERATED
 3-1286 Kennedy Rd. Toronto, ON M1P 2L5 **YOUR PLACE**

Real Estate & Mortgage Services

"Your Dreams, My Mission"



SRI NADARAJASUNDRAM


Sales Representative

416-276-6666

sri@remaxace.com

Tel: 416-270-1111

Fax: 416-270-7000



Neethan Shan

● கடின உழைப்பு

● விடாமுயற்சி

● கொள்கையில் உறுதி



ஸ்காப்ரோவுக்காகப் போராடவும், தமிழ் சமூகத்துக்காகக் குரல் எழுப்பவும் குயின்ஸ் பார்க்கில் எங்களின் 20 என்டிபி உறுப்பினர்கள் கொண்ட குழுவில் நீதன் சண் இணைந்து கொள்வது மிகவும் அவசியமானதாகவும் சிறப்பானதாகவும் அமையும்.


அன்ரியா ஹோவர்த், ஒன்ராரியோ என்டிபி தலைவர்



ON
SEPTEMBER 1
VOTE

நீதன்
சண்

FIGHTER FOR SCARBOROUGH




நீதன் மதிநுட்பம் கொண்ட ஒரு இளைஞர். மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே தனது சமூகத்துக்கான ஈடுபாட்டையும், பொதுப் பணிக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியவர். பெருமைப்படத்தக்க வகையில் ஏற்கனவே பல செயல்களை ஆற்றியிருக்கின்றார். அவரிடமிருந்து மிகச்சிறந்த செயலாற்றல் இன்னும் வெளிவரவிருக்கிறது.

அமரர் ஜக் லையர்ன், 2007

நாம் ஒரு வரலாற்றைப் படைப்போம்....

நீதன் சண் அவர்களை ஒன்ராரியோ மாகாணசபையின் முதல் தமிழ் உறுப்பினராகத் தேர்ந்தெடுப்போம்



பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களில் நீதன் சண் மாத்திரமே இத்தேர்தல் தொகுதியில் வசிப்பவர். அவர் தனது மனைவி தட்ஷாவுடன் சேர்ந்து கடந்த சனிக்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்தார். நீதன் சண்ணின் ஆதரவாளர்கள் வார இறுதி நாட்களிலிருந்து மிக ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். நீதனின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

வாக்குப்பதிவு பற்றிய விபரங்களுக்கு

அழையுங்கள்: 647-479-4249

Authorized by the CFO of the Ontario NDP